


கீராம
நலம்



டிசம்பர்- 64



சென்னை யில் 'ஐவஹர் துறை' திறப்பு விழா



கிராமக் கைத்தொழில் வளர்ச்சிக்காக, 'அம்பர் சர்க்கா' திட்டம் பல பஞ்சாயத்து யூனியன்களில் வெற்றிகரமாக நிறைவேறி வருகிறது.

சென்னை தேனும்பேட்டையில் ஆரம்பமாகியுள்ள 'கதேசிக் கண்காட்சி'யில், நமது நாட்டின் அழிவிருத்தி வேலைகளைப்பெல்லாம் ஒருசேரக் காணலாம்.

கிராம நலம்

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே—நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே;
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்—இந்த
ஞானம் வந்தால், பின், நமக்கெது வேண்டும்?”

—பாரதியார்

மாடி 10

டிசம்பர் 1964

படி 3

தமிழ்நாட்டு நெல் ரகங்கள் - விலை விவரம்

[(உச்ச விலைகள்—காப்பு விலைகள்) 1964-65 அறுவடை பருவத்துக்குரியவை]

தமிழ்நாட்டில் பற்பல நெல், அரிசி ரகங்களுக்காகச் சட்ட பூர்வமான உச்ச விலைகளை அரசாங்கம் சென்ற மாதம் அறிவித்தது. இந்த உச்ச விலைகள் 1964-65 அறுவடைப் பருவத்துக்கு உரியவையாகும். சில இடங்களில், வியாபாரிகளும் கமிஷன் ஏஜெண்டுகளும் இந்த விலைகளை வெகுவாய்க் குறைத்து, நெல் சாகுபடி செய்பவர்களைச் சுரண்டுவதாக அடிக்கடி புகார்கள் வந்துள்ளன. மூட்டையாகக் கட்டாத நெல்லுக்கு மட்டுமே இந்த உச்ச விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனவென்றாலும், வர்த்தகர்கள், சில இடங்களில், கோணி விலை உட்பட, குறிப்பிட்ட விலைக்குக் குறைவாக நெல்லை வாங்க முயற்சிக்கின்றனர் என்று தெரிகிறது. உணவு தானிய உற்பத்தியில் ஈடுபட்டவர்களது நலன்கள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்களின் நெல்லுக்குக் குறைந்த அளவு விலையை உத்தரவாதம் செய்யவேண்டும் என்பவற்றில் அரசாங்கம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. எனவே, பல்வேறு நெல் ரகங்களுக்குரிய காப்பு விலைகளை (Support Prices) நிச்சயித்துள்ளது. இந்தக் காப்பு விலைகள், பல்வேறு நெல் ரகங்களுக்கான உச்ச விலைகளைக் காட்டிலும் ஒரு ரூபாய் குறைவானவை. 1964-65 அறுவடைக் காலத்திற்காக, அரசாங்கம் பல்வேறு நெல் ரகங்களுக்கென்று நிச்சயித்துள்ள உச்ச விலைகளையும் காப்பு விலைகளையும் (Support Prices) காட்டும் விவர அறிக்கை ஒன்றை இதன் இறுதியில் காணலாம். குறைந்த அளவு விலை—உச்ச விலைத் திட்டங்களை எவ்வாறு அரசாங்கம் செயல்படுத்த எண்ணியுள்ளது என்பதையும், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அரசாங்கம் விளக்கியுள்ளது.

நெல் வாங்க விரும்பும் வர்த்தகர்கள், சாதாரணமாக, கிராமத்திற்குச் சென்று களத்துமேட்டிலேயே பேரம் பேசுவது வழக்கம். நெல்லின் தன்மை, தூய்மை, ஈரம் ஆகியவற்றை வியாபாரிகள் நன்றாகச் சோதித்துப் பார்ப்பார்கள். அப்பால் உச்ச விலைக்கு அதிகமாகாமலும் குறைந்த அளவு விலைக்குக் குறையாமலும், மிக அண்மையில் உள்ள அங்கோர நெற்கூட விலைக்கு (Price at the nearest approved assembling point) ஏற்ப, ஒரு விலையை அவர் நிச்சயிப்பார். இந்த விலை உற்பத்தியாளருக்குச் சம்மதமில்லாவிடின், அவர் தமது நெல்லை அண்மையில் உள்ள அங்கோர நெற்கூடத்திற்கு எடுத்துச் செல்லலாம். மாவட்டக் கலெக்டர் இதற்கென நியமித்துள்ள அதிகாரியையோ, அல்லது அமைப்பையோ (Agency) நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு விலைக்குத் தமது நெல்லை வாங்கிக் கொள்ளும்படிக் கேட்கலாம். அவரது நெல், நிர்ணய தரங்களுக்குக் குறைவாயிருந்தால், அதற்கேற்ப, அதன் விலையும் குறைக்கப்படும். இதற்காக, அங்கோர

அட்டைப்பட விளக்கம் :

தமிழ்நாட்டிற்கு அண்மையில் பாரதப் பிரதமர் திரு. லால்பகதூர் சாஸ்திரி வருகை தந்தபோது, தாதுக்குடி ஆழ்கூடல் துறைமுகத் திட்ட வேலைத் துவக்கவிழா, சென்னை துறைமுகத்தில் ஜவஹர் துறை (Jawahar Dock) திறப்புவிழா ஆகிய இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருக, இந்த இரண்டு நிகழ்ச்சிகள் பெரிதும் அடிக்கோலுவனவாகும். நாட்டின் வளம் கொழிக்கவும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், நாட்டின் தொழில்வளம் பெருகதல் மிகவும் அவசியமாகும். இப்படிப்பட்ட முன்னேற்ற வேலைகள், இந்த இலட்சியத்தை அடைய அடிப்படடைகளாக அமைகின்றன:

[விவரம் 3-4 பக்கங்கள் பார்க்க:]

நேற்கூடங்களின் பட்டியல் ஒன்றை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிப்பிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமது நெல் விநியோக உற்பத்தியாளருக்குச் சங்கடம் ஏதேனும் ஏற்பட்டால், அவர், சம்பந்தப்பட்ட தாலுகா சபை அதிகாரியையோ, மாவட்ட சபை அதிகாரியையோ, கலெக்டரையோ, தமக்கு இவ்வகையில் உதவி அளிக்கும்படி கேட்கலாம். நேற்சொன்ன அதிகாரிகள் அவரது நெல்லை, இந்தக் காப்பு விலைக்கு விற்கத் தக்களால் இயன்ற எல்லா உதவியையும் செய்வார்கள்.

கருங்கச் சொள்ளை, நேற் உற்பத்தியாளர்கள் தங்களுடைய நெல்லுக்குக் குறைந்த அளவு ஒரு விலையை நிச்சயித்து, அதற்கு உத்தரவாதம் அளிப்பதே, இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தினை நெல் உற்பத்தியாளர்கள் தங்கள் நலனுக்கு உகந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் உரைப்பிற்கு உத்தரவாதமான பலன் கிடைக்கும் என்றே அடிப்படையில், நெல் உற்பத்தியைப் பெருக்கத் தீவிர முயற்சி எடுப்பார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு நெல் ரகங்களின் உச்ச விலைகளும் காப்பு விலைகளும்.

[1964-65 அறுவடைப் பருவத்துக்குரியவை]

நெல் ரகம்.	மூட்டையில் சுட்டப் பட்ட பிந்த குவிண்டல் நெல் வளை உச்ச விலை.	மூட்டையில் சுட்டப் பட்ட பிந்த குவிண்டல் நெல் வளை காப்பு விலை.
	(2)	(3)
(1)	(2)	(3)
	ரூ.	ரூ.
நேர்த்தியான ரகங்கள் :		
கருடன் சம்பா, குறுவை, சிறுமணி, தூயமல்லி (நேர்த்தியானது).	40.70	39.70
வெள்ளைச் சம்பா, நெல்லூர் சம்பா (நேர்த்தியானது) சிவப்பு, வெள்ளைச் சிறுமணி, பய்யக்கொண்டா, செங்கற்பட்டு சிறுமணி, கோ. 19, சடைச் சம்பா, பட்டறைச் சம்பா, கொத்தமல்லிச் சம்பா, குதிரைவால், தங்கச் சம்பா, மிளகி அல்லது குண்டு சம்பா; கோ. 2, அல்லது பூம்பாளையம் பெரிய கிச்சி, பிடிபீ 15, பிடிபீ 16, கோ. 5, அல்லது சின்ன சம்பா, ஒட்டுக் கிச்சி, கார்த்திகை சம்பா; இக்கிச் சம்பா, சித்தயன் சம்பா.	41.55	40.55
கோ. 2, அல்லது பூம்பாளையம் பெரிய கிச்சி, பிடிபீ 15, பிடிபீ 16, கோ. 5, அல்லது சின்ன சம்பா, ஒட்டுக் கிச்சி, கார்த்திகை சம்பா; இக்கிச் சம்பா, சித்தயன் சம்பா.	43.94	42.94
ஜீஇபி 24, டொப்பி, ஆனைக்கொம்பன், அயன் சம்பா, கோணக் குறுவை, திடம் கிச்சிடி, கிச்சிடி அல்லது ஆர்க்காட்டுக்கிச்சிடி; கம்பன் சம்பா, சீரக சம்பா	45.24	44.24
மற்ற நேர்த்தியான உள்ளூர் ரகங்கள்.. .. .	48.13	47.13
	40.70	39.70
நடுத்தர ரகங்கள் :		
வெள்ளைக் கார், வாடன் சம்பா, முத்துச் சம்பா, தூயமல்லி (மோட்டா), ரங்கன் சம்பா, ஒண்ணறை சம்பா; நெல்லூர் சம்பா (மோட்டா), வசரமுண்டன்	38.73	37.73
கட்டை சம்பா, ஆரைச் சம்பா, கோ. 25, கொடிவெள்ளை, ரப்பர் சம்பா, கிராஸ் சிறுமணி, குரங்குச் சம்பா, மூங்கில் சம்பா, வெள்ளக்கட்டை.	39.02	38.02
மற்ற நடுத்தர உள்ளூர் ரகங்கள்	39.50	38.50
	38.73	37.73
மோட்டா ரகங்கள் :		
சிவப்புக்கார் அல்லது குறுகிய கால சிவப்புக் கார் ரகங்கள்; மது முழுக்கி, செம்பாளையம், குள்ளஞ்சம்பா, கள்ளிமேட்டர், புழுதிப் பெரட்டி, மொசானம், மானவாரி, பிசாணி; மணக்கத்தி, சிவப்பு வாடன சம்பா, கொளவழி, குறுவைக் கலயன், மோட்டாக்குறுவை, மைக்குறுவை, மோழிக்கறுப்பு.	37.40	36.40
கவர்க்காரி, ஏ.டி.டி. 3, ஏ.டி.டி. 4 (குறுவை), சரப்பள்ளி, பூங்கார், அறுபதாங்கோடை, சித்தரகாணி, வளன், பொன்னுருவி.	38.22	37.22
மற்ற மோட்டா உள்ளூர் ரகங்கள்	37.40	36.40

முன்று முக்கிய நிகழ்ச்சிகள் :

முன்று நற்செய்திகள்

பாரதப் பிரதமர் திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், சென்ற மாதம் 5, 6 தேதிகளில், தமிழ் நாட்டிற்கு முதன் முறையாக வருகை புரிந்தார். பிரதமர் பதவி ஏற்ற பிறகு, இது முதல் விஜயம் என்பதைத் தவிர, திரு லால்பகதூர் அவர்கள் தமிழ் மக்களுக்குப் புதியவரல்ல. சாந்தம், நிதானம், எளிமை, அடக்கம், விவேகம், நேரிய நோக்கு முதலிய சிறப்பியல்புகளை உடையவர் அவர் என்பதையாவரும் அறிவோம். தமிழக முன்னேற்றத்திற்கு அவர் பல வகையிலும் உதவி புரிந்திருக்கிறார். குறிப்பாக நம் மாநிலத் தொழில் வளர்ச்சிக்கு, மத்திய தொழில் அமைச்சராக இருந்தபோது, மிகவும் உடதுணையாக இருந்திருக்கிறார். இதையெல்லாம், தமிழ் மக்கள் நன்றியுணர்வோடு நினைவில் இறுத்தியுள்ளனர்.

✕

இந்நிலையில் இங்கு வருகை புரிந்த திரு லால் பகதூர் அவர்களுக்குத் தமிழகம் குதூகல வரவேற்பு அளித்தது. இந்த வரவேற்பை உளமார ஏற்றுக் கொண்ட பிரதமர், தமிழ் மக்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரக்கூடிய நற்செய்திகளையும் அறிவித்தார். அவரது வருகையே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. தமிழகத்தின் வாணிபம் தொழில், தொழில் கல்வி சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய திட்ட நிகழ்ச்சிகளில், அவர் கலந்து கொண்டார்.

கோடி: 6 ஆண்டுகளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் இட்டெட்ட வேலை 1963 இறுதியில் ஆரம்பமாகி, தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒரு வைபவ ரீதியாகத்தான் இப்போதைய துவக்க விழா நடைபெற்றது. திட்ட வேலையை 'முறைப்படி' துவக்கவைத்துப் பேசிய பிரதம மந்திரி, ஒரு நற்செய்தியை அறிவித்தார். பாப்பன்-இராமேசுவரத்திற்கிடையே, ரயில்பாதை மட்டுமின்றி, கார்கள், பஸ்கள் செல்ல சாலை வசதியும் இருப்பது அவசியம் என உணர்ந்த அவர், "இதற்கு ரூ. 1 கோடி கூடச் செலவாகாது. இதை, இந்த மூன்றாவது திட்டத்திலேயே எடுத்துச் செய்யலாம்," என்று தெரிவித்தார்.

பாப்பன்-இராமேசுவரம் சாலை இணைப்பு ஏற்படும்.

முதலாவது, தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகத் திட்ட வேலை துவக்க விழா. தூத்துக்குடி, இந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு அடுத்தபடியாக முக்கிய ஸ்தானம் வகிக்கிறது. சமீப காலத்தில், இங்கு போக்குவரத்து பெருகியிருக்கிறது. ஆனால், கரையை அடுத்துள்ள கடல் பகுதி பாறைப்படுகையுடனும், போதிய ஆழம் இல்லாமலும் இருப்பதால், கரையிலிருந்து சுமார் 5 மைல் தள்ளி, நடுக்கடலில் கப்பல்கள் நிற்கின்றன. கரைக்கும் கப்பலுக்கும் இடையே படகுகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தச் சங்கடத்தைப் போக்கி, ஒழுக்கான துறைமுகம் அமைக்க, பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, படுகை ஆழப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பு ரூ. 15

சேது சமுத்திரத் திட்டம் நிச்சயம் உண்டு

பிரதமர், தமிழ் நாட்டில் பங்குகொண்ட இரண்டாவது நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில் துவக்க நிர்வாகத்தைத் திறந்து வைத்தது. சென்னை, இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்று. முதலாவது உலகப் போருக்குப் பிறகு—கடந்த 45 ஆண்டுகளாக—இது துறைமுகத்தில் அபிமானத்தி ஏதும் செய்யப்படாமல், பழைய நிலையிலேயே இருந்துவந்தது. இதற்கிடையில் இங்கு போக்குவரத்து மிகுதியும் பெருகிவந்தது. ஆகையால், இது துறைமுகத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்தும்

திட்டம், உலக பாங்கின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆரம்பமான இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 6 கோடி; இதன் பலனாக முன்பு 9 துறைகளைக் கொண்டிருந்த சென்னை துறைமுகம் இப்போது 18 துறைகளைக் கொண்டதாக வளர்ந்தது.

புதிய நீர்த் துறையான ஜவகர் துறையைப் பிரதமர் திறந்து வைத்தார். தமிழக முன்னாள் முதலமைச்சரும், இப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான திரு. காமராஜ், இத்துறைக்கு ஜவகர்துறை எனப் பெயர் சூட்டினார். இவ் விழாவில் பேசிய பிரதமர், தமிழ் நாட்டு மக்களுக்குத் தேவீனும் இனியதான செய்தியை அறிவித்தார். நெடுநாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் நிச்சயமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று இறுதியாக, உறுதியாகத் தெரிவித்தார். இப்போது இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல்கள் எல்லாம், இந்தியக் கடல் பிரதேசத்திலேயே செல்ல வகை செய்ய இத்திட்டம். ரூ. 22 கோடி செலவு மதிப்பீடு உள்ள இத்திட்டத்தின் பயனாக, கப்பல்கள் செல்லும் தூரம் குறைந்தது 300 மைல் மிச்சமாகும்; இதனால், உடனடிப் பலன் தூத்துக்குடிக்கும், அடுத்த சென்னைக்கும் கிடைக்கும்.

சேலம் இரும்பாலை : அச்சம் வேண்டாம்

பிரதம மந்திரி கலந்துகொண்ட மூன்றாவது முக்கிய நிகழ்ச்சி, அடையாறு தொழில் நுட்பக் கல்வி நிலையங்கள் வட்டத் திறப்பு விழா. இங்கு மத்திய பாலிடெக்னிக், ரசாயனத் தொழில் நுட்பப்

பள்ளி, தேரால் சம்பந்தமான தொழில் நுட்பப் பள்ளி, திரைப்படத் தொழில் நுட்பப் பள்ளி, ஓட்டல் தொழில்-சத்துணவு தொழில் நுட்பப்பள்ளி, பெண்கள் பாலிடெக்னிக் ஆகிய ஆறு கல்வி நிலையங்கள் உள்ளன. 900 ஏக்கர் பரப்பில் இங்குமிகு மாக நவீன பாணியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கவர்ச்சி மிக்க கட்டிடங்களின் (ஹாஸ்டல், காண்மன், கூட்ட மண்டபம் முதலியவை உட்பட) மொத்த மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய்; இவற்றில் பிரதானமானது, ஆண்கள் பாலிடெக்னிக்; இது இந்தியாவில் மட்டுமல்ல, தென் கிழக்கு ஆசியா விடேயே மிகப் பெரியது. இதுவும், மற்ற ஐந்து கல்வி நிலையங்களும் அமைந்த வட்டத்தை (வார்டு) —கூட்டமைப்பு பகுதியைத்தான்—பிரதம மந்திரி திறந்துவைத்தார்; அவ்விழாவில் பேசிய திரு காமராஜ் சேலம் இரும்பாலைத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், “முதலமைச்சர் திரு பக்தவத்சலமும், தொழில் அமைச்சர் திரு வெங்கடராமனும் உள்ளவரை யாரும் பயப்படத் தேவையில்லை” என்றார். இதைப் பற்றிய விளக்கம் எதையும், பிரதமர் அந்த இடத்தில் தரவில்லை யென்றாலும், பிரதமர் நிறுவர்கள் கூட்டத்தில் பேசிய போது, சேலம் இரும்பாலை விஷயமாக சென்னை மாநில மக்கள் பொறுமையாக இருக்கும்படிக்கூறி, திரு காமராஜின் வார்த்தையை மறைமுகமாக ஊர்ஜிதப்படுத்தினார்.

ஆக, இத்தனை நற்செய்திகள் வெளியாக வாழ்ப்பளித்த பிரதமரின் அண்மை விஜயம் தமிழகத் திற்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.

படம் : பக்கங்கள் : 22-23

தொழிலாளர்களுக்கான அரசாங்க இன்சூரன்ஸ் திட்டம்

தொழிலாளர்களுக்கான அரசாங்க இன்சூரன்ஸ் திட்டம் தமிழ்நாட்டில் 29 இடங்களில் அமுலாக்கப்படுகிறது. நோயாலும், விபத்தாலும் கஷ்டப்படும் தொழிலாளர்கள் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர்; பேறுகால உதவியும் பெண் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மருத்துவ உதவி, ரொக்க உதவி, ஆகிய இரவு வகைகளில் உதவி செய்யப்படுகிறது. தற்போது 2,07,445 தொழிலாளர்கள் பாதுகாப்புப் பெற்றுள்ளனர். ரொக்க உதவி அளிக்கும் 52 அலுவலகங்கள் மாநிலத்தில் இருக்கின்றன.

1964-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 1,582 தொழிலாளர்களுக்கு விபத்துக் காரணமாக ரூ. 70,636-96 பைசா ரொக்க உதவி அளிக்கப்பட்டது; நிரந்தரமாக ஊனமடைந்து பென்ஷன் வழங்கப்பட்ட 314 பேர்களும், இறந்துபோன இன்சூர் நாபர்களைச் சார்ந்தவர்களான 104 பேர்களும் உதவி பெற்றவர்களில் அடங்குவர்.

இந்த மாதத்தில் 1,520 விபத்துக்கள் ஏற்பட்டன; தொழில் புரிகையில் காயமடைந்ததால் உதவி கேட்பவர்கள் குறைவாகவும், ஆனால் நோயுள்ளதால் ரொக்க உதவி கேட்பவர்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள், இந்த மாதத்தில் 34,312 கோரிக்கைகள் வந்தன. வைத்திய உதவித் தொகையாக ரூ. 3,95,642-15 பைசா அளிக்கப்பட்டது; 1,56,463 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது, இந்த மாதத்தில் 305 பெண் தொழிலாளர்கள் ரூ. 40,200-40 பைசா பேறுகால உதவி கோரினர்;

மின்சார அபிவிருத்தி

கிராமக்கூடு மின்சார மயமாக்குவதில் (Rural Electrification) தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னணியில் நிற்கிறது. மின்சாரத், தொழில் வளர்ச்சிக், உணவு உற்பத்திக், அடிப்படைத் தேவையாகும். "தமிழ்நாட்டில் மின்சார அபிவிருத்தி" என்ற தொடரின், முதல் கட்டுரை இங்கே இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மின்சார அபிவிருத்தி பற்றிய பொதுவான, முக்கியமான தகவல்கள் இக் கட்டுரையில் உள்ளன. அடுத்த இதழில், இந்தத் தொடரின் மற்றொரு பகுதியான "கிராமக்கூடு மின்சாரம்" என்ற கட்டுரை இடம் பெறும். —சுசிரியர்.

தமிழ்நாட்டில் நீர் மின்சாரத் திட்டங்கள் மூலம் உயர்ந்த பட்சம் மின்சாரத் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த நீர் மின்சாரத் திட்டங்கள் பெரும்பாலும் பருவ மழையை நம்பியிருப்பதால், அடிக்கடி மின்சாரத் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, நீர் மின்சாரத் திட்டங்கள் அனல் மின்சாரத் திட்டங்கள் ஆகியவற்றுக்குள் உற்பத்தித் திறன் வேறுபாட்டை நீக்குவதில் அரசாங்கம் விசேஷ கவனம் செலுத்தி வருகிறது.

செலவு மதிப்பீடு

தமிழ்நாட்டில் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் மின்சாரத் திட்டங்களுக்கென ரூபிப் பிடப்பட்ட மொத்த மதிப்பீடு ரூ. 100.19 கோடியாகும். மூன்றாவது திட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் மின்சாரத்துக்கான செலவு மதிப்பீடு ரூ. 65.83 கோடியாகும். நடைமுறை ஆண்டின் முடிவுக்குள், மூன்றாவது திட்டத்தில் மின்சாரத் திட்டங்களுக்காகக் குறிப்பிடப்பட்ட மதிப்பீடு ரூ. 96 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரத் திட்டங்களுக்காக மூன்றாவது திட்ட காலம் முழுமையாகும் 111.84 கோடி ரூபாய் மதிப்பீடாகக் குறிப்பிட வேண்டும் என்று கூடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையி லிருந்து தெரிபவந்தது. திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில மின்சார போர்டின் நிர்வாக யந் திரமானது நிர்மீணப் பிரிவின் முழு சக்தியையும் இயக்கி விடாவிட்டது. இதன் வேகத்தைப் பார்த்தால், மின்சாரத் திட்டங்களுக்காக மூன்றாவது திட்ட காலத்தில் இறுதிச் செலவு மதிப்பீடு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 125 கோடியைத் தொடும் என்று தெரிகிறது. இது, மாநில திட்டத் தின் மொத்த மதிப்பீட்டில் 35 சதவீதத்துக்கும் அதிகமாகும் என்பதோடு, மின்சாரத் திட்டங் களுக்கு மாநில அரசாங்கம் தற்குறை முகசியத்து வந்தையத் குறிக்கிறது. போர்டானது நிதி ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள் வதிலிருந்து, போர்டினுடைய வேலைத் திட்டங் களில் உள்ள மகத்தான செயலாக்கமும் வெளிப் படுகின்றது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அடங்கிய மின்சாரத் திட்டங்களைச் செயல் படுத்துகையில் கீழ்க்கண்ட முறைகளில் சிக்கன மார்க் சேமிக்க முடிந்தது.

நிட்டத்தின் பெயர்.	திட்டமிடப்பட்ட ஒதுக்கீடு (ரூபாய் லட்சத்தில்).	செமிப்பு (ரூபாய் லட்சத்தில்).
பெரியாறு முதல் கட்டம்	1,009	111.84
குந்தா முதல் இரு கட்டங்கள்	3,544	570.81
சென்னை மின் நிலைய வில் தாரீப்பு மூன்றாவது திட்டம்	298	20.3

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பெரியாறு நீர் மின்சாரத் திட்டம் முதற் கட்டம், குந்தா நீர் மின்சாரத் திட்டம் முதல் இரு திட்டங்கள், சாந்தி நல்லா நீர்த்தேக்கத்

திட்டம் ஆகிய திட்டங்களுக்கு மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள், பெரியாறு நீர் மின்சாரத் திட்டத்தின் முதற் கட்டம் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்திலேயே முடிந்து விட்டன.

சாந்தி நல்லா நீர்த்தேக்கத் திட்டமானது 1963-64-ல்யே பூர்த்தியடைந்து வேலை செய்யப் பட்டது. இங்கே தேங்கும் தண்ணீரானது கட்டந்த ஆண்டிலிருந்து பைகாரா, மோயாரா, மின்சார நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

தொடரும் திட்டங்கள்

இரண்டாவது திட்டக் காலத்தில் தொடங்கப் பட்டு மூன்றாவது திட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்ட குந்தா நீர் மின்சாரத் திட்ட முதல் இரு கட்ட வேலைகளைப் பெரிய வேலை மேல் பவாஸி அலோக்கீட்டு வேலைகளாகும். கடந்த ஆண்டில் மேல் பவாஸி அலோக்கீட்டின் கட்டிட வேலை துரிக்கமாக நடந்தேறி வந்தது. அண்மியே எல்லா வேலைகளும் 1965-க்குள் முடிந்துள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1964-65 திட்ட மதிப்பீட்டில் இத் திட்டத்திற்காக ரூ. 107.48 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது. வரும் ஆண்டில் குந்தா திட்டத்தின் கீழ் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கு இது பெரிதும் உதவியாயிருக்கும்.

குந்தா மின்சாரத் திட்டம் 3-ம் நிலை மூன்றாவது திட்டத்தின்கீழ் உள்ள பெரிய வேலைத்திட்டமாகும். மூன்றாவது திட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் இத் திட்டத்திற்கென மொத்தம் ரூ. 14.35 கோடி செலவாகியது. 1964-65 திட்ட மதிப்பீட்டில் இத்தற்கென ரூ. 6.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குந்தா திட்டத்தின் தற்போதைய மொத்த மின்சார உற்பத்தித் திறன் 235 மெகவாட் ஆகும். அணுகை, பதகுகள், கரங்கப் பாதைகள் இத் திட்டத்தின்கீழ் உள்ள மூன்று புதிய மின்சார நிலையங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட வேலைகள் திட்டமிட்டபடி நடந்தேறி வருகின்றன. சுமார் 37,000 அடி நீளமுள்ள கரங்க வழியை இத் திட்டத்திற்கென அமைக்கவேண்டியுள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விசேஷமாகும். பெரும் பழுவல்லா போர்டே அணியிலிட்டுந்து 3-ம் மின்சார நிலையத்திற்குத் - தண்ணீரைக்கொண்டு செல்லும் விதத்தில் அது அமைக்கப்பட்டுள்ளது. கரங்கப் பாதை சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளும் முடிவடைந்து விட்டன.

இத் திட்டத்தின்கீழ் உள்ள மூன்று புதிய மின்சார நிலையங்களும் நடப்பு ஆண்டில் செய்யப்பட்டுவருகின்றன. எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுள் மூலம் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு மின்சார இணைப்புக்கு 190 மெகவாட் மின்சாரம் உற்பத்தித்திறன்

கிடைக்கும்: இத் திட்டத்திற்குக் கொழுப்புத் திட்டத்தின்கீழ் 225 லட்சம் டாலர் கனடா ரூட்டு உதவி கிடைக்கிறது. அதனால் அன்னியச் செலாவணி செலவைச் சமாளிக்க முடிகிறது.

மேட்டுர் சுரங்கப்பறி நீர் மின்சாரத் திட்டம்

இது மூன்றாவது திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்ட மற்றொரு முக்கிய திட்டமாகும். இத் திட்டத்திற்கான எல்லா உற்பத்தி சாதனங்களையும் சோவியத் குடியரசிலுள்ள மெசர்ஸ் மெக்ஸிகோ கென்போட்டு என்னும் ஸ்தாபனம் சப்ளை செய்கிறது. திட்டப்படி காலதாமத முன்னதாகவே சாதனங்கள் வந்துள்ளன. இந்த நாட்டிலேயே இது மிக அகலமான சுரங்கப்பாதை ஆகும். இந்த சுரங்கப்பாதை சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. 1964-65 திட்ட மதிப்பீட்டில் இத் திட்டத்திற்காக ரூ. 2.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதர திட்டங்கள்

பெரியாறு நீர் மின்சாரத் திட்டம் 2-ம் நிலை மூன்றாவது திட்டத்தில் மற்றொரு மின்சார உற்பத்தித் திட்டமாகும். இத் திட்டத்தின்கீழ் 35 பெகவாட் திறனுள்ள நான்காவது உற்பத்தி யூனிட் தற்போதைய பெரியாறு மின்சார நிலையத்தில் நிறுவப்படும். இத்திட்டம் சம்பந்தப்பட்ட வேலைகள் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன. இத்திட்டத்திற்கான உற்பத்தி சாதனங்கள் யுகோஸ்லாவியாவிலிருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டை நீர் மின்சாரத் திட்டம், அதாவது, பரம்பிக்குளம் நீர் மின்சாரத் திட்டம் மூன்றாவது ஐந்தாண்டில் திட்டத்தின்கீழ் மற்றொரு முக்கிய திட்டமாகும். நான்கு மின்சார நிலையங்களில் மொத்தத்தில் 185 மெகவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இத்திட்டம் வகை செய்கிறது. பரம்பிக்குளம்—ஆனியாறு பாசனத் திட்டத்திற்காக கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தை அது மின்சார உற்பத்திக்காகப் பயன்படுத்தும். 30 பெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்கக்கூடிய ஒரு மின்சார உற்பத்தி யூனிட்டின் மின்சார நிலையம் 1964-65 முடிவுக்குள் செயல்படுத்தவருமென எதிர்பார்க்கப்படுகிறது. சோவியாறு மின்சார நிலையத்தில் ஒவ்வொன்றும் 35 பெகவாட் திறனுள்ள இரண்டு யூனிட்களுக்கும், 1965-66-ல் செயல்படுத்த துவங்குமென திட்டமிடப்பட்டுள்ளது. ஆனியாறு, சோவியாறு என்ற இரண்டு மின்சக்தி உற்பத்தித் திட்டவேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டில் (1966-67) செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டங்களுக்காக மூன்றாவது திட்டத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட மொத்தச் செலவு ரூ. 1.797 கோடி. 1964-65 திட்ட மதிப்பீட்டில் இத் திட்டத்திற்கு ரூ. 2.13 கோடி வரை செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோடையாறு நீர் மின்சார உற்பத்தித் திட்டம் சென்னை மின்சார இணைப்பின் உற்பத்தி சக்தியை அதிகரிக்கும். இத்திட்டம் முதலில் திட்டக் கமிஷனின் உத்தேசத்தில் இல்லாதபோதிலும் இத்திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க திட்டக் கமிஷன் அனுமதியளித்தது. இத் திட்டத்தின்கீழ் வரும் இரண்டு மின்சக்தி உற்பத்தி நிலையங்களும் 1966-67-ல், அதாவது நான்காவது திட்டத்தின் முதல் ஆண்டில் செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனல் மின்சார நிலையம்

சென்னை அனல் மின்சார நிலைய விஸ்தரிப்பின் 4-வது நிலை வேலை துவங்கிவிட்டது. இத்திட்டமும் முதலில் திட்டக் கமிஷனின் உத்தேசத்தில் இல்லாத போதிலும் மூன்றாவது திட்டத்திலேயே சேர்க்கப்பட அனுமதியளிக்கப்பட்டது. உற்பத்தி நிலையம் 1966-67-ல் செயல்படத் தொடங்கும். பேசின் பிரிட்டி மின்சக்தி நிலையத்தில் சக்தி வாய்ந்த கொதிகலனை நிறுவும் வேலை வெகு வேகமாக நிறைவேற்றி வருகிறது. இந்தக் கொதிகலன் 1964 முடிவிற்குள் செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செயல்படத் தொடங்கியவுடன் பேசின் பிரிட்டி மின்சக்தி நிலையத்தின் உற்பத்தி சக்தி அதிகரிக்கும்.

நடப்பு ஆண்டின் மூன்றாவது திட்டத்தின்கீழ் மின்சக்தி உற்பத்தி வேலைத் திட்டம் போற்றத்தக்க அளவில் நிறைவேறியுள்ளது. சென்னை மின்சக்தி இணைப்புக்கு 355 மெகவாட் நிறுவப்பட்ட சக்தி அதிகரிக்கும். மேலும் விஸ்தரிப்பு திட்டத்தின் இரண்டாவது நிலையின்கீழ் நடப்பு ஆண்டில் நெய்வேலி அனல் மின்சக்தி உற்பத்தி நிலையத்தில் மேற்கொண்டும் 50 மெகவாட் உற்பத்தி சக்தி சேர்க்கப்பட்டுள்ளது.

நான்காவது திட்டத்தில் நெய்வேலி அனல் மின்நிலையத்தின் திறனளவு 400 மெகவாட்டிலிருந்து 600 மெகவாட்டுக்கு விலாக்கப்பட்டாலும், இத்துடன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி கார்ப்பிரஷன் இரண்டாவது சுரங்கம் வெட்டி, 1,000 மெகவாட் திறனளவு கொண்ட மற்றொரு அனல் மின்நிலையம் ஏற்படுத்தவந்தகான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர். மகாபலபுரத்தற்குக், கல்பாக்கம் என்னுமிடத்தில் ஏற்படுத்தப்படவிருக்கிற அணு மின்நிலையம் சம்பந்தமாக நில ஆர்ஜிதம், சாலை போடுதல் போன்ற பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையத்தின் மூலம் குறைந்தது 400 மெகவாட் மின்சக்தி கிடைக்கலாம். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம், தமிழ்நாட்டின் மின் இணைப்பின் அனல் மின்சக்தி உற்பத்தித் திறனளவு வெகுவாய் அதிகரிக்கும். பருவத்தின் கோலம் தற்கு உட்பட்டிருக்கின்ற நீர்த்தேக்கங்களை நாம் நம்பியிருக்கவேண்டிய அவசியம் ஓரளவுக்குக் குறையும்.

தமிழ்நாட்டு மின் இணைப்பில் மூன்றாவது திட்ட முடிவுக்குள் எதிர்பார்த்த 1,140 மெகவாட் மொத்த உற்பத்தித் திறனளவும், இப்போது கிடைக்கக் கூடிய உற்பத்தித் திறனளவு ஏறக்குறைய 870 மெகவாட். இத்துடன் மூன்றாவது திட்ட முடிவில் நெய்வேலி அனல் மின்சார நிலையத்திலிருந்து கிடைக்கக் கூடிய 400 மெகவாட் மின்சக்தியும் சேர்த்துக் கணக்கிடுகிற கிடைக்கக் கூடிய உற்பத்தித் திறனளவு ஆவ்வளவே. ஆனால், அதே சமயத்தில் தமிழ்நாட்டு மின் இணைப்பில் அதிக அளவு தேவைப்படும் மின்சக்தி 1,370 மெகவாட் ஆகும். எனினும், அகில இந்திய மின்சக்திப் பரிசீலனைக் குழுவின் தமிழ்நாட்டின் மின் இணைப்பின் அதிக பட்சத் தேவை 1,069 மெகவாட்டான என மதிப்பிட்டுள்ளனர். ஆகவே, மூன்றாவது திட்ட முடிவுக்குள் எதிர்பார்க்கும் அதிக அளவுத் தேவையான மின்சக்தித் திறனளவுக்கும் கிடைக்கக்கூடிய மின்சக்தித் திறனளவுக்கும் வித்தியாசம் எப்படியும் இருக்கத்தான் செய்யும். எனவே, அரசாங்கமும், மின்சார போர்டும் இவ்வித்தியாசத்தைச் சரிசெய்து நான்காவது திட்டத்தில் புதிய பல திட்டங்களைத் தயாரித்துள்ளன.

(அடுத்த இதழில் “கிராமங்களில் மின்சாரம்”)

நோயல் பரிசு பெற்ற காந்தி பக்தரின் சென்னை வருகை

1959-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சென்னை மைலாப்பூர் ஸ்ரீநிவாச சாஸ்திரி மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமை வகித்த அமைச்சர் திரு பக்த வத்ஸலம் அவர்கள், அன்றைய தினம் சொற்பொழிவாற்றிய அமெரிக்க நாட்டு இளைஞரைப் பற்றிக் குறிப்பிடுகையில், "டாக்டர் மார்ட்டின் லூதர்கிங் அவர்கள், மகாத்மா காந்தியிடம் விசேஷ பக்தி கொண்டவர், சத்தியாக்கிரக நெறியின் உயர்வை, அமெரிக்க நாட்டிலே நடைமுறையிலே கையாண்டு வெற்றி பெற்றவர். நிறப் பிரிவினை காரணமாக, அமெரிக்க நாட்டில் நடைபெறும் தீய சக்திகளை, சாத்விகமான முறையில் போராடும் இவருடைய முயற்சி, மிகவும் பாராட்டத்தக்கது. காந்தி பக்தர்கள், நம்நாட்டில் மட்டும் இல்லை. உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் சேவை செய்து வருகிறார்கள். அத்தகைய ஒரு காந்தி பக்தரை, வரவேற்று உபசரிப்பதில், தமிழ் நாட்டு மக்கள், பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். முப்பது வயதுள்ள இந்த அமெரிக்க இளைஞர், சமுதாய நலனுக்கு ஆற்றி வரும் சேவை மேலும் சிறந்து, உலக அமைதிக்கு வழி வகுக்கும் என்பது நிச்சயம்" என்று வாழ்த்தினார்.

மகாத்மாவின் நாடு

டாக்டர் கிங் அவர்கள், அந்தக் கூட்டத்தில் பேசுகையில், "மகாத்மாவின் நாடு என்பதற்காகவே, நான் இந்தியாவிற்கு யாத்திரை வந்தேன். காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும், இந்தியாவுக்கு மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்திற்கும், காட்டும் ஆற்றல் வாய்ந்தவை" என்று எடுத்துரைத்தார்.

"பெருங்கொலைவழியாம் போர்வழி இகழ்ந்தாய்! அதனிலும் திறன் பெரிதுடைத்தான அருங்கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவழி என்றமே அறிந்தாய்" என்று, "காந்தி பஞ்சகத்தில்" பாரதியார் விளக்கியுள்ள கருத்தை, தம்முடைய அனுபவங்களோடு, அப்போது அவர் எடுத்துக் கூறினார்.

வாழ்க்கை வரலாறு

அமெரிக்காவில் உள்ள 'பென்சில்வேனியா' மாநிலத்தில் செஸ்டர் நகரில் குரோசியா சமயப் பன்னியில் படித்தவர், டாக்டர் கிங். 'பால்டன்'

பல்கலைக் கழகத்தில், 1954-ல் பயின்று, முறையான வேதக் கல்வியில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவர் 1929-ம் ஆண்டு, 'ஜார்ஜியா, மாநிலத்தில், அமெரிக்க நீக்ரோ இனத்தில், கிறிஸ்துவ பாதிரியாரின் மகனாகப் பிறந்தார். டாக்டர் கிங், மாணவராக இருக்கையில், மகாத்மா காந்தியின் உபதேசங்கள், அவரைப் பெரிதும் கவர்ந்தன. "இன ஒதுக்கலை ஒழிப்பதற்கு, காந்தியின் அஹிம்சை தத்துவம், மிக மிகப் பயனுள்ள ஆயுதமாகும்" என்று அவர் கருதினார்.

1955-ல் அமெரிக்காவைச் சேர்ந்த 'அலபாமா' மாநிலத்தில், 'மான்ட்கோமரி' என்ற நகரில், நடந்த பல் மறியல் போராட்டத்திற்கு, அவர் தலைமை ஏற்றதன் மூலம், சத்தியாக்கிரக நெறியை அமெரிக்காவில் பிரபலப்படுத்தினார். நீக்ரோக்கள் நிற பேதத்தை எதிர்த்து, அந்நகரைச் சேர்ந்த சுமார் 50,000 நீக்ரோக்கள் சத்தியாக்கிரகத்தில் இறங்கி, 'நிறபேதம் கடைப்பிடித்த பஸ்களில் ஏறுவதில்லை, நடந்தே போவது' என்று முடிவு செய்தனர். ஒழுங்கும், கட்டுப்பாடும், பொறுமையும் காட்டி, இந்த இயக்கத்தை 381 நாட்கள், டாக்டர் கிங் சாத்விக முறையில் நடத்தினார். அப்போது, அவரும் அவரைச் சார்ந்த சத்தியாக்கிரகிகளும் பட்ட தொல்லைகளுக்குக் கணக்கில்லை. "அன்பின் அடிப்படையில் அமைந்த தியாகத்தின் ஆற்றலைக்கொண்டு, ஆணவச் செருக்கையும், அநீதிக் கொடுமையையும் எதிர்த்து முடியும்" என்பதை எடுத்துக்காட்டி, மக்களை ஒன்று திரட்டினார். அஹிம்சை நெறியைக் கண்டித்து, அஹிம்சை நெறியின் உயர்வை அமெரிக்க மக்கள் உணர்ச்சி செய்தார்.

அஹிம்சை நெறியின் மேன்மை

சத்தியாக்கிரக நெறிக்கு, அமெரிக்காவில் ஏற்பட்ட முதல் வெற்றி இது. இதன் பிறகு, டாக்டர் கிங் அவர்கள், உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, அஹிம்சை நெறியின் உயர்வை எடுத்துரைத்து வந்தார். அதையொட்டி, இந்தியாவிற்கு வந்தபோது, சென்னை நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்து, தமிழ்நாட்டுத் தலைவர்களுடனும், மாணவர்களுடனும், கிராம வாசிகளுடனும், மனம் கலந்து பழகினார்.

1959-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் வாரத்தில் அவர் சென்னை வந்திருந்தபோது, தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் அப்போதிருந்த முதல் அமைச்சர் திரு காமராஜ் அவர்கள் தலைமையில் சென்னை நகரில் அவருக்கு விசேஷ கௌரவம்

அளிக்கப்பட்டது? தமது மனைவியோடு வந்திருந்த அவர், தமிழ்நாடு சுவர்னர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக அமைச்சர் களும், கல்வி நிலையத்தவர்களும், சமுதாய சேவையாளரும் அவருக்கு ஒரு விருந்துபசாரம் நடத்தினர். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதுவரக அதி காரிகள். அவரை அன்புடன் உபசரித்தனர். அச் சமயம், சென்னை பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு ஏ. லட்சுமணசாமி முதலியார் அவர்களிடம், டாக்டர் கிங் அவர்கள் காட்டிய விசேஷ மதிப்பு, டாக்கீட்டித் தக்கதாகும். சென்னை மாநிலக் கல்லூரி யில், மாணவர்களிடையே (அப்போதிருந்த கல்வி அமைச்சர்) திரு சி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில், டாக்டர் கிங் அவர்கள், "காந்தி யடிகளின் அலறியின் செந்நிறை அமெரிக்கா ஏன் போற்றுகிறது?" என்பதை விளக்கி, சிறந்த சொற்பொழிவாற்றினார். டாக்டர் கிங் அவர்களின் மனைவியார், அந்த மாணவர் கூட்டத்தில், அமெ ரிக்க நாட்டு மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ள கிராமியப் பாடல்கள் சிலவற்றைப் பாடினார்.

நோபல் பரிசு தேடி வந்தது

காலத்திறையில் ஐந்தாண்டுகள் கடந்தன? 1964-ம் ஆண்டு, உலகத்தின் தலைநகரத் தென்மேல் மாண நோபல் பரிசு, டாக்டர் கிங் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. சத்தியாக்ரிகரப் போராட்டத் தின் உயர்வை, உலகம் ஒத்துக்கொண்டதற்கு, இதை ஒரு சிறந்த சான்றாகக் கொள்ளலாம். பாரத நாட்டின் சந்திரத்திற்கு, முக்கிய கருவி யாக இருந்த சத்தியாக்ரிகர போராட்ட நெறி, அமெரிக்காவின் நிற பேத ஒழிப்பு போராட்டத் திற்கும் உதவி புரிந்துள்ளதை, சமீப கால வரலாறு எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவின் நீக்கோ குடிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, 1963-ம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் போராட் டம், உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தது. லட்சக் கணக்கான மக்களின், குறிப்பாக வெள்ளை நிற அமெரிக்கரும், சறுப்பு நிற அமெரிக்கரும் ஒன்று சேர்ந்து, அமைதியான முறையில், உலகமே கண்டு வியக்கும் வகையில், மவுன் ஊர்வலம் நடை பெற்றது. அப்போதிருந்த அமெரிக்க ஜனாதிபதி கென்சடி அவர்கள், இந்த தார்பீக இயக்கத்திற்கு ஆதரவு காட்டி வாழ்த்துக் கூறியதையும், அதை எதிர்த்த பலர் செய்த கொடுமையும், கொடியும் உலகம் அறியும். அமெரிக்காவிலே சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலமாக, முன்னாள் ஜனாதி பதி கென்சடியின் கொள்கைக்கு ஆதரவு பெருகி, லிண்டன் ஜான்சன் அவர்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன ஒதுக்கலை ஒழிப்பதற்கான போராட்டத் தலைவர்

இன ஒதுக்கலை ஒழிப்பதற்கான சத்தியாக்ரிகரப் போராட்டத்திற்கு, அமெரிக்காவிலே தலைமை

வகித்து நடத்திய பெருமை, டாக்டர் கிங் அவர் களைச் சாரும். 1963-ம் ஆண்டு எப்ரல் மாதத்தில் அவர் அமெரிக்காவிலுள்ள 'பர்மிங்ஹாம்' நகரில் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. அப்போது, அவருடைய சக கிறிஸ்தவ பாத்திரமார்கள் 8 பேர், அவர் செய்தது வரும் காரியத்தைக் கண்டிக்கும் முறையில், அறிவுரை கூறி, ஒரு கடிதம் எழுதினர்; அந்தக் கடிதத்திற்குப், பதிலளிக்கும் வகையில், சிறைச்சாலையிலிருந்து டாக்டர் கிங் அவர்கள் எழுதிய பதில் கடிதம், மகாத்மா காந்தியடிகளின் சக்தியாக்ரிகர நெறிக்கு ஒரு சிறந்த இலக்கியமாகவும், விளக்கவுரையாகவும் அமைந்ததைக் காணலாம். "நீயூ லீடர்" என்ற அமெரிக்க பத்திரிகையில், ["The New Leader" dated June 24, 1963 (pages 3 to 11)]. இதன் முழு வாசகம் வெளியாகியுள்ளது. அநீதியை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தையும், அதே சமயத்தில் அந்நெறியில் அசைக்கமுடியாத உறுவி வேண்டும் என்பதையும் விளக்கும் அந்தக் கடிதம், உலக அந்நெறியாளரின் கருத்துக்களையும், சிறப் பாக மகாத்மா காந்தியின் கொள்கைகளை, எதி ரோலி செய்கிறது:

சுமார் ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு, சென்னைக்கு வந்திருந்தபோது, நமது அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள், டாக்டர் கிங் அவர்களுக்குக் கூறிய வாழ்த்து, நல்லமுறையில் பவித்திருப்பதைக் கண்டு மகிழ்கிறோம்.

சி. வெங்கடசாமி,

[நோபல் பரிசுபெற்ற மார்டின் லூதர் கிங்கைப் (Dr Martin Luther King) சென்னை பாராட்டி மக்கள் சார்பில், 8—12—1964-ல், ராஜாஜி மண்டபத்தில், சுவர்னர் திரு. சந்திராரெட்டி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காந்திமன்றத் தின் சார்பில், ஒரு விசேஷக் கூட்டம் நடை பெற்றது. அதில் கலந்துகொண்ட அமெரிக்கக் காள்சல் ஆர்ப்பாட்டகால்டுகொல் "டாக்டர் கிங் அவர்கள்" அமெரிக்காவின் காந்தி" என்று போற் றப்படுவதை" எடுத்துரைத்தார். பேராசிரியர் டாக்டர் மு.வரதராசசாரி, திரு வி. ஆர். இராதா கிரிஷ்ணன், திரு எஸ். ஆர். சுப்பிரமணியம் ஆழ்வார் காந்தியடிகளின் சீரிய கொள்கை களை டாக்டர் கிங் எவ்வளவு சிறந்தமுறையில் கடைபிடித்துவருகிறார் என்பதைத் தக்க உதார ணங்களுடன் விளக்கினார். தமிழ்நாடு அரசாங் கத்தின் சார்பில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட் ராமன் அவர்கள் இவ்விழாவில் பங்குகொண்டு பேசுகையில், டாக்டர் கிங் அவர்களின் சிறப் பியல்புகளை எடுத்துக்கூறி, நோபல் பரிசு பெறுவதற்கு அமெரிக்காவிலிருந்து நார்ப்வே யாரும் வழியில் இலண்டன்மாநகரத்தின் தங்க நேர்ந்தபோது, டாக்டர் கிங் கூட்டம் நடைபெற்ற அதே நாளில் (8—12—1964) நமது பாரதப்பிரகாசம் வால்புகார்சாஸ்திரி அவர்களுடன் உணரலும் துதி அளவளாவும்போது, காந்தியடிகளின் வந்து விளக்கங்களை டாக்டர் கிங் அவர்கள் பாராட்டிய செய்தியையும் குறிப்பிட்டார்.]

“சக்திக்கேற்ற உழைப்பு;

தேவைக்கேற்ற உதவி”

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிப்சகாரி மாவட்டத்தில் ககிலா சக் என்ற கிராமம் இருக்கிறது. அது ஒரு கிராமதான கிராமம். அதாவது, அங்குள்ள நிலங்கள் அனைத்தும் பூமிதான இயக்கத்தின்கீழ் நிலமற்ற ஏழைகளுக்குாக, நன்கொடையாக அளிக்கப்பட்டவை. எனவே, 1954-ல் அது கிராமதான கிராமமாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள 90 ஏக்கர் நிலம், 20 விவசாயக் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன;

தங்கள்குஞ்சுச் சொந்தமாக நிலம் கிடைத்ததே போதும் என்ற அளவில் அந்தக் கிராம மக்கள் திருப்தியடைந்து விடவில்லை. எல்லோரும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு நிறைந்த பலன் காணும் முறையைக் கையாள முனைந்தனர். அவரவர் சக்திக்கேற்ற உழைப்பு, அவரவர் தேவைக்கு ஏற்ற வலப்புப் பங்கீடு என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். எனவே, அக் கிராம மக்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை 1958-59-ல் தோற்றுவித்தனர். தங்கள் நிலங்களில் விவசாய அபிவிருத்திக்கென, அரசாங்கத்திடமிருந்து ரூ. 25,000 கடன் பெற்றனர்.

கூட்டு விவசாயம்

இப்போது, அங்கு கூட்டு முறையில் விவசாயம் நடைபெறுகிறது, தம் நிலம், பிறர் நிலம் என்ற வேறுபாடில்லாமல், எல்லோர் நிலங்களிலும் எல்லோரும் வேலை செய்கின்றனர். விவசாய வேலைகளில் அவ்வப்போது ஏற்படும் தேவையை யொட்டி இப்படிச் சேர்ந்து பாடுபடுகின்றனர்; அன்றாட வேலை முடிந்ததும், மாலை பிராத்தனைக்காக எல்லோரும் ஒரு பொது இடத்தில் கூடுகிறார்கள். அப்போது, ஒவ்வொருவருக்கும் மறுநாள் என்ன வேலை என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, மறுநாள் வந்து தத்தம் வேலையைச் செய்கிறார்கள். இந்த வேலை முறையில், அளவு மீறிய கெடுபிடி எதுவும் இல்லை. எல்லோருடைய பொது நலனுக்காக, அவர்களாகவே பேசி முடிவு செய்வது தான். ஆகையால், யாருக்காகிலும் வேறு சொந்த வேலை ஏதாவது இருந்தால் அவ்வது உடல் நலம் சரியில்லை என்றால், இது போன்ற நியாயமான காரணங்களுக்குத் தாராளமாக ‘வீல்’ வழங்கப்படுகிறது;

நியாயப் பங்கீடு

இவ்வாறு, ஒவ்வொருவரும் நியாயமான முறையில் அளிக்கும் உழைப்பின் காரணமாகக் கிடைக்கும் பலனும் நியாயமான முறையில் அவர்களிடையே பங்கீடு ஆகிறது. நெல் அறுவடை ஆகிறது என்றால், முதலில் அதில் ஒரு பகுதியை, கிராமத்தின் பொது நிதிக்கு ஒதுக்கி விடுகிறார்கள். களத்தில் கட்டு அடித்து, நெல் ஒப்படி ஆவதற்கு முன்பாகவே இது நடைபெறுகிறது. அதாவது, நெற்கதிரோடு கூடிய தாள் கட்டுகளைக் களத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார்களல்லவா? பிறகு, கட்டு அடிக்கும் போது ஒவ்வொரு பத்தாவது கட்டும் பொது நிதிக்கென தனியாக ஒதுக்கி வைக்கப்படுகிறது; இப்படிச் சேரும் கட்டுகள் எல்லாம் பிறகு தனியாக அடிக்கப்பட்டு, அந்த நெல் கிராமத்தின் பொது நிதிக்குத் தரப்படுகிறது.

மாகூலில், கிராம மக்களுக்கான பங்கீடும் அவரவர் குடும்பத்தின் அளவுக்கேற்ப செய்யப்படுகிறது. அதாவது வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டு என்றால், குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அரை கட்டு கிடைக்கும். இந்த விதித்தில் மொத்த மாகூலின் அளவுக்கேற்ப ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைக்கிறது.

தேட்டக்கால் மூலம் வேறு தனி வருமானம்

பிரதான உணவுத் தான்யமான நெல், இப்படி கூட்டு விவசாய முறையில் சாகுபடி செய்யப்படுகிறதென்றால், வாழை, அன்னாசி, எலுமிச்சை போன்ற பழ வகைகளும், வெற்றிலை, காய்கறிகள் முதலியவையும் அவரவர்க்குச் சொந்தமான நிலங்களில் தனித்தனியே பயிர் செய்யப்படுகின்றன. பழங்கள் முதலியவற்றில் வீட்டு உபயோகத்திற்குப் போக, எஞ்சியிருப்பதை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை, அவரவர் தங்கள் சொந்த தனி வருமானமாகப் பெறுகின்றனர். குளம், குட்டைட்டு நிலம், தாழ்ந்த சதுப்புப் பகுதிகள் முதலியவை கிராம மக்கள் அனைவருக்கும் பொதுச் சொந்தமாகும். இந்த இடங்களில் விளையும் காய்கறி முதலியவற்றில் எல்லா குடும்பங்களுக்கும் பங்கு கிடைக்கிறது. இப்படிப் பங்கிட்டது போக, மிச்ச மிடுப்பது விற்று பணமாக்கப்படுகிறது. அந்தப் பணம் கிராமப் பொது நிதியில் போய் சேருகிறது;

[17-பக்கம் பார்க்கம்,]

முதிய பஞ்சாயத்து ஆட்சியும் ✓ கிணக்குகள் பிராமரிப்பும்

பஞ்சாயத்து யூனியன்களின் நிதிகள்

(திரு பி. என். சுப்பிரமணியம், பஞ்சாயத்து நிதி உதவி இயக்குநர், தமிழ்நாடு அரசாங்கம்.)

[‘புதிய பஞ்சாயத்து ஆட்சியும்-கணக்குகள் பிராமரிப்பும்’ என்ற இந்தத் தலைப்பில் முதல் கட்டுரை ஆகும்போது ‘சிராம நல’த்தில் இடம் பெற்றது. பஞ்சாயத்து நிர்வாகத்தின் கணக்குகள் சரியான முறையில் வைத்திருக்கப்பட வேண்டியதன் அவசியம், அக் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தத் தொடரில் இது இரண்டாவது கட்டுரை. “பஞ்சாயத்து யூனியன்களின் வருவாய் ஆதாரங்கள் என்ன, செலவினங்கள் என்ன, நிர்வாகம் திறம்பட நடைபெற நிதிக் கணக்குகள் எவ்வாறு அமைய வேண்டும்” என்பன பற்றி வெவ்வேறு தெளிவான விளக்கங்கள் இக்கட்டுரையில் உள்ளன.

1964 ஆகஸ்டு மாத ‘சிராம நல’ இதழில் வெளியான ‘புதிய பஞ்சாயத்து ஆட்சியும் கணக்குகள் பிராமரிப்பும்’ என்ற கட்டுரையில், பஞ்சாயத்து ஆட்சி நிறுவனங்கள் தங்களுடைய பொறுப்புகளை திறம்பட நிறைவேற்ற வேண்டுமெனில், அவைகளுடைய கணக்குகள் சுத்தமாகவும், குற்றங்களுடைய காரணமுடியாதவகையிலும் வைத்துக்கொள்ளப்படவேண்டியது மிகவும் அவசியம் என்ற உண்மை வலியுறுத்தப்பட்டிருந்தது. பஞ்சாயத்து யூனியன் கணக்குகளைக் கண்காணப்பதில் மிகவும் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ளவேண்டிய பொறுப்பில் உள்ள பஞ்சாயத்து யூனியன்கள் பணியாற்றுகிற கணக்கர்களின் சிரமமான பொறுப்பு பற்றியும் அந்தக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டது.

பஞ்சாயத்து யூனியன்களின் நிதி ஆதாரங்கள்

இப்பொழுது பஞ்சாயத்து யூனியனின் நிதி ஆதாரங்களைப்பற்றி ஆராய்வோம். மேலெழுந்தவாரியாக, பஞ்சாயத்து யூனியன் நிதிகள் சம்பந்தமான விவரங்களை, நான்கு வகையாகப் பிரிக்கலாம். (1) பொதுக் கணக்குகள் (2) ஆரம்பக் கல்வி கணக்குகள் (3) உற்பத்தி நிதிக்கணக்கு, (4) காப்புத் தொகை முன்பணம் பற்றிய கணக்குகள், இந்த விரிவான பிரிவின்கீழ் வராத பல்வேறு கணக்குத் தலைப்புகள் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம். வரவு இனங்கள் சம்பந்தமட்டில், பஞ்சாயத்து யூனியன்களுக்கு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் கீழ் வகைப் செய்யப்பட்டுள்ள சட்ட பூர்வமான ஒதுக்கீடுகள் (Statutory allocations) கிடைக்கின்றன. இந்த வரவுகளை ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக செலவிட வேண்டும் என்று செலவுத்திறையில் சேர்த்துக் காட்டப்பட்டோ காட்டப்படாமலோ கூட இருக்கலாம். அவைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காகவும் பஞ்சாயத்து யூனியன்கள் மான்யங்கள் பெறுகின்றன.

தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆரம்பக்கல்வி செலவுக்காகும் மான்யங்களை அவை பெறுகின்றன. பஞ்சாயத்து யூனியன்களுக்கு தலத்திலேயே கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்கள் இரண்டு. அவை பிரதேச செல் சர்சாஜ், பொழுதுபோக்கு வரி, காட்சி வரிக்கள் மீது வீதக் கப்படும் சர்சார்ஜ் தொகை. இந்த இரண்டு வரி வீதப்புகள் ஆளவுகளை பஞ்சாயத்து யூனியன்களே நிர்வாகித்துக்கொள்ள வேண்டும். அவைகளுக்கு, அத்திறையில் உற்சாகம் அளிப்பதற்காக வேண்டி, வசூல் செய்யப்பட்ட பிரதேச செல் சர்சார்ஜ்க்கு சரியான ஈட்டு மான்யத் தொகையை அரசாங்க நிதியிலிருந்து அரசாங்கம் அவைகளுக்கு அளிக்கிறது. பிரதேச நிதி ஆதாரங்களை எவ்வளவு திரட்ட முடியுமோ, அந்த அளவுக்குத் திரட்டவேண்டியதன் அவசியத்தையும் முகவர்த்தவதையும், பஞ்சாயத்து யூனியன்கள் பெள்ள மெள்ள உணரத் தொடங்கிவிட்டன. அவைகளுடைய வருவாயைப் பெருக்கிக்கொள்வதற்காக, இப்படிப்பட்ட வருவாய் அளிக்கக்கூடிய வருவாய் ஆதாரங்களைப் பஞ்சாயத்து யூனியன்கள் திரட்டி பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டன. “அந்நகரப் பரவல் முறை” என்ற ஜனநாயக முறையில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள் தங்கள் பலத்தினமீது நிற்கவேண்டும். அப்படியில்லாமல் அரசினரின் மான்யங்களையே, தங்களுடைய வேலை முறைகளை நிறைவேற்ற நம்பிக்கொண்டிருக்கிற நிலை இருந்தால், அதனால் அந்த நிறுவனங்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும்.

பஞ்சாயத்து யூனியன் செலவுகள்

செலவினங்கள் வகையில், பஞ்சாயத்து யூனியன்கள் தங்களுடைய அலுவலகங்களில் பணியாற்றுகின்ற சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுக்கவேண்டியுள்ளது. அத்துடன், பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றுகிற ஆசிரியர்களுக்கு உத்யம் கொடுக்க வேண்டியுள்ளது.

அத்துடன், எந்த நிறுவனத்துக்கும் ஏற்படக்கூடிய அவசரச் செலவினங்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு, பஞ்சாயத்து யூனியன்கள் ஏற்று நடத்துகிற அபிவிருத்தித் திட்டங்களுக்கான செலவுகள் உள்ளன. அத்துடன் பொது சுகாதார வேலைகள், தாய்சேய் நல நிலைப்பணம், பாதைகள் பராமரிப்பு போன்ற வேலைகளுக்கு பணம் செலவிட வேண்டியுள்ளது.

வருவாயைப் பெருக்கும் வழி

பஞ்சாயத்து யூனியன்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்கு மிக முக்கியமான வழியில் ஒன்று. ஆதாயம் தரக்கூடிய வேலைத் திட்டங்களை (Remunerative schemes) துவக்கி நடத்துவதாகும். இப்படிப்பட்ட ஆதாயம் தரக்கூடிய வேலைத்திட்டங்களை நடத்த நிதி வசதி அளிப்பதற்காக வேண்டி, பஞ்சாயத்துக்களுக்கும், பஞ்சாயத்து யூனியன்களுக்கும் அரசாங்கம் தன்னுடைய வரவு செலவுத் திட்டத்தில் ரூ. எட்டு லட்சம் ஒதுக்கியுள்ளது. பஸ் நிற்கும் நிலையங்கள் கட்டுதல், ஆடு மாடு வெட்டும் இடங்கள், தினச் சந்தை அல்லது வரரச்சந்தை கட்டுதல் போன்றவை, அந்தந்த இடத்தின் தேவைக்கொப்பு மிகவும் சுலபமாக செயல்படுத்தப்படக்கூடிய வேலைத்திட்டங்களாகும். பஞ்சாயத்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள புறம் போக்கு நிலங்களில் பஞ்சாயத்துத் தோட்டங்களை வைத்து வளர்த்தலையும் ஆதாயம் தரக்கூடிய வேலைத் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளலாம். பிரதேசத்தில் உள்ள மக்களின் உற்பத்தியும், செயல் திறனையும் தூண்டிவிடுவதற்கு இந்த வேலைத் திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். எந்தெந்தப் பிரதேசங்களில் மக்களின் ஆர்வமும் ஒத்துழைப்பும் இருக்கிறதோ, அங்கெல்லாம் இப்படிப்பட்ட ஆதாயம் தரக்கூடிய வேலைத் திட்டங்கள் வெற்றியுடன் செயல்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம்.

மூலதன ஆதாயம் தரக்கூடிய வேலைத் திட்டங்களின் உதவியுடனாக, பஞ்சாயத்து யூனியன்கள் அரசாங்கத்தினரிடம் இருந்து எவ்வப்போது கடன் தொகை பெற்றுக்கொண்டாலும், அந்தக் கடனில்

அசையும் எட்டியையும் சேர்த்துக் குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பிக் கொடுத்துவிடும்படியான நிலையில் அந்த நிறுவனங்கள் வழிவகை செய்தாக வேண்டும். அதே போல குறிப்பிட்ட காரியங்களுக்காக, தங்களுடைய சிப்பந்திகளுக்கு முன்பணம் வழங்குவது போன்ற நிலையில் எல்லாம் எதிர்பார்க்கப்படுகிற பிடிப்புகளுக்காக வேண்டி அவை கட்டுகப் பெறலாம். வேலைகளை நிறைவேற்றுகின்ற பொறுப்பினை அளிக்கப்படுகின்ற காண்டிரக்டர்கள், குறிப்பிட்ட தொகைகளை, காப்புத் தொகையாக யூனியனுக்குச் செலுத்தியிருப்பார்கள். அவற்றை வேலைகள் முடிந்த பிறகு அவர்களுக்குத் திருப்பித் தரப்படும். அத்துடன், யூனியன் சிப்பந்திகளிடமிருந்து பிணையப்பணம் பெறப்பட்டிருக்கும். மேற்சொன்ன இவைகள் எல்லாம் கடன், காப்பு, முன்பணத் தொகைக்கணக்குகளின் கீழ் அடங்கும்.

அரசாங்கக் கடன்களை சேர்க்காமல், பஞ்சாயத்து யூனியனின் வருவாய்த் தொகையானது, மூலதனத்திற்கு திருப்பப்படும் தொகையைச் சேர்க்காமல், அந்த யூனியனின் செலவுத் தொகைக்குமேல் போனால், பொதுக் கணக்கில், யூனியனுக்கு அதிகப் படியாக பணம் உள்ளது என்கிறோம். அதே மாதிரி, செலவு, வரவைவிட அதிகமாக இருந்தால், பொதுக் கணக்கில் பற்றுக்குறை உள்ளது என்கிறோம். இந்தப் பற்றுக்குறை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு இருந்துகொண்டிருந்தால், அந்த நிறுவனத்தின் மிச்சமிருக்கிற நிதிகள் வெகு வேகமாக தீர்ந்து போய்விடும். அதனால், பணமில்லாமல் சாதாரணமாக செய்யவேண்டிய சட்டபூர்வமான பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிடும், திறமையற்ற நிதி நிர்வாக நிலைமை, இந்த விரும்பத்தகாத விளைவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். ஆகவே, இந்த ஜனநாயக நிறுவனங்கள் தொடர்ந்து நிலவி நின்ற தன் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆர்வம் உள்ளவாருமே, பஞ்சாயத்து யூனியன்களின் நிதி நிர்வாகமானது, தேர்மையாகவும் கண்டிப்பான முறையிலும் நடைபெற வேண்டும் என்பதை இயல்பாகவே ஒத்துக்கொள்வார்கள்.

தேசியப் பாதுகாப்பு நிதி

தேசியப் பாதுகாப்பு நிதியின் மத்தியக் கணக்கில், 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ம் தேதி வரை, மொத்தம் 59.1 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. இத் தொகையில், 28 லட்சம், பிரிட்டனிலிருந்தும், 63 லட்சம் இதர நாடுகளிலிருந்தும் கிடைத்ததாகும். இது தவிர, தங்கம், தங்க ஆபரணங்கள் வகையில் மொத்தம் 24,00,007 கிராம் (2,05,832 தோலாக்கள்) வரை நன்கொடியாகக் கிடைத்துள்ளது.

சந்தா வீரம்

கிராம நலம் : ஆண்டுசந்தா ரூ. 150



திருப்பிப் பார் ?

கடந்த நவம்பர் மாத 'கிராம நல' இதழில் "திருப்பிப்பார்" என்ற இந்தப் புதிய பகுதி பகுத்தப் பட்டிருப்பதை வாசக நண்பர்கள் கவனித்திருக்கலாம். வாசக நண்பர்கள் 'கிராம நல'த்தை ஊன்றிப் படித்து வருகிறீர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களிடமிருந்து எங்களுக்கு வரும் ஏராளமான கடிதங்கள் இக்கருத்தை மெய்ப்பிக்கின்றன. ஆர்வம் உள்ள வாசக நண்பர்களின் சிந்தனைக்குச் சிறிது வேலை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவுதான் "திருப்பிப்பார்" என்ற இந்தப் புதிய அம்சம். கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் மூன்று விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்றுதான் சரியான விடையாகும். விடைகள் 1964 ஏப்ரல், மே, ஜூன் (அமரர் நெடுஜி சிறப்பு இதழும் சேர்ந்து) "கிராம நல" இதழ்னிவேயே உள்ளன. சரியான விடைகள் அனுப்புவோரின் பெயர்கள், 'கிராம நல'த்தில் பிரசுரிக்கப்படும், விடைகள் அனுப்பவேண்டிய கடைசி தேதி 31—1—1965.

—ஆசிரியர்.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு பல்கலைக்கழகம் இங்கே தொடரிக, கொள்கையளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது (கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி)

அபுல்லகலாம் ஆசாத் பிறந்த இடம் (லாகூர், டெல்லி, மெக்கா)

சென்னை மாநிலக் கடற்கரை சுமார் இத்தனை மைல் நீளமுள்ளது (1,200,600, 900)

பிரீக்கா அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு (1952, 1957, 1946)

இராமலிங்க அடிகளார் வாழ்ந்த புனித கிராமம், இப்பஞ்சாயத்தைச் சேர்ந்தது (வள்ளூர், கம்மாபுரம், பார்வதிபுரம்):

இந்தியாவில் சுமார் இத்தனை லட்சம் ஏக்கர்களில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது (15 லட்சம், 20 லட்சம், 17½ லட்சம்).

தமிழ்நாட்டில் அதிக மூலதனம் போட்டு நன்முறையில் இயங்கி வரும் கிராமக் கூட்டுறவு உபயோகிப்போர் சங்கம் இந்த ஊரில் இயங்கி வருகிறது. (திருமலைராயன்பட்டினம், பெத்தாம் பாளையம், சந்திரசேகரபுரம்)

"உலகம் உவப்ப" என்று தொடங்குகிறது இந்நூலின் முதல் பாட்டு (சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, மணிமேகலை)

உலக உணவுமகாசபை 1963-ல் கூடிய இடம் (ஜெனிவா, டோக்கியோ, வாஷிங்டன்)

"சாணிக்கியன்" என்ற புனைப்பெயரில் "மாடர்ன் ரெவியூ" என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதியவர் (மகாத்மா காந்தி, பி. சி. ராய், ஜவஹர்லால் நேரு)

"நேருவா மறைத்தார், இல்லை நேர்மைக்குச் சாவே இல்லை"—யார் பாடியது? (எஸ். டி. சுந்தரம், கண்ணதாசன், நாமக்கல் வெ, இராமலிங்கம் பிள்ளை)

"அச்சம், பகைமை இல்லாதவர் நேருஜி"—இது யார் கூற்று? (ஆர்.லி பிரபு, கென்னடி, வின்ஸ்டன் சர்ச்சில்)

40 ஆண்டுகளாக

கடனே வாங்காத

கூட்டுறவுச் சங்கம்

கடந்த 40 ஆண்டுகளாகச் சரியான செய்வையும் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம் ஒன்று, இது வரை ஒரு முறை கடனில்லாமல் எந்த பாங்கியிருந்தோ, அரசாங்கத்திடமிருந்தோ, தனது மூலதனத்திற்காகக் கடன் வாங்கியதில்லை. இந்த அபூர்வச் சங்கம் பஞ்சாப்பில் இருக்கிறது.

பரீத்கோட் என்ற விடத்தில் இச் சங்கம் இருக்கிறது. இது ஒரு ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன்ச் சேமிப்பு, கடன் சங்கம். சங்கம் தன் சொந்த வருவாய்—லாபத்தைக் கொண்டு, ஆசிரியர்களுக்கான விடுதி—ஹாஸ்டலைக் கட்டியிருக்கிறது. இதிலிருந்து சங்க வளர்ச்சியை அறிந்து கொள்ளலாம்.

இச் சங்கம், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 25 உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது: இப்போதோ இதன் உறுப்பினர் எண்ணிக்கை 5000 இவர்கள் பரீத்கோட் பிரிவைச் சேர்ந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணி புரிபவர்களும்; ஊழிய காலம் முடிந்து ஓய்வு பெற்றவர்களும் ஆவர். அவர்களோடு, பள்ளி ஆய்வாளர்களும் (Inspectors of Schools), மாவட்ட கல்வி அதிகாரிகளும் (District Educational Officers) கல்வி இலாகா உதவி இயக்குநர் (Assistant Director of Public Instruction) ஒருவரும் இச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

மாதச் சம்பளத்தில் ஒரு பகுதி சேமிப்பு

சங்கத்தின் மூலதனம் ரூ. 3 லட்சமாக வளர்ந்திருக்கிறது. உறுப்பினர் ஒவ்வொருவரும், தன் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாதந்தோறும் சங்கத்தில் 'டெபாசிட்' செய்கிறார், அவர் அப்படி போடும் பணத்திற்கு ரூ. 100-க்கு 40 காசு வீதம் மாத வட்டி கிடைக்கும். இதே வட்டி விகிதத்தில், உறுப்பினர்கள் ரூ. 1,000 வரை கடன் பெறலாம். வீடு கட்டுதல், குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது இதர குடும்பத் தேவைகளுக்காக இந்தக் கடன் பெறலாம். கடன் தொகை, பொதுவாக 24 மாதாந்திர சம தவண்களில் திருப்பிச் செலுத்தப்படவேண்டும்.

சங்கம், தன் உறுப்பினர்களுடைய குழந்தைகளின் மேல் படிப்புக்கு, தகுதியை யொட்டி, உதவிப் பணம் (Stipend) தருகிறது. கணவன் இழந்த மாதர்கள், உறுப்பினர்களுடைய பெண்களுக்கு, நெருக்கடி காலங்களில், நிதி உதவி வழங்கப் படுகிறது.

அம்பர் சர்க்காவின் அற்புத சாதனை

கணவன் இழந்து, தன் ஒரே மகனையும் இழந்து இனி உலகில் தன்னைக் காப்பாற்றுவார் யாருமில்லை என்ற நிர்க்கதியான நிலையில், அனு அனுவாகத் தேய்ந்துகொண்டிருந்த ஒரு இளம்பெண் அம்பர் சர்க்காவின் பயலாக புது நம்பிக்கை பெற்று புது வாழ்வு வாழ்ந்து வருகிறார். அவள் பெயர் சரபு. பீகார் மாநிலம் சந்தால் பர்கானாவைச் சேர்ந்த மதியா என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவள், தன் இளம் வயதில் கைம்பெண்ணாளுள். தன் ஒரே மகனையும் பறிகொடுத்துப் பரிதவித்தார். இந்த அவல நிலையில், அவள் பிணியுற்றார். இங்கு அங்கு நகர முடியாமல், படுக்கையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் ஏதோ உதவி செய்ய, மெல்ல மெல்ல ருணமண ந்துவந்தார். ஆசூல், பூரண ருணமண ந்ததலும், பிறகு பிழைப்புக்கு வழி என்ன என்பது பற்றி ஏதும் புலப்படாமல் இருந்தது. நிலபுலன் எதுவும் இல்லாத பரம ஏழை, சரபு.

நெருக்கடி நேரத்தில் வரப் பிரசாதம்

இந்த நிலையில், அம்பர் சர்க்கா அவளுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தது. கதர், கிராமக் கைத் தொழில்கள் கமிஷன், சந்தால் பர்கானா கிராமோதயக் சமிதியின் கீழ், சரபுவின் கிராமமான மதியாவில் ஒரு அம்பர் சர்க்கா நிலயத்தை ஆரம்பித்தது. ஆரம்பமான இரண்டே நாட்களில், அங்கு, "ஆடு ராட்டு, கழுதை ராட்டு" என்று அம்பர் ராட்டைகள் வேகம், வேகமாக சுழன்றன. அந்த அளவுக்கு அக் கிராமப் பெண்கள் இதில் அக்கறை காட்டினர். அவர்களோடு, சரபுவும் சேர்ந்தனர் எனச் சொல்லத் தேவையில்லை. நீரில் மூழ்குபவன், கைக்கோல் தரும்பையும் ஓர் ஆதாரமாகப் பிடிப்பது போன்ற நிலையில் இருந்த சரபு, அம்பர் சர்க்காவின் நூல் நூறக்கக் கற்றுக்கொள்வதில் முழு மூச்சுடன் ஈடுபட்டாள். வீரரெஸ் தேர்ச்சியும் பெற்ற அவள், இப்போது நூல் நூற்பதன்மூலம் மாதம் ஒன்றுக்குச் சராசரி ரூ. 31 சம்பாதிக்கிறார்.

வாழ்வதற்கே வழி ஏதும் இல்லாதிருந்த சரபுவுக்கு, இந்த வருமானம் மன நிறைவைத் தருகிறது. அம்பர் சர்க்கா மூலம், புது வாழ்வு பெற்ற அந்த இளம்பெண், காந்திமகான் தோற்றுவித்த இயக்கத்தை உள்ளம் உருக் வாழ்த்துகிறார்.

சங்க அலுவல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. அக் குழுவில் உள்வர்கள் ஊழியமில்லாமல், கெரவ முறையில் பணி புரிகின்றனர், இப்போதுள்ள குழு, செம்மை யாக செயலாற்றுவதால், கடந்த 10 ஆண்டுகளாக மாற்றம் ஏதும் இல்லாமல் இக் குழுவே தொடர்ந்து இருந்து வருகிறது.



சேலம் விஜயராகவாச்சாரியார்

[திரு எஸ். நடராஜன், பி. ஏ.]

வெள்ளைக்காரனின் கைபிடி ஆட்சியின் கீழ், பாரத நாடு சிக்கித் தவித்ததுகொண்டிருந்த காலம். இருப்பினும், சுதந்தர வேட்கை கொண்டு, போர்க்கொடியை உயர்த்திப் பிடித்தனர் பலர். லண்டனின் பயங்கரத்தை உணர்ந்திருந்தும், இலட்சிய வெறி கொண்டு, சுதந்திரப் போராட்டத்திலே குதித்தனர் எண்ணற்ற பாரத மக்கள். "சூரியனை அஸ்தமிக்காத பரிசுடரின் சாம்ராஜ்யத்தின்" மீறித்தியான இந்தியா மந்திரி மீத, அக்காலத்திலேயே வழக்குத் தொகுத்தார் ஒரு முழுபெரும் அறிஞர். அந்த வீரத்திருமகன் தான், சேலம் தந்த செம்மல் விஜயராகவாச்சாரியார்.

—ஆசிரியர்.

போலீஸ்காரனைக் கண்டால் துடை நடுங்கும் காலம் ஒன்றிருந்தது இந்த நாடு நமக்குச் சொந்தம் என்று சொல்வதற்குக்கூட தைரியமில்லாத கோழைகளாக நாம் இருந்தக் காலம் அது. இந்தியர்கள் அஞ்சாமையை அணிகலனாகக்கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சியை ஊட்டிய முதல் தலைவர் சேலம் விஜயராகவாச்சாரியார். இவர் மக்களுக்குச் சுதந்திர ஆர்வத்தை ஏற்படுத்துவது அந்நிய ஆட்சியினருக்குப் பிடிக்கவில்லை. சேலத்தில் அப்பேயு நடைபெற்ற ஹிந்து முஸ்லிம் கலகத்தில் ஹிந்துக்களை தூண்டிவிட்டார் என்ற குற்றத்தை இவர் மீது சாட்டி, சென்னை கவர்னர், சேலம் நகரசபை அங்கத்தினர் பதவியிலிருந்து இவரை நீக்கிவிட்டார். இதை விஜயராகவாச்சாரியாரால் பொறுக்கமுடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தியா மந்திரி மீது வழக்குத் தொடுத்தார்.



விஜயராகவாச்சாரியார் தனது படிப்பு முடிந்ததும் மக்களுக்கு அரணினர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். அதன் தலைமை ஆசிரியர் ஒரு வெள்ளையர். கருப்பர் என்று இவரை அவர் உதாரணம் செய்யவே வேலைவை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.

தலைப்பாகையைத் 'தேடிச்சென்ற' தொப்பி ஒரு சமயம் ரயிலில் முதல் வகுப்பில் இவர் இருந்த போது மட்டையில் ஒரு வெள்ளைக்காரர் ஏறினார்; 'கோட் ஸ்டான்' டில் ஒரு தலைப்பாகை இருக்கவே அதை எடுத்து வெளியே எறிந்துவிட்டு தனது தொப்பியை அறியல் மாட்டினார்; விஜயராகவாச்சாரியார் இதை யெல்லாம் பார்த்துக்கொண்டே யிருந்தார். பின்னர் சாவதானமாக எழுந்து தொப்பியை எடுத்து ஜன்னலுக்கு வெளியே எறிந்து விட்டார். வெள்ளையர் கோபிக்கவே "உங்கள் தொப்பி எனது தலைப்பாகையைக் கொண்டு வரப்

பிரபல பாரிஸ்ட்ரான நார்ட்டன் இவருக்காக ஆஜரானார். அவர் சுயமாக வாதிப்பதைவிட்டு எழுதிய கடிதங்களிலிருந்து படித்தார். நீதிபதி எதிருந்து இதைப் படிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'எதிரி' விஜயராகவாச்சாரியார் சிறையிலிருந்து எழுதிய குறிப்புக்களிலிருந்தே படிக்கிறேன் என்றார் நார்ட்டன். வெள்ளைக்கார நீதிபதி அதில் இருந்த வாத்தத்திறமையைக் கண்டு அசந்துபோய்விட்டார். வழக்கு விஜயராகவாச்சாரியார் பக்கம் வெற்றி பெற்றுவிட்டது. கவர்னர் அவரை மீண்டும் சேலம் நகரசபை அங்கத்தினர் பதவிக் கே நியமிக்கச் செய்ததுமீன்றி, அவருக்கு ஏற்பட்ட மான நஷ்டத்திற்காக இந்தியா மந்திரி தனக்கு ரூபாய் 100 அபராதம் கொடுக்கும்படியும் இவர் செய்வித்தார்.

போயிருக்கிறது" என்று கூறினார்.

வகுப்புக் கலவர வழக்கில் இவருக்கும் மற்ற ஒன்பது எதிரிகளுக்கும் செஷன்ஸ் நீதிபதியினால் 10 ஆண்டுகள் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டது. இவர் இதிலிருந்து நீதி மன்றத்தில் அப்பீலில் 'விடுதலைப் பெற்றதும்லாமல்' தன்னுடன் தண்டனைப் பெற்ற அல்வளவு பேர்களுக்காகவும் வாதாடி அவர்களுக்கெல்லாம் விடுதலை பெற்றுக் கொடுத்தார்.

1888-ம் ஆண்டில் காங்கிரஸ் மகாசபை சென்னை நகரில் கூடியபோது காங்கிரஸ் மகாசபைக்கான அமைப்புத் திட்டத்தை தயாரித்து கொடுத்தவர் இவர்தான். 1920-ல் நாகபுரியில்

கூடிய காங்கிரஸ் மகாசபைக்கு விஜயராகவாச்சாரியார் தலைமை வகித்தார். இந்த காங்கிரஸில் தான் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை திட்டம் ஏற்கப்பட்டது.

இந்தியர்களாவது அரசியல் சட்டத்தை (Constitution) தயாரிப்பதாவது அவர்களால் அது முடியாத காரியம் என்று லார்ட் பர்ஹன்ஹெட் பிரபு திரும்பும் சவால் விட்டார். அச்சவாலை ஏற்றுக்கொண்டு முதன்முதலில் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தானே தயாரித்து ஆங்கிலேயர்கள் முகத்தில் கரியை தேய்த்த பெருமை இவரையே சேரும்.

நாகபுரி காங்கிரஸில் சத்தியாக்ரிக ஜீர்மா' எந்தெந்த நிறைவேற்றக் காரணமாக இருந்தது மட்டுமின்றி, அதை முதன்முறையாக அமுல் நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. இந்த மகாசபை கூட்டம் முடிந்த பின்பு 'தலைவர் விஜயராகவாச்சாரியாரையும், தென்னாட்டின் பற்ற காங்கிரஸ் தலைவர்களையும், ஏற்றி வந்த ரயில் வண்டிப் பெட்டிகளை "டோண்ட்" ரயிலில் இணைக்க முன் ஏற்பாடு செய்திருந்தும் அதிகாரிகள் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டனர். விஜயராகவாச்சாரியார் அதிகாரிகளிடம் எவ்வளவோ வாதாடியும் அவர்கள் அதற்குச் செவியாய்க்கவில்லை. உடனே அவர் காங்கிரஸ் அங்கத்தினர்களை புலகை வண்டிக்குமுன் தண்டவாளத்தின் மீது படுத்துக்கொள்ளும்படி உத்திரவிட்டு தானும் எஞ்சினுக்கு முன்னால் படுத்துக்கொண்டார். அதிகாரிகள் திகைத்தனர். காங்கிரஸ் அங்கத்தினர்கள் வண்டி, பம்பாய்க்கென்ற ரயிலில் இணைக்கப்பட்டு சென்றே திரும்பியது.

ஒரு சமயம் சத்தியமூர்த்தியும் விஜயராகவாச்சாரியும் படகில் ஏறிக்கொண்டு நடு ஏரியில் போனார்கள். விஜயராகவாச்சாரியின் பேரணும் அவர்களுடன் இருந்தான். இருவரும் சாதாரணமாக பேசியவர்கள் காரசராகம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் இப்படிக்கத்திப்பேசுவதை கண்டு பேரன் பயந்துவிட்டான். அச்சிறுவன் படகு சரியாகப்போகவில்லை நடு ஏரியில் இருக்கிறோம் என்றான். பேரன் பயப்படுகிறான் போலிருக்கிறது என்றார் சத்தியமூர்த்தி. "எதைக்கண்டு? தண்ணீரைக் கண்டா?" என்றார் ஆச்சாரியார். "இல்லை! நம் விவாதத்தைக்கண்டதான்" என்றார் சத்தியமூர்த்தி. திடீரென்று இருவரும் சிரித்து விட்டார்கள். சிரிப்பில் அவர்கள் விவாதம் மறைந்துவிட்டது.

அஞ்சாமையே அணிகலனாகக் கொண்ட அடலேறு

காந்திஜியினால் மிகவும் மதிப்புடன் நடத்தப்பட்ட மாபெரும் தமிழ்நாட்டுத் தலைவர் இம்முது

“கிராம நலம்” சந்தா

—X:—

கூட்டுறவுப் பதிவாளர் வேண்டுகோள்

“கிராம நலம்” பத்திரிகை தமிழ் நாட்டிலுள்ள எல்லா கூட்டுறவுச் சங்கங்களுக்கும், முக்கியமாக கிராமங்களிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு—சந்தா செலுத்தியுள்ள பெரிடல்—அனுப்பப்பட வேண்டும் என்று “கிராம நலம்” ஆலோசனை போர்டு கூட்டுத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இக்கருத்தை ஒட்டி, கிராம நல தலைநிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதியிட்ட அறிக்கை எண் 197146-ன் மூலமாக கூட்டுறவு வளர்ச்சி அதிகாரியைக் கொண்டு, எல்லா கூட்டுறவுச் சங்கங்களையும் “கிராம நல”த்தின் சந்தாதாரராகச் சேர்க்கும்படி, அரசாங்கம், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கூட்டுறவுப் பதிவாளரும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஏர் அறிக்கையை மீட்டத்தில் விடுத்துள்ளார்.

(Registrar's Circular No. 255332/63 - E1, dated 6-1-1961 addressed to all Co-operative Societies.)

“கிராம நலம்” பத்திரிகை, பஞ்சாயத்து, கூட்டுறவுப்பற்றி பயனுள்ள செய்திகளை தன்னகத்திற் கொண்டு வெளிவந்துகொண்டிருப்பதால், கூட்டுறவுச் சங்கங்களுக்கு இது நல்ல பயன் அளிக்கும்.

ஆகவே, எல்லா கூட்டுறவுச் சங்கங்களும் “கிராம நல”த்தின் ஆண்டுச் சந்தாவான ரூ. 1-50 ஐ உடனடியாக அருகாமையில் உள்ள கருவிலும் உல்லது துணைக் கருவலுத்தில் “XLIX—Stationery and Printing—Other press receipts—Receipts from “Grama Nal m” என்ற கணக்கத் தலைபில் செலுத்தி, செலாந்நகலுடன், கூட்டுறவுச் சங்கத்தின் முழு விவரத்தைகும் கிராம நலத் தலைநிர்வாகத் துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும்” என்று கூட்டுறவுப் பதிவாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரும் கிழவர். இவரைக் கண்டு வெள்ளையர்கள், முக்கியமாக அதிகாரிகள் நடுங்கினார்கள். தையியம், தேசபத்தி, அஞ்சுடெஞ்சும், அறிவுடைமை இவைகளுக்கெல்லாம் அணிகலமாக விசுவயவர் இவர். அந்தக் காலத்தில், அதாவது நிறுத்தியிர் தலைதூக்கிய காலத்தில், ஒரு வெள்ளையனை, எதிர்த்துப் பேசுவது இருக்கட்டும், முறைத்துப் பார்ப்பதுகூட ஆபத்திற்குள்ளாக்கும் காலம். அக்காலத்தில் விஜயராகவாச்சாரியார் இந்தியர்களிடையே ஒரு புது உணர்ச்சியை, கைரியத்துடன் கூடிய கேசு பத்தியைத் தோற்றுவித்தார்.

பேச்சு போதும், செயலில் காட்டுவோம் !

(திரு எஸ். கே. டே)

சென்ற மாதம், நாடெங்கிலும் கொண்டாடப்பட்ட அகில இந்திய கூட்டுறவு வாரத்தின்போது, பாரத அரசாங்க சமுதாய நல, கூட்டுறவு அமைச்சர் திரு எஸ். கே. டே விடுத்த செய்தியின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

நம் நாட்டு மக்களிடம் பொதுவாக ஒரு கபாலம் இருக்கிறது. நடை முறைக் காரியங்களில் ஈடுபடுவதைவிட, கொள்கை, லட்சியம், தத்துவப் பேச்சுக்கள், விவாத சர்ச்சைகளில்தான் நாம் அதிகமாக ஈடுபாடு கொண்டுள்ளோம். நமது பறைசாற்றலான பேச்சுக்கும், நடைமுறை செயலுக்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி, வாயைப் பிளந்துகொண்டு நிற்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஒரு தேசிய பண்பு, இவ்வளவு முரண்பாடு உடையதாக இருந்தால், அது நம்மை அழிவை நோக்கித்தான் அழைத்துச் செல்லும். நம் வரலாறு நெடுகிலும், நாம் இதைக் காணமுடிகிறது. எனினும், அந்த உண்மையை நாம் இன்றும் சரிவர உணர்ந்து செயல்படவில்லை. சாந்த சொடுபிகளான நம் மக்கள், இந்த வாழ்வே ஒரு மாயம் என்றும், இந்த வெளகே வாழ்வுக்கும் பிறகு உள்ள சிறப்புகள் பற்றி, பரலோகத்தின் தத்துவம் பேசிக்கொண்டிருக்க, சாதுரியம் படைத்த சிவர சமுதாயத்திற்குச் சேர்ந்தமான செல்வத்தைக் கள்ளத்தனமாகப் பறிக்கும் இழி செயலை கேள்வி கேட்பார் இல்லாமல், தைரியமாகத் தொடர்ந்து செய்துவருகின்றனர். இது இனியும் நீடித்தால், பெருக்கேடுவந்து சேர்வதைத் தவிர வேறு வழியில்லை.

அனைத்திற்கும் அடிப்படை

நம் நாடு, பெரும் உணவு நெருக்கடிக்கு உள்ளாகி, இப்போது அந்த நெருக்கடி ஓரளவு தீர்க்குடிய அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஆனால் ஆண்டவன் அருள் புரிவார் என்று நாம் கைசட்டிகம்மா இருக்க முடியாது. பிரதம மந்திரி அவர்கள், இந்த நேரத்தில், சரியான அறைகூவல் விடுத்திருக்கிறார். நம் நாடு வாழ வேண்டுமானால், பொருளாதார அரசியல், சமூக நலனுலகம் நிலை பெறவேண்டுமானால், நாம் சீரான முன்னேற்றம் அடையவேண்டுமானால், இவை அத்தனைக்கும்

அடிப்படை விவசாயந்தான் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பெரும்பாலான நமது பாமர மக்களின் வாழ்வின் அடிப்படையையே அரித்து வரும் வறுமையை அடியோடு ஒழிப்பதில் நாம் உறுதியான நடவடிக்கைகள் எடுத்தாகவேண்டும். ஏழை—பணக்காரர்களுக்குள்ள வேறு பாட்டை அகற்றியாகவேண்டும். இந்திய குடிமக்களில் கோடிக்கணக்கானவர்கள் வாழும் கிராமப் புறங்கள், அவற்றிற்குரிய பங்கைப் பெறும்படி கவனம் செலுத்தவேண்டும். சமுதாய நலனுக்குக் கேடு விளைவித்து சுயலாப வேட்டையில் ஈடுபடுபவர்களை வளைத்துப் பிடித்து, அவர்கள்மீது கடுமையான உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்கள் தலைமை

ஜனநாயக அமைப்பில் பொருளாதார வளர்ச்சிக்கான சாவி, கூட்டுறவு முறையில்தான் இருக்கிறது. கூட்டுறவு இயக்கம் வளர, பாரத அரசாங்கம், கடந்த சில ஆண்டுகளில் கணிசமான உதவி அளித்திருக்கிறது; பொருளாதார, நிர்வாக, தொழில்நுட்ப உதவிகளை அளித்திருக்கிறது. ஆனால், அரசாங்க உதவி எதுவும், மக்களிடையே தோன்றும் தலைமையைக் கொண்டு சுயமாக இயங்கும் பலத்திற்கு ஈடாக முடியாது. அது மட்டுமல்ல; சில சமயம் அரசாங்கம் தரும் அதிகப்படியான உதவியின் காரணமாக சுய முயற்சியாக நடைபெறும் காரியங்கள் குறைந்தும் போகின்றன. சமுதாயத்தின் போது நலனுக்காக தன்னலம் துறந்த சேவை, தியாகம் ஆகியவற்றின் மூலந்தான், கூட்டுறவு இயக்கத்தில் மக்கள் தலைமை வளர்ச்சி அடைய முடியும்.

புதிய அத்தியாயம்

1964-65 கூட்டுறவு ஆண்டில், பாரத அரசாங்கம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விருக்கிறது. வழக்கம்போல், பொருளாதார, நிர்வாக, தொழில்நுட்ப உதவி பெருமளவில் வழங்கப்படும். அதோடு வேறு சில தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதாவது அலுவல்

புரியாத சங்குகளைக் கலைக்கவும், போலி சங்குகளை ஒழிக்கவும், பலவீனமான சங்குகளை ஒன்றிணைத்து பயனுள்ள சேவை புரியும்படிச் செய்யவும் தீவிர முயற்சி செய்யப்படும். அதேபோல் கூட்டுறவுத் துறையில் உள்ள போலித் தலைவர்கள், சுயநலமிகளைக் கண்டுபிடித்து அவர்களை இத்துறையினின்றும் அகற்றவும் தீவிர முயற்சி செய்யப்படும். அடுத்து, கூட்டுறவுத் துறையில் சீரான சேவை செய்பவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பல்வேறு கூட்டுறவுப் பணிகளைக் காண ஊக்கமும் உதவியும் அளிக்கப்படும். நம் நாட்டில்—உள் நாட்டில்—சிறப்பாக உள்ள அம் சங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளாமல், வெளிநாடுகளில் கூட்டுறவுப் பணிகளை அறிந்து கொள்ள பயணம் செய்வதற்கு ஊக்கம் தரப்பட மாட்டாது. இன்னொரு நடவடிக்கை என்ன வென்றால், எல்லா வகையான கூட்டுறவுத் துறைகளிலும், தேசியமட்ட ஸ்தாபனங்கள் அமைக்கப்படும். இந்த தேசிய ஸ்தாபனங்கள், தங்களுக்குக் கீழ் உள்ள ஸ்தாபனங்கள் சீராக இயங்க ஒரு சயக் கட்டுப்பாடு, ஒழுங்கை உருவாக்கவும், அரசாங்கம் சரியான கொள்கைகளை வகுக்கவும் உதவி செய்யும். அதோடு கூட்டுறவுத் துறை நிர்வாகிகள், அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கவும் விஷயத்திலும் அந்த மேல்மட்ட ஸ்தாபனங்கள் துணை புரியும்.

வரலாறு பொய்த்ததில்லை

இந்த முறையில், தேசிய கூட்டுறவு யூனியன், மற்ற கூட்டுறவு நாடுகளில் போன்று, சுய

முயற்சியில் இயங்கும் கூட்டுறவுத் தலைமையை உருவாக்குவதில் தீவிரக் கவனம் செலுத்தும். அது மட்டுமல்ல, தேசிய கூட்டுறவு யூனியன், தானும் அந்த முறையில் இயங்கி மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக விளங்கப் பாடுபடும். அதே போல், மாநில மட்டத்தில் உள்ள யூனியன்களும் தக்க வகையில் நடந்து, கூட்டுறவுத் துறையில் புதிய அனுபவங்களை வெற்றிகரமாக நடைபிடிக்காட்டும்.

கிராமப்புற இந்தியா முழுவதும், இப்போது தேசிய வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமுதாய நல அபிவிருத்தியும், பஞ்சாயத்து ஆட்சியும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. கூட்டுறவு இயக்கம் வளர்ச்சி பெறுவதில், பஞ்சாயத்து ஆட்சி மேலும் தீவிர பங்கு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

எதிர்காலப் பழிக்கு ஆளாகவேண்டாம்

'நானேய' அந்நிவாரத்திற்கு 'இன்று' நமது சக்தி, ஆதாரங்களை எந்த அளவுக்குத் திரட்டுகிறோம் என்பதைப் பாருத்தான், எதிர்காலம் நமக்கு வழங்கும் தீர்ப்பு இருக்கும். வரலாறு கற்பிக்கும் பாடம் என்றும் பொய்த்ததில்லை.

இந்த நெருக்கடியான நேரத்தில், நாம் சரிவரச் செயலாற்றவில்லை என்ற எதிர்காலப் பழிக்கு ஆளாகாமல் இருப்போமாக!

(9-ம் பக்கத் தொடர்ச்சி).

இப்படிப் பொது இடங்களில் சாகுபடி செய்ததன் மூலம், முதல் ஆண்டில் மட்டும் கிராம நிதிக்கு ரூ. 1,300 கிடைத்தது. இரண்டாவது ஆண்டில் செய்யப்பட்ட பயிர் சாகுபடி வெள்ளத்தால் நாசமடைந்தது. மூன்றாவது ஆண்டில் நெல், சணல், கடுகு, உருளைக்கிழங்கு முதலியவற்றில் அபிரிமிதமாகும் கிடைக்கவிருந்தது. ஆனால், பொருமையும் விரோதமும் கொண்ட பக்கத்து கிராம மக்களால் அவை நாசம் செய்யப்பட்டன. அவர்களமீது வழக்குத்தொடரப்பட்டு, விசாரணையில் இருக்கிறது. ஆனால் இந்தக் கேடுகளால் மறைந்தளராத 'ககிலாசக' கிராம மக்கள், தங்கள் வயல்களுக்கு முள்கம்பி வேலியிட்டு உற்சாகத்தோடு உழைத்து வருகின்றனர். அது மட்டுமல்ல, காய்கறி, பழ வகைகள் முதலிய தோட்டக்கால் பயிர்களை ஒரு நிரந்தர அடிப்படையில் செய்யவும் அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்:

சில குறையாடுகள்

ககிலாசக கிராம மக்கள், நகரவாசிகளின் கண்ணோட்டத்தின்படி, நாகரிகம் இல்லாதவர்கள் தான். ஆனால் உண்மையாகப் பாடுபட்டு உழைக்கும் பண்பு அவர்களிடம் இருக்கிறது. அதன் மூலம் முன்னேறி வருகிறார்கள். கூட்டு விவசாயத்தின் மூலம் பெறும் வருமானத்தோடு, தனிப்பட்ட முறையில் தோட்டக்கால் பயிர் மூலம் பெறும் வருமானம் சிலருக்கு அதிகமாக இருப்பதால், அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்லூரி படிப்பு வரை செல்ல முடிந்திருக்கிறது. ஒரு கிராமத்தான கிராமத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது, ஒரு வகையில் மகிழ்ச்சிக்கூறியது தான். ஆனால் அதுவே ஒரு அச்சத்தையும்

உண்டாக்கியிருக்கிறது: கல்லூரி படிப்பு பெற்றவர்களில் பலர், விவசாயத்தை மறந்து வேறு வாழ்க்கை உபாயங்களை மேற்கொள்வார்களே, அதன் விளைவாக கிராமத்தின் விவசாய பரம்பரை சங்கிவிட்டு தோட்டப் பாதிக்கப்படுமே என அஞ்சப்படுகிறது.

இந்த கிராமத்தில் இன்னொரு குறையும் இருக்கிறது. எல்லோரும் உழைப்பாளிகள் என்றும் திட்டமிட்டுச் செயல்படும் பாங்கு இன்னும் அவர்களிடம் உருவாகவில்லை. வெளிநார் யாரும் அங்கிருந்து அவர்களுக்கு வழி காட்டவில்லை: எனவே, கிராம மக்கள் தங்களுக்குத் தெரிந்த பழங்கால போக்கிலேயே விவசாயம் செய்து வருகின்றனர். அக் கிராமத்திலுள்ள எல்லா நிலங்களிலும் திட்டமிட்ட நிலியல், திருந்திய முறைகள் மூலம் தீவிர விவசாயத்தை மேற்கொண்டால் ஆண்டொன்றுக்கு மொத்தம் ரூ. 2 லட்சத்து 5 ஆயிரம் அளவுக்கு மகரூல் கிடைக்கும் என அவர்களிடம் எடுத்துச் சொன்னபோது, அது ஒருக்காலும் நடக்காத காரியம், வீண் கட்டுக்கதை என்றதால் சொன்னார்கள். ஆனால் அந்த அளவு மிகு வரலாறு எப்படி எப்படிப் பெற முடியும் என்பதை கிராம மக்களிடம் கூறியதில் அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. திருந்திய தீவிர விவசாயம் செய்யும் திட்டத்தை ஒரு பத்தாண்டு காலத்திற்குள் நிறைவேற்றுவதென இப்போது அவர்கள் உறுதி யூண்டுள்ளனர்.

எனவே, ககிலாசக கிராமத்திற்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது என்று தாராளமாகக் கூறலாம்.

தமிழகம் தந்த 'பசி போக்கி'

வேர்க்கடலைக்கு, செளராஷ்டிராவில் 'பசி போக்கி' என்ற பெயர் வழங்குகிறது என்பதும், வேர்க்கடலை தமிழ் நாட்டிலிருந்து அங்கு சென்றது என்பதும் அண்மையில் வெளியாயிற்று.

சௌராஷ்டிராவில் இந்த ஆண்டு ரூ. 100 கோடி மதிப்புள்ள 10 லட்சம் டன் வேர்க்கடலை மாகூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்குப் பரவலாகப் பயிர் செய்யப்படும் வேர்க்கடலை, செளராஷ்டிராவில் எப்போது முதன் முதலாகப் பயிர் செய்யப்பட்டது என்ற விவரம் காலஞ்சென்ற பத்ம பாபா என்பவருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றபோதுதான் தெரிய வந்தது. பத்ம பாபாவுக்கு, 'வேர்க்கடலையின் தந்தை' என்ற பெயர் இவ்வட்டாரத்தில் வழங்கி வருகிறது. காரணம், அவர்தான் வேர்க்கடலையை செளராஷ்டிராவுக்கு முதன் முதலாகக்கொண்டுவந்தார்.

50 ஆண்டுகளுக்கு முன்

பத்ம பாபா, அந்தக்காலத்திலேயே, 50 ஆண்டு களுக்கு முன்பே, விவசாயத்தில் பல ஆராய்ச்சிகளைச் செய்து வந்தார். பல எண்ணெய் வித்துக்களை அவர் பயிர் செய்து பார்த்தார். ஆனால் செளராஷ்டிராவின் தட்ப வெட்ப, பருவ நிலைகள் ஒத்துவராததால், இப்பயிர்களைச் சரக்குபடி செய்ய வதில் அவர் வெற்றிகரண முடியவில்லை. இந்த நிலையில், அவர் ஒரு சமயம் சென்னைக்குச் சென்றபோது வேர்க்கடலையைப் பார்த்தார். அது தமிழ் நாட்டில் பெருத்த அளவில் பயிர் செய்யப்பட்டுவந்து என்பதை அறிந்து. அதன் மற்ற விவரங்களையும் கேட்டறிந்தார். வேர்க்கடலை விதைகளைத் தம் ஊருக்கு எடுத்துச் சென்றார். இது நடந்தது 1910-ல், அதாவது 54 ஆண்டுகளுக்கு முன்பு.

கஜூ காணி, பக் காதியாயிற்று

சென்னையிலிருந்துகொண்டு சென்ற வேர்க்கடலையைத் தம் நிலத்தில் போட்டுப் பார்த்தார். வெற்றி கிடைத்தது. இதைக் கண்ட கிராம மக்கள், நாங்களும் இந்தப் பயிர் செய்வதில் ஈடுபட்டனர். வேர்க்கடலைக்கு அப்போது அவர்கள் இட்ட பெயர் 'கஜூ காணி' என்பது. ராஜகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிபாவியர் என்ற அந்தக் கிராமத்திலிருந்து 'கஜூ காணி' மற்ற இடங்களுக்கும் பரவிற்று. செளராஷ்டிரா

வின் தட்ப, வெட்ப நிலை வேர்க்கடலைக்கு ஏற்ற தர்க இருந்ததால், நல்ல மரஞ்லும் கிடைத்தது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். 'கஜூ காணி' என்ற பெயரை 'பக் காதி' (பசி போக்கி) என்று மாற்றினர். இந்த வேர்க்கடலையைத் தங்களுக்குக்கொண்டு வந்து அளித்த பத்ம பாபாவை (பத்ம நதுபாய் கலாரியா என்பது முழுப் பெயர்), 'வேர்க்கடலையின் தந்தை' என்று பெருமையுடன் மக்கள் அழைக்கின்றனர்.

எல்லோருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்!

—:—

மகாராஷ்டிராவில் 2,481 கிராமங்களில் சாதனை

கிராம மக்களுக்கு எழுத்தறிவிப்பு இயக்கம் தோற்றுவித்ததன் பலனாக, மகாராஷ்டிராவில் 1961 முதல் 1964 மார்ச் வரை 2,481 கிராமங்களில் எல்லோருக்கும் கல்வியறிவு புகட்டப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்தின்படி, 14 முதல் 50 வயது வரை உள்ள அனைவருக்கும் எழுதப்படிக்கச் சொல்லித் தரப்படுகிறது. இந்த முறையில் 1964 மார்ச் வரை, மொத்தம் 14,33,010 பேர்கள் கல்வியறிவு பெற்றனர்.

இந்த இயக்கத்தின்கீழ், கடந்த மூன்றாண்டுகளில் பம்பாய் பிரிவு முன்னணியில் நிற்கிறது. அதாவது, அங்கு 985 கிராமங்களில் எல்லோரும் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்த வகையில் பம்பாய்க்கு அடுத்தபடியாக பூலூ, நாகபுரி பிரிவுகள் வருகின்றன.

1964-65ல் 20 லட்சம் மக்களுக்கு, எழுத்தறிவிட்டவது, மாநில அரசாங்கத்தின் குறிக்கோள் அளவாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

களியல் விவசாய மாநிலப் பண்ணை

(மேல்புறம் பஞ்சாயத்து யூனியன்)

கன்னியாகுமரி மாவட்டத்தில், சிராம நல சம்பந்தமான சிநிசு பணிகள் பல, நடைபெற்று வருகின்றன. அவைகளில் ஒன்று, அம் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்புறம் பஞ்சாயத்து யூனியனில், களியல் பகுதியில் இயங்கி வருகிற விவசாய மாநிலப் பண்ணையாகும். அப் பண்ணையைப் பற்றி தகவல்கள், யாவருக்கும், குறிப்பாக, விவசாயப் பெருஞ்சூடி மக்களுக்கு, பயனுடையவை.

—ஆசிரியர்.

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் பஞ்சாயத்து யூனியன், 10 விவசாய மாநிலப் பண்ணைகளை நடத்தி வருகிறது. இவ்வட்டாரத்திலுள்ள மாறுபாடுகள் நிறைந்த இயற்கை அமைப்பு, பயிர்ச்சாகுபடி முறைகள், தொழில் வகைகள் ஆகியவைகளுக்கு இணங்க, இந்த 10 பண்ணைகளும் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று, மலைகளின் வனப்பும், சிறு காடுகளின் இயற்கை எழிலும் நிறைந்த களியல் பகுதியாகும். இப்பகுதியிலுள்ள டாக்டர் சார்லஸ்க்கு சொந்தமான விவசாய மாநிலப் பண்ணையை திரு. செல்வநாயகம் என்பவர் பயிர் செய்து வருகிறார். இப்பண்ணையின் பரப்பு, புஞ்சை 3 ஏக்கரும், நஞ்சை 7 ஏக்கருமாகும்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப்பண்ணையில், திருந்திய சாகுபடி முறைகள் மிக மெதுவாகவேதான் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆகவே முதற்படியாக நிரூபணப் பாத்திகள் அமைத்து, பொறுக்கு விதைகள் திருந்திய விவசாயக் கருவிகள் உபயோகித்து நிலத்தைப் பண்படுத்துவதால் உண்டான நன்மைகள், இரசாயன உர உபயோக முறைகளும் அவற்றின் அளவும், பயிர்ப்பாதுகாப்பு முறைகள் முதலிய முக்கியமான சாகுபடி நுட்பங்கள் விளக்கி காண்பிக்கப்பட்டன. இதன்பயராக, திருந்திய நெல் விதைகளான சி. ஒ. 25, டி.கெ.எம். 6. நெல்விதை ரகங்கள் விதைக்கப்பட்டன. நாட்டுக் கலப்பைகளுக்குப் பதிலாக போஸ் கலப்பைகள் உபயோகிக்கப்பட்டன. தொழுஉரம், தழை உரம் மட்டும் உபயோகப்படுத்தாமல், அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட் முதலிய இரசாயன உரங்கள் உபயோகிக்கப் பட்டன. நோய்களைத் தடுக்க போர்டோக்கலவையும், பூச்சிகளைக் கொல்வதற்குப் பாஸிடால், டி.டி.டி. முதலிய மருந்துகளும் உபயோகிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டது.

பயுபடியாக ஏற்பட்ட அனுபவம்

ஐப்பாளிய சாகுபடி முறைகளைக் கையாள்வதற்கு மிகுந்த சிரமம் இருந்தது. அதற்கு

முக்கிய காரணம், வரிசை வரிசையாக நடவேண்டியிருப்பதேயாகும். ஆகவே, அரசாங்க சிப்பந்திகளைக்கொண்டு, ஒரு தீவிர நிரூபண முறை நடத்த வேண்டியதிருந்தது. இந்தப் பண்ணைக்கு ஏற்றதாக உள்ள சி. ஒ. 25 என்ற நெல் விதையை அக்சரான் என்ற நோய் தடுப்பு மருந்துடன் கலந்து உயர்ந்த நாற்றங்காலில் ஒரு செண்டுக்கு மூன்று பவுண்டு விதை என்ற அளவில் விதைத்து வலிமை மிகுந்த செடிகளை மட்டும் வரிசையாக நடப்படுத்தது. தொழு உரம், தழை உரம் முதலியவை மட்டுமின்றி இரசாயன உரங்களும் போதிய அளவு போடப்பட்டன. ஆரம்பத்தில், இதை ஒரு வேடிகையாகக் கருதிக்கொண்டிருந்த விவசாயிகள். அறிவடைந்தபோது இந்த முறையின் மேன்மையை தெளிவாகப்பிடித்து கொண்டதன் பயனாக, இப்பொழுது இந்தப் பண்ணையில் ஐப்பாளிய முறையிலேயேதான் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பண்ணையின் புஞ்சைப் பகுதியில் சாதாரணமாக களைகள் வளர்ந்து கிடக்கும். இந்தக் களைகளை உபயோகப்படுத்தி தேவையான கலவை எரு தயார் செய்வதை செயல்முறை மூலம் விளக்கப்பட்டது. மேலும், களைகள் வளர்ந்திருந்த பகுதிகளில் கொளுஞ்சி சணப்பு, தக்கைப் பூண்டு முதலிய தழை உரப்பயிர்களை வளர்க்க தேவையான ஊக்கம் அளித்தபடியால், அவைகளைப் பயிர் செய்வது மட்டுமல்லாமல், அதன் மூலம் கிடைக்கும் தழைப் பொருட்களைக்கொண்டு கலவை எரு தயார் செய்ய 10 கலவை எரு குழிகள் வெட்டப்பட்டன. நாலு மாதங்களுக்கு ஒரு தடவை 60 டன் கலவை எரு தயார் செய்து, நெல் பயிருக்கு உபயோகப்படுத்தி வருகிறது. பெரிய வேளிகளில், கிளைரிசிடியா, ஐபோமியா முதலிய செடிகள் நட்புடிருப்பதால் கம்போஸ்ட் குழிகளை நிரப்ப தேவையான தழை உரம் சுலபமாகக் கிடைக்கிறது. நெல் பயிரின் அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன் கொளுஞ்சி விதைப்பது மிகப் பிரயோஜனகரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நிலங்கள் ஒரு போதும்

கம்மா இராதபடி தழை உர விதைகள் அல்லது பயிர் வகைகள் விதைக்கப்பட்டு வருகின்றன;

லாபத்திற்கு லாபம்—மனத்திற்கும் மகிழ்ச்சி

வாய்க்கால் ஓரமாக கழுகு, தென்னை ஆகிய பெரிய மரங்களின் நிழலில், காப்பிச் செடிகள், தழை உர மரங்களின் மேல் படத்தப்பட்ட மிளகு செடிகள் ஆகியவை விவசாயிக்கு லாபத்தையும், பார்ப்பவர்கள் மனதிற்கு ஆனந்தத்தையும் அளிக்கும் மானவில் அமையப்பட்டுள்ளன. மேலும், ரப்பர், ஜாதிக்காய், கிராம்பு போன்ற மரவகைகளும் எல்லாவித பழச் செடிகளும், மர வள்ளிக்கூவை இஞ்சி, காச்சில் செறு கிழங்கு முதலிய கிழங்கு வகைகளும் இங்கு உண்டு. கால்நடைகளுக்குத் தேவையான புல்வகைகள் கோழிகளுக்குத் தேவையான கீரை வகைகள் காய்கறிகள் முதலியனவும் பயிர் செய்யப்படுகின்றன. ஆகவே, இந்தப் பண்ணை இப்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் பணக்கூடிய முக்கியமான பயிர்வகைகளில் பலவற்றைப் பயிர் செய்து வருகிறது என்று கூறலாம். மேலும், ஒரு மாதிரி விவசாயப் பண்ணைக்குத் தேவையான எல்லாவற்றையும் சிறிது சிறிதாக இப்பண்ணை அடைந்துள்ளது. இப்பொழுது ஓர் ஏக்கராவுக்கு 1,100 கி. கி.மீ.விருந்து 1,300 கி. கி. வரையிலும் மசுலூ அளிக்கும் நெல் வயல்கள், மூன்று வருடங்களுக்கு முன் இதர வயல்களைப் போலவே சுமார் 850 கிலோ கிராமுக்கு மேல் நெல் விளைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்; விவசாயப் பொருட்காட்சியில் பரிசு பெற்ற மிகவும் பெரிய சி. ஒ. 29 ரக நெற்கதிரும் இப் பண்ணையில் விளைந்ததே.

கோழி வளர்ப்பு, கால் நடைப் பராமரிப்பு, தேவீ வளர்த்தல் ஆகியவைகளும் இப்பண்ணையில் செய்யப் பட்டு வருகின்றன.

பெரியம்மை ஒழிப்பு

பெரியம்மை நோய் சமீப காலம் வரை உலகம் முழுவதும் பரவியிருந்து வந்த விவாதி. ஆனால் தற்போது முற்போக்கு நாடுகள் எல்லா வற்றினின்றும் அடவே ஒழிக்கப்பட்டுவிட்டது; நம் நாட்டில்தான் இன்னமும் இந்த நோய் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து இருந்து கொண்டே யிருக்கிறது. உலக நாடுகள் அனைத்திலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையில் 85 சத விதத்திற்குமேல் நம் நாட்டைச் சேர்ந்த வர்களே. உதாரணமாக 1958-ம் ஆண்டில் உலக நாடுகள் அனைத்திலும் 2,42,000 பேர்கள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டார்கள். அதில் 2,18,000 பேர்கள் நம் நாட்டவர்கள். இதனின்றும் எந்த அளவிற்கு இந்த நோய் நம் நாட்டில் வேருன்றியிருக்கிறது என்பது தெளிவு.

அம்மை நோயை அநேக நாடுகளில் ஒழித்து விட்டார்கள். அதே மாதிரி நம் நாட்டிலும் ஒழிக்க முடியும். இதை நடைமுறையில் செயல்படுத்த ஒவ்வொரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் அம்மைப்பால் வைக்கவேண்டும். இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பஞ்சாயத்துக் கூட்டு மன்றங்களிலும் தனிச் சிப்பந்திகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தினரையும் கணக்கெடுத்துப் பதிவு செய்து அவர்களுக்கு அம்மைப்பால் வைக்கின்றனர். நகரங்களிலும் இதே முறையில் வேலை நடைபெறுகிறது. இம்மாதிரி சிக்கச்சினிருந்து முதியோர், வரை, சாதி, மதம், ஆண், பெண், பணக்காரர், ஏழை, முதலாளி, தொழிலாளி என்ற பாதுகாப்பு வலம் எல்லோருக்கும் அம்மைப்பால் வைத்தால் சமூகத்தின் எல்லாம் பகுதியினரிடையேயும் அம்மை நோயைத் தடுக்கும் சக்தி ஏற்படுகின்றது; அம்மை நோய் ஏற்படாது பரவாது. ஒரு சிலர் சிக்கல்களுக்கு, மாத்திரம்தான் அம்மைப்பால் வைக்கவேண்டும், ஒரு முறை அம்மைப்பால் வைத்தால் மறுபடி வைக்கத் தேவையில்லை என்று சரதுகின்றனர். இது சரியல்ல. ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது அம்மைப்பால் வைத்துக் கொள்வது பாதுகாப்பிற்கு அவசியம்.

ஊர்க்காவல் படையினரின் உயரிய சேவை

சீரான முறையில் அரிசி விநியோகம்செய்வதில், சென்னை நகரத்தில் ஊர்க்காவல் படையினரின் (Homeguards) சேவை திறம்பட பயன்படுத்து அளவரும் அறிந்ததே. குடும்ப காட்டுகள் வழங்குவதற்கு, நகரக்குடும்பங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் மகத்தான பொறுப்பை முதலமைச்சர் திரு எம். பக்தவத்சலம் அவர்கள் இந்தப் படையினரிடம் ஒப்படைத்தார். போலீஸ் கமிஷனரின் அமுறப்புக் கிணங்க, குறித்த காலத்தில் இந்த வேலையை நிறைவேற்றாமாறு முதலமைச்சர் அப்படைவீனருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதற்கிணங்க, ஊர்க்காவல்படையினர் ஒவ்வொரு தெருவிற்கும் சென்று, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை விவரங்களை, குறித்த காலத்திற்குள் கேரீத்து, எல்லோருக்கும் குடும்பகாட்டுகள் வழங்க துரிதமான நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த பொது நலத் தொண்டை மிகுந்த உற்சாகத்துடன் செய்துமுடித்த ஊர்க்காவல்படையினர் சீரிய சேவை மிகுந்த பாராட்டுகூரியது.


24-11-64-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், சென்னை உயர் நீதிமன்ற பிரதம நீதுபதி திரு சத்திராரெட்டி அவர்கள் (இடதுபுறம் இருப்பவர்) ஆக்ஷிங் கவர்னராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர், ஆக்ஷிங் பிரதம நீதிபதியாக பதவியேற்றிருக்கும் திரு எம். அனந்தநாராயணன், ஐ.ஓபி.எஸ். அவர்கள்.




1-11-64-ல் அம்மா பேட்டையில், சேலம் கூட்டுறவு நூற்பு ஆலையை, முதலமைச்சர் திரு எம். பக்தவத்சலம் துவக்கி வைத்தார். தொழில் அமைச்சர் திரு ஆர். வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.

25-11-64-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவொன்றில், தமிழ்நாடு அரசாங்கத் தலைமைக் காரியதரிசி திரு எஸ். கே. செட்டூர், ஐ.ஓபி.எஸ். அவர்கள், ஊர்க்காவல் படையினரின் உதவியுடைய பிரதம தளபதி (போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல்) திரு எஃப். வி. அருள் அவர்களுக்கு "குமாரசாமி ரீஷேஷ் கோப்பையை" பரிசாக அளிக்கிறார்.





வரவேற்பு




மதுயில்



மீனாட்சி சந்நிதியில் பிரதமரும் அவர் மனைவியாரும்


தமிழ்நாட்டில் பிரதமர்



சென்னை துறைமுகத்தில்
ஜவஹர் துறையைத் துன்பு வைக்கச் செல்லும்போது




அடையாறு
தொழில் நுட்பக் கல்வி நிலையங்களின் வட்டத்தை



படங்கள் 1-3 :


மாநில பயிர் விளைச்சல் போட்டி பரிசளிப்பு விழா, 25-11-64-ல், சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது.

(விவரம் எதிர் பக்கம் காண்க)



படம் 4 :
திருநெல்வேலி மாவட்டம், புதூர் டஞ்சாயத்து புவியன் குதுவகக் கட்டிடத்தை, 17-8-64ல் தலநீர்வாக, பஞ்சாயத்து அமைச்சர் திரு. எம். ஏ. பஜிது திரந்துவைக்க வருகை உந்தடோது, எடுத்த படம்.

படம் 5 :
தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சார்ந்த சைனிகை குரவ்வொரு "உபகரணங்கையும, தொழில் கருவிகையும" 20-11-64ல் ராஜாஜி மண்டபத்தில் ரூடைபெற்ற விழாவொன்றில், உள்துறை அமைச்சர் திரு. பி. கக்கன் அவர்கள் வழங்கினார்.



“உற்பத்தியைப் பெருக்கி,

உணவுப் பிரச்சனையைச் சமாளிப்போம்”

மாநில நெல் விளைச்சல் போட்டி—பரிசளிப்பு விழா

மாநில நெல் விளைச்சல் போட்டி—பரிசளிப்பு விழா, 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி, சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. விவசாய அமைச்சர் திரு பி. கக்கன் அவர்கள், விழாவுக்குத் தலைமை தாங்கினார். முதலமைச்சர் திரு எம். பக்தவத்சலம் அவர்கள், பரிசுகள் வழங்கினார். மாநில அளவில் முதல் மூன்று பரிசுகள் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ. 2,000-மும், இரண்டாவது பரிசாக ரூ. 1,000-மும், மூன்றாவது பரிசாக ரூ. 500-ம் வழங்கப்பட்டன.

“ஜப்பான் இண்டிகோ”

முதல் பரிசை திரு எஸ். கே. என். முகமது அலியார் (பழைய கோட்டூர், பாளையங்கோட்டை தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்) பெற்றார், இரண்டாவது, மூன்றாவது பரிசுகள், முறையே திரு கே. கருப் பண்ணை கவுண்டர் [இடும்புலிபாளையம் (வழி) கண்டம்பாளையம், குன்னம்சாலை அஞ்சல், நாமக்கல் தாலுகா, சேலம் மாவட்டம்], திரு. என். சீதாராம ஐயர் (மிராசுதார், திருப்பமழம், திருவையாறு வட்டாரம், தஞ்சாவூர் மாவட்டம்) ஆகியோருக்குக் கிடைத்தன. முதல் பரிசைப் பெற்றவர், ஓர் ஏக்கருக்கு 3,077-00 கிலோ கிராமும் (சுமார் 6,155 பவுண்டு நெல்), இரண்டாவது பரிசு பெற்றவர், ஓர் ஏக்கருக்கு 2,509-100 கிலோ கிராமும் (சுமார் 5,018 பவுண்டு நெல்), மூன்றாவது பரிசு பெற்றவர் ஓர் ஏக்கருக்கு 2,386-809 கிலோ கிராமும் (சுமார் 4,772 பவுண்டு நெல்) விளைச்சல் செய்துள்ளனர். விவசாய அமைச்சர் திரு கக்கன் அவர்கள் பேசுகையில் “ஜப்பான் நாட்டு நெல் ரகத்துடன், தஞ்சை நெல் ரகத்தை இணைத்து ‘ஜப்பான் இண்டிகோ’ என்பதாக ஒரு புது ரகம் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும், அதிக மழையின் காரணமாக வயல் களில் தண்ணீர் தேங்கும் சமயங்களில் இவை விளைச்சல் கட்டத்திலேயே முனைத்து விடாத சக்தி பெற்றிருக்கும்” என்று குறிப்பிட்டார்.

விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் நிரந்தரமாக்கப்படும்

முதலமைச்சர் அவர்கள், பரிசு பெற்றோரைப் பாராட்டிப் பேசுகையில், “இந்தியா, விவசாய நாடு. உழவுத் தொழில் நமது நாட்டின் அடிப்படை ஆகவே, விவசாயிகளுக்கு ஏற்ற பாது

காப்பு கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை வெகு விரைவில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்று குறிப்பிட்டார். “தளராத ஊக்கத்துடன் விவசாயிகள் உற்பத்தியில் ஈடுபட்டு, நாட்டை வாழ்விக்க வேண்டும்” என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

முதல் பரிசு பெற்றவரின் அனுபவக் கருத்துக்கள்

பரிசு பெற்றோர் மூன்று பேரும் தங்களுடைய அனுபவங்களை சுருக்கமாக எடுத்துக் கூறினார்கள். முதல் பரிசு பெற்ற திரு முகமது அலியார். தமது அனுபவத்தை விளக்குகையில், பின்வருமாறு குறிப்பிட்டார்:—

“தமிழ்நாட்டில் 1963-64-ம் வருஷத்தில் அதிக நெல் விளைவித்ததற்கான பரிசு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் போட்டியில் எனக்கு ஓர் ஏக்கரிலிருந்து 3,077 கிலோ கிராம் நெல் கிடைத்தது. எனக்கு திருநெல்வேலி ஜில்லாவில் பழையகோட்டூரில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த 6 ஏக்கரிலும் தாமிரவரணி பாசனத்தில் நெல்தான் பயிரிடுகிறேன். இரண்டு போகும் நெல் விளைகிறது. சிறுவயதிலிருந்தே நான் விவசாயம்தான் செய்து வருகிறேன். கடந்த 3 வருஷங்களாக நான் இந்த நெல் விளைச்சல் போட்டியில் கலந்துகொள் கிறேன். 1961-62-ம் வருஷத்தில், எங்கள் கிராமத்தில் அதிக நெல் மகரூல் எடுத்ததற்கு எனக்குப் பரிசு கிடைத்தது. அடுத்த வருஷத்தில், அதாவது 1962-63-ம் வருஷத்தில், திருநெல்வேலி மாவட்டத்திலேயே அதிக நெல் விளைவித்ததற்கு முதல் பரிசு எனக்குக் கிடைத்தது. இப்பொழுது எனக்கு மாநிலப் பரிசை கிடைத்துள்ளது.

இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டபின் தான் எனக்கு விவசாயத்தில் அதிக அக்கறையும், ஆர்வமும் ஏற்பட்டன. ‘பிசான்’த்தில் 56 செண்ட் நிலத்தில், நெல் பயிர் செய்தேன். நெல் பொறுக்கு விதைகளை விவசாய டெப்போவிலிருந்து வாங்கினேன். இருபது பட்டணம் படி விதைகளை உப்புக் கரைசலில் போட்டு, அடியில் தங்கின கணமான விதைகளை மட்டும் “அக்ரசான்” என்ற பூசண மருந்துடன் கலந்து விதைத்தேன்.

(29-ம் பக்கம் பார்க்கவும்);

வறுமையின் கொடுமை



(நாடகம்)

[சென்ற இடம் தொடர்ச்சி]

தங்கமணி: (சங்கரைப் பார்த்து) ஓஹோ! இந்த தம்மாவுக்கு எப்படிப் பைத்தியம் பிடிச்சதுன்னு தெரியுமா?

சங்கர்: இந்தம்மாவுக்கு பன்னெண்டு குழந்தைகளாம். பெண்டாட்டி புள்ளை குட்டிகளையெல்லாம் காப்பாத்த முடியாம இவங்க புருஷன் எங்கேயோ ஓடிப்போயிட்டாராம். அதிலே இருந்து இப்படிப் பைத்தியமாயிடுச்சாம். (சாரதா வியப்படைகிறார்.)

தங்கமணி: ஓஹோ.

சங்கர்: அப்போ... நான் வர்றனுங்கோ. (பங்கஜத்தைப் பார்த்து சற்று பலத்த குரலில்) உம்.. பேசாமெ நடந்துடு.

[பங்கஜம் சாரதாவையும் தங்கமணியையும் குறும்புடன் முறைத்துப் பார்த்துக் கொண்டே போகிறார். அவனைத் தொடர்ந்து சங்கமும் போகிறார். அவர்கள் போனதும்..]

சாரதா: (தங்கமணியிடம்) சேச்சே, ரெடம்ப பரிதாபமா இருக்குதே தங்கம்.

தங்கமணி: (பெருமூச்சு விட்டு) இதற்கெல்லாம் நாம் என்ன செய்யமுடியும், சாரதா?

சாரதா: நாம் ஏதாவது செய்துதான் தீரவேண்டும்.

தங்கமணி: எப்படி சாரதா?

சாரதா: ஏழைகளின் வறுமையை நாம் அடியோடு ஒழிக்க முடியாவிட்டாலும், அவர்கள் வறுமைத் தொல்லைகளை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி குடும்பக் கட்டுப்பாடுதான். அசை நன்மைகளை அவர்கள் உணரும்படி, நம்மைப்போன்றவர்கள் எடுத்துச் சொல்லவேண்டும்.

தங்கமணி: உண்மைதான், சாரதா.

(திரை)

காட்சி 4.

இடம்: சிறைச்சாலை.

பாத்திரங்கள்: (1) சாரதா, (2) மங்களம்.

[சிறைக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டே வேதனையுடன் நிற்கிறார் மங்களம். "மங்களம்" என்ற சாரதாவின் குரல் அவள் சிந்தனையைக் கலைக்கிறது.]

மங்களம்: (தனக்குள் திகைப்புடன்) ஆ... என்னை யார் அழைத்தது? [சாரதா, மங்களத்தின்முன் வந்து நின்று]

சாரதா: நான்தான்!

மங்களம்: (வியப்புடன் சாரதாவைப் பார்த்து) மன்னிக்கவேண்டும். நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியவில்லையே.

சாரதா: என்னை நீ தெரிந்திருக்க முடியாது. ஆனால் உன் குடும்பத்தின் கதையே எனக்கு நன்றாகத் தெரியும். உன்னைக் கைது செய்தாரல்லவா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்? அவருடைய சகோதரிதான் நான்.

மங்களம்: இன்ஸ்பெக்டரின் சகோதரியா? நீங்கள் எதுக்கம்மா இந்த ஏழையைப் பார்க்க வந்தீர்கள்?

சாரதா: நானும் உன்னைப்போல் ஒரு பெண்தானே? மங்களம், நன்றாக யோசித்துப்பார். ஒரு பெண் தன் கடமையை மறந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பது முட்டாள்தனமல்லவா? இது பெண் இனத்துக்கே இழிவல்லவா?

மங்களம்: (பெருமூச்சுவிட்டு) வறுமை என் குடும்பத்திலே புகுந்துவிட்டது. அது என் குழந்தைகளைப் பட்டினியால் வதைக்கவும் ஆரம்பித்து விட்டது. வறுமையின் கொடுமையால் என் குழந்தைகள் மடியும் காட்சிகளை நான் ஏன் பார்க்கவேண்டும்? குழந்தைகளுக்கு உணவூட்ட முடியாத இந்தக் சரங்கன் தூக்குக் கயிறைத் தேடித்தானே தீரவேண்டும்?

சாரதா: (சற்று சிரித்துக்கொண்டே) நீ நினைப்பது தவறு. நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை மட்டுமிருந்தால் போதுமா? நல்வாழ்வுக்குத் தேவையான ஒரு திட்டம் வகுக்க வேண்டாமா? அப்படிப்பட்ட திட்டத்தோடு வாழ்க்கை நடத்தவேண்டாமா? குறைந்த வருமானமுடையவர்கள் தங்கள் சக்திக் கேற்றபடி சிறிய குடும்பத்தை அமைத்துக் கொள்ளாமல் குடும்பத்தை அளவுக்கு மீறிப் பெருக்கிக் கொண்டு "வறுமை" என்று ஏன் கதற வேண்டும்?

மங்களம்: மன்னிக்கவேண்டும். என் மனதினருப் பதைச் சொல்லுகிறேன். அதையும் நீங்கள்

நாடக உரிமை: டாக்டர் வி. செல்வராஜ், எம்.பி., பி.எஸ்., மாவட்ட மருத்துவ அதிகாரி, கோயம்புத்தூர், கதை வசனம்: திரு வி. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மின்சார போர்டு (பைகாரா சிஸ்டம்).

யோசித்துப் பாருங்கள். தாய் என்ற பெருமையை அடைவதையே லட்சியமாகக் கொண்ட பெண்கள் எவ்வளவு குழந்தைகளுக்குத் தாயாக முடியுமோ அவ்வளவு குழந்தைகளுக்குத் தாயாக வேண்டியது கடமை தானே?

சாரதா : மக்களைப் பெறுவது கடமை என்றால் பெற்ற குழந்தைகளை முறையோடு வளர்க்க வேண்டியதும் கடமையல்லவா? அளவுக்கு மீறிய குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க முடியுமா, முடியாதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியதும் ஏழைப் பெண்களின் கடமையல்லவா?

மங்களம் : அம்மா, நீங்கள் சொல்லுவதெல்லாம் சரியான. ஆனால் இந்த மண்ணில் பிறக்க வேண்டிய குழந்தைகளைப் பிறக்காமலே தடுத்து விடுவது பெரிய பாவமில்லையா?

சாரதா : குடும்பக் கட்டுப்பாடு திட்டம் குழந்தைகளே பிறக்காமல் அடியோடு தடுத்து விட வேண்டும் என்று சொல்லவில்லையே! ஒரு குழந்தையைக் கூட நன்றாக வளர்க்க முடியாதவர்கள் ஏன் பல குழந்தைகளைப் பெற்று அவைகளை விதியின் பெயராலும் அதிர்ஷ்டத்தின் பெயராலும் பட்டினி போட்டுச் சாகடிக்க வேண்டும் என்றுதானே கேட்டுள்ளது? அதிகமான குழந்தைகளைப் பெறும் விருப்பது பாவமல்ல; பெற்றெடுத்த பல குழந்தைகளைப் பசியாலும், பட்டினியாலும், நோயாலும் வேதனைப் படுத்தி மடியவைப்பது தான் பாவம்! *

மங்களம் : (பெருமூச்சு விட்டு அழுதுகொண்டே) நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மைதான்; கட்டுப்பாடற்ற குடும்ப வாழ்க்கையால்தான் எத்தனையோ குழந்தைகள் நம் நாட்டில் பிறந்து வேதனைப்படுகின்றன. குழந்தைகளை வேதனைப் படுத்துவது பாவம். அந்தப் பாவத்தை நானும் தான் செய்துவிட்டேன். அம்மா! தயவு செய்து என் குழந்தைகளை இங்கே கொண்டு வந்து காட்டமாட்டீர்களா? அவைகள் பசியால் சாகாமலிருக்க ஏதாவது கஞ்சிக்க வழி செய்ய மாட்டீர்களா?

சாரதா : கவலைப்படாதே மங்களம்; உன் குழந்தைகளை நானே ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விட்டேன்.

மங்களம் : (மிக அதிகமான மகிழ்ச்சியுடன்) அம்மா, நீங்கள் மனிதப் பிறவியே அல்ல, ஒரு தெய்வம்! என் குடும்பத்தைக் காப்பாற்ற வந்த தெய்வம்!

சாரதா : வருகிறேன் மங்களம்:

(திரை)

காட்சி 5

இடம் : கிராமத்தில் உள்ள ஒரு சிறு வீடு.

பாத்திரங்கள் : (1) கமலம் (ஏழைப் பெண்);

(2) சாரதா.

(3) ரங்கப்பன்.

(4) தொட்டிலில் குழந்தை,

நான்கு சிறுவர்கள்,

[தொட்டிலில் ஒரு குழந்தை படுத்திருக்கிறது; நான்கு சிறுவர்கள் (குழந்தையின் சகோதரர்கள்) தொட்டிலைச் சுற்றிக் குதித்துக் குதித்துக் கூச்சலிடுகிறார்கள். அப்போது கமலம் அங்கே வந்து ஒரு பையனின் காதைப் பிடித்துத் திருகிவிட்டுக் கொண்டே பேசுகிறார்.]

கமலம் : (கோபத்துடன்) ஏண்டா நாயே! இப்படி ஆட்டம் போட்டா குழந்தை எப்படியா தூங்கும்?

[காதைப் பலமாகத் திருகுவதால் கூச்சல் போடுகிறார் சிறுவன்.]

கமலம் : யாராவது சத்தம் போட்டீங்களுக்கு தோலை உரிச்சுப் போடுவேன். ஆமாம்..... குழந்தை தூங்கற வரைக்கும் யாரும் வீட்டுக்குள்ளே வரக்கூடாது போங்க வெளியே.

[மூன்று சிறுவர்கள் வெளியே ஓடிவிடுகிறார்கள்; காது திருகப்பட்ட பையன் மட்டுமே வளியினால் காதைத் தடவிக்கொண்டே மெதுவாக வெளியே போகிறார்.]

[தொட்டிலிலிருக்கும் குழந்தை கால்களை உதறிக்கொண்டு அழ ஆரம்பிக்கிறது.]

கமலம் : (தொட்டிலிலிருக்கும் குழந்தையைப் பார்த்துப் பலத்த குரலில்) ஏய்! நீ பேசாமே தூங்க மாட்டே? நீ எப்போத் தூங்கறது, நான் எப்போ வேலை வெட்டிக்குப் போயி நாலு காச சம்பாதிக்கிறது?

[குழந்தை மீண்டும் அழுகிறது.]

[இந்தச் சமயத்தில் சாரதாவும் ரங்கப்பனும் அங்கே வருகிறார்கள்.]

கமலம் : (வியப்புடன் சாரதாவைப் பார்த்து) வாங்கம்மா. உட்காருங்க; நீங்க யாருன்னு தெரியலையே

கைத்தறித் துணிகளுக்குப் பரிசு

கைத்தறித் துணிகளில் சிறந்த டிசைன்களுக்குப் பரிசு அளிக்க கைத்தறித் துறை நெறியாளர் ஏற்பாடு செய்திருக்கிறார். பரிசுகள் சென்னை, சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய இடங்களில் 1965-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அளிக்கப்படும். நெசவாளர்கள் அனைவரும் இப் போட்டியில் பங்கு கொள்ளலாம். போட்டியில் பங்கு கொள்வதற்கெனக் கட்டணம் கிடையாது. பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணிகள் அரசாங்க உடமையாகும். அவற்றிற்காக எவ்வித விலை மதிப்பும் தரப்படமாட்டாது.

சாரதா : பயப்பட்டுவீண்டாம். நான் உனக்கு சகோதரிமா திரிதான்.
கமலம் : ரொம்ப நல்லதுங்க. நின்னுட்டே பேசறீங்களே.

சாரதா : பரவாயில்லை. ஏம்மா உனக்கு இந்த ஓரே குழந்தைதானா?

கமலம் : (சலிப்புடன்) இல்லீங்க. இன்னும் நாலு வானரங்க இருக்குதுங்க. எல்லாம் ஆம்பினைப் பசங்க. ஒரே அட்டகாசம் பண்ணி இந்தக் குழந்தையைத் தூங்கவிட மாட்டேங்கறங்கன்னு வெளியே தூரத்திட்டேனம்மா.

சாரதா : ஏம்மா இந்தக் குழந்தை தூங்கறதுக்காக மற்ற குழந்தைகளைக் கெட்டுப் போக விடலாமா? குழந்தைகளைப் பெற்றால் அவர்களைப் படிக்க வைத்து ஆளாக்கி நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டியது பெற்றோர்களின் கடமையல்லவா?

கமலம் : உண்மை தானாங்க. ஆனால் எங்களுக்கு வசதியில்லீங்களே.

சாரதா : வசதியில்லாதவர்களுக்கு முன் யோசனை வேண்டாமா? நீ ஐந்து குழந்தைகளுக்குத் தாயாகி, அந்தக் குழந்தைகளைத் தற்குறி களாகத் திரிய வைப்பதைவிட ஏதோ இரண்டு குழந்தைகளை மட்டும் பெற்றெடுத்து அவர்களைப் படிக்க வைத்திருந்தால், ஆரோக்கியமாக வளர்த்திருந்தால் உன் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்திருக்குமல்லவா?

கமலம் : நீங்க சொல்றது வாஸ்தவம்தாம்மா.

சாரதா : சரி. இனிமேலாவது கட்டுப்பாடுள்ள நடந்துக்கம்மா. இந்த நிலையில் உங்கள் வீட்டில் மேலும் குழந்தைகள் பிறந்தால் நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ நிம்மதியாக வாழவே முடியாது.

கமலம் : நல்லதுங்க. நீங்க சொன்னபடி நடக்கிறோம்.

(திரை)

காட்சி 6

இடம் : கிராமத்தில் ஒரு வீடு.

பாத்திரங்கள் : (1) படித்த பெண் வசந்தா;
(2) இரு குழந்தைகள்;
(3) சாரதா.
(4) ரங்கப்பன்.

[வசந்தா தன் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டே ஆடிப்பாடி மகிழ்கிறாள். அப்போது அவளது மட்டுக்கு குழந்தை இந்திரா (9 வயது) அங்கே வருகிறாள்.]

வசந்தா ! இந்திரா. நேத்து மாதிரியே தம்பிக்கு டான்ஸ் ஆடிக் காட்டியா?

இந்திரா : சரியம்மா : (இந்திரா பாடிக்கொண்டே அழகாக ஆடுகிறாள். நாட்டியம் முடியும் போது சாரதாவும், ரங்கப்பனும் வருகிறார்கள்.)

சாரதா : வணக்கம்;

வசந்தா : வணக்கம் : உட்காருங்க;

[நாற்காலியில் சாரதா அமர்ந்துகொள்கிறாள்]

சாரதா : ஏழைகள் வறுமையிலிருந்து விடுபடுவதற்காக குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அனுசரிக்க வேண்டுமென்று நான் பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்தக் கிராமத்திலே எவ்வளவோ வீடுகளைப் பார்த்துவிட்டேன். அநேகமாக எல்லா இடங்களிலும் அதிகமான குழந்தைகளும், துன்பங்களும் நிறைந்திருப்பதைத்தான் கண்டேன். இந்த வீட்டிலே மகிழ்ச்சி நிறைந்திருப்பதைக் கண்டு உண்மையில் வியப்படைகிறேன்.

வசந்தா : தங்களது உயர்ந்த சேவையை நான் உண்மையில் பாராட்டுகிறேன். நாங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைக் கடைப்பிடித்ததால்தான் இரண்டு குழந்தைகளோடு திருப்தியான வாழ்க்கையை நடத்துகிறோம்.

சாரதா : உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ரொம்ப மகிழ்ச்சி ; நாங்கள் வருகிறோம்;

(திரை)

காட்சி 7

இடம் : போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீடு.

பாத்திரங்கள் : (1) இன்ஸ்பெக்டர்;
(2) கண்ணப்பன்;
(3) ரங்கப்பன்.
(4) சாரதா.
(5) மங்களம்;

[குறைந்த தண்டனை பெற்றுச் சிறையிலிருந்து திரும்பி வரும் கண்ணப்பன் இன்ஸ்பெக்டரை வணங்குகிறார்.]

ராமேஸ்வரத்திலும் பரங்கிப்பேட்டையிலும் குளிர்சாதன நிலையங்கள்

ராமேஸ்வரத்திலும், பரங்கிப்பேட்டையிலும் ஐஸ் ஸ்டோடூள் இரண்டுடன் நிறையுள்ள இரண்டு குளிர் சாதன நிலையங்களும், ராயபுரம், அடையா, சென்னை, திருச்சிரப்பள்ளி, கோயம்புத்தூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் சுவ்வொரு ஐஸ் அறையும் அமைப்பதற்கான திட்டத்திற்கு, அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மொத்தச் செலவு மதிப்பு ரூ. 8 லட்சம். இரண்டு குளிர் சாதன நிலையங்களிலும் உற்பத்தியாகும் ஐஸ் சிலை ஒன்றுக்கு 10 லட்ச ரூபாய் வீதம் விற்ப்பும், ஐஸ் அறைகளில் மீள்களைச் சேமிக்க 10 சிலைவுக்கு 20 லட்ச வீதம் வாடகை வசூலிக்கப்படும்.

இன்ஸ்பெக்டர் : யார்? கண்ணப்பலு? வாப்பா, நீ மட்டும் தான் வந்திருக்கிறாயா? மங்களத்தையும் விடுதலை செய்திருப்பார்களே?

கண்ணப்பன் : ஆமாங்க, அவள் குழந்தைகளைப் பார்த்துவிட்டு இங்கே வருவதாகச் சொன்னான்.

இன்ஸ்பெக்டர் : கண்ணப்பா! நீ படித்தவன். உனக்கு அதிகமாக நான் சொல்ல வேண்டிய தில்லை. ஏதோ எதிர்பாராத விதமாக நீ செய்த குற்றத்திற்கும், மங்களம் செய்த குற்றத்திற்கும், குறைந்த தண்டனை கிடைத்து விட்டது. இனிமேலாவது நீங்கள் நன்றாக வாழ முயற்சிக்க வேண்டும்.

கண்ணப்பன் : சரீங்க;

இன்ஸ்பெக்டர் : கண்ணப்பா, நீ இந்தத் திருட்டுக் குற்றம் செய்வதற்கு முன் மிகப் பெரிய குற்றம் ஒன்றைச் செய்துவிட்டாய்.

கண்ணப்பன் : (பயத்துடன்) ஐயோ, நான் இதற்கு முன் எந்தக் குற்றத்தையும் செய்ததில்லைவே.

இன்ஸ்பெக்டர் : உன் நிலைமைக்குத் தகுந்தபடி நீ நடந்து கொள்ளாதது குற்றமில்லையா? உன் வீட்டில் அளவுக்கு மீறி வறுமை வளர்ந்ததற்கு நீ தானே காரணம்? முன்னெச்சரிக்கையாக குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை நீ கடைப்பிடித்திருந்தால் அளவுக்கு மீறிய குழந்தைகளோடு நீ இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை யல்லவா?

கண்ணப்பன் : ஆமாங்க. நான் வரட்டுங்களா?

இன்ஸ்பெக்டர் : நல்லது. [இன்ஸ்பெக்டரை வணங்கிய பிறகு கண்ணப்பன் போய்விடுகிறான்.]

ரங்கப்பன் : சேச்சே, எல்லாரும் படற கஷ்டத்தை யெல்லாம் பார்த்தா போசாமெ பிரம்மச்சாரியாவே இருந்துவாம் போல இருக்குதே.... ஒரு வேளை நான் சம்சாரியானாலும் அரை டஜன் ஒரு டஜன் குழந்தை யெல்லாம் கூடாதுபாசாமி. கூடவே கூடாது. ஒண்ணே ஒண்ணு. இல்லாட்டி ரெண்டே ரெண்டு. நான் பொழைக்கிற பொழைப்புக்கு அது போதும். நான் நினைக்கிற மொதிரியே எல்லா ஏழைகளும் நினைச்சுட்டால் போதுமே. நம்ம அரசாங்கத்தின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் பிரமாதமாக வெற்றியடைந்துகொடுமே. ஆமாம்; நாமெல்லாம் அந்தத் திட்டத்தின் வெற்றிக் காசுப் பாடுபட்டதான் வேணும்.

(முற்றிற்று)

[25-ம் பக்கம் தொடர்ச்சி]

நடவு வயலை, போஸ் கலப்பையாலி, 5 உழவு கொடுத்து, மரமடித்து, கனையலரினேன். 56 செண்ட் நிலத்திற்கு 50 கிலோ சூப்பர்பால்பேட்ட உரம் போட்டு நாட்டுக் கலப்பையால் 2 உழவு செய்தேன். பின் ஒருமுறை மரமடித்தேன்; சொத்தத்தில் பறி செய்த சணப்பு 2 வண்டி போட்டேன். பின், தழை மிதிக்கும் கருவி உபயோகித்துத் தழையை அழுத்தினேன். நாட்டு 20 நாட்களுக்குப் பின், ஒரு கனையெடுத்தே, பின் 11 பட்டணம் படி அமோனியம் சல்பேட்ட போட்டேன். பூச்சி மருந்துகளான 5 சத.டி.டி.டி.யையும் 10 சத.பி.எச்.சி. யையும் சம அளவில் கலந்து தூவினேன். இன்னும் 15 நாட்களுக்குப் பின் மற்றொரு முறை கனையலரி 'பாலிடால்' அடித்தேன். இந்த முறையில் சாகுபடி செய்ததில் எனக்கு ஏக்கருக்கு 3,077 கிலோ நெல் கிடைத்தது. எனக்கு முதல் பரிசு கிடைத்ததற்கு, நல்ல பொறுக்கு ரக நெல் உபயோகித்தது; சணப்பு, சூப்பர்பால்பேட்ட, அமோனியம் சல்பேட் முதலிய உரங்களைப் போட்டது; தகுந்த சமயத்தில் பயிர்ப்பாதுகாப்பு முறைகளைக் கையாண்டது ஆகிய இவைகளே முக்கிய காரணங்களாகும்."

முதல் பரிசைப் பெற்ற அனுபவசாலியான அவருடைய கருத்துரைகள், மற்ற விவசாயிகளுக்குப் பெரிதும் பயனளிப்பவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பரிமாலைவிருந்து வந்த அகதிகளுக்கு உதவி

பரிமாலிவிருந்து இத்தியா வந்திருக்கும் அகதிகளில், சூசிரியர்களாவதற்குரிய கல்வித் தகுதியும், நமது மாநிலத்திலுள்ள பள்ளிகளில் தமிழ் அல்லது தெலுங்கு அல்லது உருது மூலம் கல்வி கற்பிக்கும் திறமையும் உள்ளவர்களைப் பஞ்சாயத்த யூனியன், நகராட்சி, சென்னை மாநகராட்சி, டவுன்ஷிப் கமிட்டி சூசிரியர்நின்று பொறுப்பிலுள்ள பள்ளிகளிலும், தனியார் கல்வி கல்யாணங்களிலும் சூசிரியர்களாகப் நியமித்துக்கொள்ளலாம் என்று அரசாங்கம் கூறுகிறது. நியமனத்தக்கான அபிவிருத்தி வரம்பு நிர்ணயிக்கப்படாததால், அகதிகள் சூசிரியர்களாக நியமிப்பதில் தீர்வாதின்களுக்கு சிரமம் இருக்காது. பெரும்பாலான அகதிகள் சூசிரியர்களாக வேலைக்கமர்த்த வகை செய்யும் வகையில், பரிமாலில் ஓராண்டுப் பயிற்சிக்குப் பிறகு பெறும் பரிமா சூசிரியர்கள் சீடிபிசெட்டைத் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுப் பயிற்சிகளான சீடிபிசெட்டுக்குச் சமமான கல்விக்குறித என்று அரசாங்கம் அறிவிக்கிறது. அதாவது, பரிமா எல்குப்பி சீடிபிசெட்டை, ஹைஸ்கூல் 33-க்கு சூசிரியர்கள் சீடிபிசெட்டுக்குச் சமம். பரிமா செகண்டரி டிரேஞ்சீடிபிசெட்டை, நமது மாநிலத்தில் செகண்டரி டிரேஞ்சீடிபிசெட்டுக்குச் சமம். எனினும் பரிமாலில் வேலை பார்த்த அனுபவத்திற்குள்ளே தனிச் சலுகை கூடப்படமாட்டாது. சம்பந்தப்பட்ட கலெக்டரின் அத்தாட்சியும், சூசிரியருக்கான செகண்டரி டிரேஞ்சீடிபிசெட்டுக்கு மட்டுமே, இந்தச் சலுகைகள் பொருந்தும். பரிமா சீடிபிசெட்டைத் திருப்பவர்களில், அகதிகளாக இல்லாதவர்களுக்கு, இந்தச் சலுகை உபயோகத்தாது.

தோல்வி—

வெற்றியின் முதல் படி

மக்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்போடு நடைபெற வேண்டிய கிராம நல வேலைகளில் ஆரம்பத்தில் 'சனகக்கம்' ஏற்பட்டாலும், அப்பணிகளைக் கைவிடத் தேவையில்லை என்பதும், சிறிது காலம் கழித்து கூட தீவிரமான புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டால், நல்ல வெற்றி கிடைக்கும் என்பதும் ஒரு நடைமுறை உண்மை மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பக்ஷி-கா-தலாப் என்பது ஒரு சமுதாய நல அபிவிருத்தி வட்டாரம். அதைச் சேர்ந்த கிராமம் அகோஹரி. அங்கு கிராம இளைஞர் மன்றம் அமைக்கும் வேலை 1959-ல் ஆரம்பமாயிற்று. வயது வந்த வாவிபர்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியரான திரு. சிவராம் என்பவர் அவ்வேலையை முன்னின்று கவனித்தார். அவர், கிராமத்திலுள்ளவர்களைத் தினசரி மாணியில் கூடும்படிச் செய்தார். அப்படிக்கூடியவர்களிலிருந்து, 12 முதல் 20 வரை வயதுள்ளவர்களை, இளைஞர் மன்ற உறுப்பினர்களாகச் சேர்த்தார்; மாணியில் சில விளையாட்டுகளுக்கு அவர் ஏற்பாடு செய்து, மன்ற உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினார். முதியோர் கல்வி வகுப்புகளுக்கு வரும்படியாக இளைஞர்களைத் தூண்டி வந்தார். அடுத்த மன்ற உறுப்பினர்கள் தத்தம் விட்டுத் தோட்டங்களில் காய்கறி முதலியவற்றைப் பயிரிடச் செய்தார், குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் அவ்விதமே செய்தனர். இது 1961-ல் இருந்த நிலைமை.

கோஷ்டிப் பூசல்

பிறகும் மெள்ள முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. ஆனால் 1962 தொடங்கிய போது, உற்சாகம் குன்றத் தொடங்கியது. மேற்கொண்டு முன்னேற்றம் ஏதும் இல்லாத தேக்க நிலைமை தொடர்ந்தது. கிராமத்தில் கோஷ்டிப் பூசல்கள் வேறு தலைதூக்கின. இதற்கிடையில் திரு. சிவராமும், முதியோர் கல்வி ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். ஆக, நல்ல முறையில் உருவாகி வந்த கிராம இளைஞர் மன்ற வளர்ச்சி ஸ்தம்பித்து நின்று போயிற்று.

இந்தக் கட்டத்தில், பக்ஷி-கா-தலாப் 'பிளாக்' கில் முக்கியமான திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதாவது, அங்கு தீவிர அபிவிருத்தி திட்டம் கொண்டுவரப்பட்டது: அதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கிராமங்களில் அகோஹரியும் ஒன்று. எனவே, அக்கிராமத்தில் தீவிர அபிவிருத்திப் பணி 1963 ஜனவரியில்

ஆரம்பமாயிற்று. அதன்படி, மந்தமடைந்து கிடந்த கிராம இளைஞர் மன்றத்திற்குப் புத்துயிர் அளிக்கும் வேலையும் தொடங்கியது.

புதிய மிகு

கோஷ்டிப் பூசலால், சீர்கெட்டிருந்த கிராமத்தில் முதலில் சமூக சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. சாதி அடிப்படையில் பெரும்பான்மையாக உள்ள வகுப்பினரை அணுகி, இளைஞர் மன்றத்தின் அவசியம், அதன் நன்மைகள் ஆகியவற்றை விவரமாக எடுத்துச் சொல்லியதில், எதிர்பார்த்த பலனும் கிடைத்தது. அந்த வகுப்பாரின் ஒத்துழைப்பு கிடைத்தவின் இளைஞர் மன்றத்தைப் புதுப்பிக்கும் வேலை உற்சாகமாகத் துரிதமாக நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரு. சிவராம் போன்ற ஆர்வமுள்ள இளந்தலைவர்கள் மறுபடியும் இப்பணிக்கு உறுதுணையாக வந்து நின்றனர். முன்பு படிப்பில்லாதவர்களென்றும், தாழ்த்தப்பட்டவர்களென்றும் மன்றத்தில் சேர்க்கப்படாமல் இருந்த இளைஞர்கள், இப்போது உறுப்பினர்களாகச் சேர்ந்துகொள்ளப்பட்டனர். இத்தகைய முன்னைய தவறுகள் திருத்தப்பட்டதன் பலனாக, கிராமத்திலுள்ள இளைஞர்கள் 56 பேர்களும், முதன்முறையாக, மன்ற உறுப்பினர்களாயினர்.

இப்போது, புதிய மன்றம் புத்துணர்வோடு துரித கதியில் முன்னேறி வருகிறது. ஆக்கப்பணிகள் பல நடந்து வருகின்றன. மன்ற உறுப்பினர்கள் அளித்த கிரமதானத்தின் மூலம் சுமார் இரண்டுமால் நீளத்திற்கு நீர்ப்பாசனக் கால்வாய்கள் வெட்டப்பட்டும், பழுது பார்க்கப்பட்டும் உள்ளன.

சமுதாய பொறுப்புணர்வு

அதுமட்டுமல்ல, பொதுவாகவே மன்ற உறுப்பினர்களிடையே ஒரு சமுதாய, பொறுப்பு உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மன்றக் கூட்டங்களுக்கு ஒழுங்காக வருகிறார்கள். முறையான கூட்டம், மாதத்தில் ஒரே முறை நடைபெறுகிறது. அதோடு சாதாரண முறையில் உறுப்பினர்கள் தினசரி கூடி, கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கிறார்கள்.

மன்ற உறுப்பினர்கள் காய்கறித் தோட்டம் வைத்தல், கோழி வளர்த்தல் முதலியவற்றில்—தனிப்பட்ட முறையிலும், மன்றச் சார்பில் கூட்டு முயற்சியாகவும்—சுடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற பல பணிகளைச் செய்து, அகோஹரி மன்றம், ஒரு 'மாதிரி கிராம இளைஞர் மன்ற' மாக வளர்ந்து வருகிறது.

வீட்டு வாயிலில் விஞ்ஞானம்

[திரு கே. ஏ. பி. ஸ்வயன்சன், (கூட்டுச் செயலாளர், திட்டக் கமிஷன்).]

வளர்ந்துவரும் நமது மக்கள் தொகையின் உணவுத் தேவையைச் சமாளிக்கும் நெருக்கடியான பிரச்சனை இன்று நம் நாட்டை எதிர்நோக்கி இருக்கிறது. உணவு தானிய விவசாயி உயர்ந்துள்ள இன்றைய சூழ்நிலையில், நமது விவசாய உற்பத்தி முறைகளில் உள்ள குறைபாடுகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாகிறோம். உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிவகைகளைக் கண்டு பிடித்தாகவேண்டிய சவால், பொறுப்பு நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதில் முதலாவதாக செய்யவேண்டிய காரியம்: விவசாயத்திற்குப் பயன்படக்கூடிய விஞ்ஞான தொழில் நுட்பத் தகவல்களை எல்லாம் விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான். நமது பழங்கால முறைகள் எல்லாம் போதிய பலனைத் தர இயலவில்லை. ஆகையால் விவசாய உற்பத்தி முறைகளில் உடனடியாகச் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றி நாம் பரிசீலனை செய்யவேண்டும்:

விஞ்ஞான நுட்பங்களை விவசாயி தெரிந்துகொள்ள.....

இதுவரை நாம், "நிலத்தில் இவ்வளவு போட்டால், இவ்வளவு கிடைக்கும்" என்பதான ஒரு தத்துவத்தைப் பெரிதாக நம்பி வந்தோம். அதாவது நிலத்தில் "ரசாயன உரம், கலவை ஏடு, பொறுக்கு விதை முதலியவற்றைத் தாராளமாக உபயோகித்தால், உற்பத்தி தன்னால் பெருகிவிடும் என்று எண்ணினோம். ஆனால் இந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது. இதில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஒரு இடத்தில் போதிய அளவு உற்பத்தி ஏற்படவில்லை என்றால் பயிருக்குப் போதுமான ஊட்டம் தரப்படவில்லை என்பதல்ல காரணம், மாறாக 'ஊட்டம்' தரும் முறையில் தவறு, கோளாறு இருந்தது என்றுதான் அர்த்தம். தரமான விதைகளையும், அதிக அளவில் ரசாயன உரத்தையும் உபயோகப்படுத்தினால் மட்டும் பலன் கிடைத்து விடாது—அவற்றை உபயோகிக்கும் சரியான முறைகளை விவசாயி அறிந்திருப்பது அவசியம். நல்ல விதைகளைப் பரவலாக விதைப்பதாலோ, வீலை மிக்க ரசாயன உரத்தைக் கண்டபடி போடுவதாலோ வேண்டிய பலன் கிடைக்காது. வரிசையாக நடுவதும், விதையின் முனையிடும் சக்தியைச் சோதனை செய்வதும், அத்துடன் தக்க முறையில்

ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதும் முக்கியமானக் கூறலாம்:

விஞ்ஞான, தொழில் நுட்ப ரீதியில் விவசாய அபிவிருத்திக்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து, பிறகு, அந்தப் புதிய வழி முறைகளை விவசாயிகளுக்குச் சொல்லித் தரவேண்டும். ஆனால் இதை யார் செய்வது? இப்போது கிராமப் புறங்களில் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டுள்ள நல-விஸ்தரிப்பு ஊழியர்கள் போதுமான தொழில் நுட்ப அறிவு, பயிற்சி பெற்றவர்களல்ல; விஞ்ஞான ரீதியான புதிய விவசாய முறைகளை மற்றவர்களுக்கு, எடுத்துச் சொல்ல அவர்களால் இயலாது. எனவே ஊழியர்களுக்கு மேலும் தீவிரமான, நவீன தொழில் நுட்ப பயிற்சியை அளிப்பது அவசியமாகிறது.

ஊக்கமளிக்க உத்தரவாதமான விலை

அடுத்தது, விவசாயிக்குத் தக்க ஊக்கம் அளிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்வது. நாம் இதுவரை முக்கியமாகச் செய்ததெல்லாம், உதவி மானியம் வழங்குவதுதான். இதனால், ஒரு தற்காலிக நிவாரணம் வேண்டுமானால் ஏற்படலாம்;

பாரம்பரியமான, பழங்கால விவசாய முறைகளையே விடாப்பிடியாகக் கொண்டிருந்தால் ஒன்றும் நடவாது. உதாரணமாக மாட்டுவண்டியிருக்கிறது. அதை என்னதான் வேகமாக ஓட்டினாலும், அது ஒன்பது, பத்து மைல் வேகந்தான் செல்லும். இன்னும் அதிக வேகம் வேண்டும் என்றால், குதிரையோ அல்லது ஒரு காரோ தேவை.

உணவு அமைச்சர் திரு சி. அப்பிரமணியம்.

ஆகையால் அதைவிட, விவசாயிக்கு கட்டுப்படியாகக் கூடிய விவையை உத்திரவர்த்தம் செய்வது சரியான ஏற்பாடாகும். பாரத அரசாங்கம், இந்த வகையில் ஓர் அறிவிப்பை—கொள்முதல் விலைகளை நிர்ணயித்து—வெளியிட்டிருக்கிறது. விவசாயி உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நிச்சயமான ஒரு விலை இருந்தாலன்றி, நிலத்தில் ரசாயன உரம் முதலியவற்றை அதிகமாகப் போடுவது இயலாது: ஏனெனில், விவசாயப் பண்டங்களின் அடக்கவிலை ஓரளவுக்குமேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்ணயம் விவசாயிக்கு இருக்கிறது! ஆகையால், ஏதோ பிழைப்பு நடத்திச் செல்ல ஓர் உபாயமாக அல்லாமல், விவசாயம் ஒரு வியாபார ரீதியில் நடக்க வழி செய்தாகவேண்டும்; அதாவது, விவசாயிக்கு தன் சாகுபடிச் செலவு, பிறகு கிடைக்கக்கூடிய பலனின் (மாகுல்) பண மதிப்பு இரண்டும் தெரிந்ததாக வேண்டும். ஆகையால் இந்த வியாபார ரீதியில், தனக்குக் கிடைக்கக் கூடிய லாபம் என்னவெனத் தெளிவாகத் தெரிந்துகொண்டால் உற்பத்தியைப் பெருக்க எந்த விவசாயியும் தாராளமாக முன்வருவார்.

தேவையான எல்லாப் பொருள்களும் கிடைக்கவேண்டும்

முன்னாவது, விவசாயிக்குத் தேவையான எல்லா பொருள்களும் போதுமான அளவில் கிடைக்கச் செய்வதும், அப்பொருள்களை வாங்கப் போதுமான வசதி இருக்கச் செய்வதும் ஆகும். ரசாயன உரம், பொறுக்குவிதை, பூச்சி மருந்துகள், விவசாயக் கருவிகள் முதலியவை முன்பைவிட இப்போது கலப்பமாகக் கிடைத்தாலும், இவை யெல்லாம், விவசாயிக்குத் தேவையான நேரத்தில்—குறித்த காலத்தில்—தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியாது. விநியோக ஏற்பாடுகளில் காலதாமதம் ஏற்படுவது சகஜமே. ஆனால் விவசாயத்தில், குறித்த காரியங்களை குறித்த காலத்தில் செய்தே தீரவேண்டும்; தாமதம் என்றால், அது முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாகவே வந்து நிற்கும்.

பல நாடுகளில், விவசாயிகளுக்கான இத்தகைய விநியோகங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடைபெறுகின்றன. நம் நாட்டிலும் இப்போது அவ்வாறு செய்ய ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது;

ஆனால் பொருள்களை விநியோகம் செய்துவிட்டால் மட்டும் போதாது. விநியோகம் செய்யும் இடங்களில் உள்ள நபர்கள், அப்பொருள்களை உபயோகிக்கவேண்டிய அளவு, பக்குவம், முறை ஆகியவற்றை யெல்லாம் விவசாயிக்குச் சொல்லித்தரக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். அதல்லாமல், பொருள்களைக் கொடுத்தாகிவிட்டது, தங்கள் வேலை முடிந்தது என்று கைகட்டி உட்கார்ந்து விடுவது சரியல்ல.

ஜப்பானில் இந்த வகையில் நல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொருள்களை விநியோகம் செய்யும் கூட்டுறவுச் சங்கங்கள், அப்பொருள்களை உபயோகிக்கும் விதத்தை—வாங்குபவர்கள் முன்னிலையில்—செய்துகாட்டுகின்றன; பிறகுதான் பொருள்களை ஒப்படைக்கின்றன; அதற்கேற்ப, அந்த வகையில் பயிற்சி, தேர்ச்சி பெற்ற ஊழியர்களை அச்சங்கங்கள் வேலைக்கு அமர்த்தியுள்ளன. இதை, நம் நாட்டிலுள்ள சங்கங்களும் பின்பற்றினால், அது ஒரு பலனுள்ள சேவையாக இருக்கும்.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலமோ, கிராமங்களில் உள்ள நல வளர்ச்சி ஊழியர்கள் மூலமோ, எப்படியும், நவீன—திருந்திய விவசாய முறைகளை யெல்லாம் விவசாயிகளுக்குப் புரியும்படிச் செய்ய வேண்டும். விஞ்ஞானம், விவசாயியின் வீட்டுவாயிலுக்குச் செல்லவேண்டும்! அதற்கு நாம் வழி செய்தாகவேண்டும்!

(வானொலியில் ஒலம்பரப்பட்டுப் பேசின சுருக்கம்.)

கிராமவாசியின் தாராள நன்கொடை

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்போர் மாவட்டம், ஒசியன் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த மதானியா என்ற கிராமத்தில் வசிக்கும் திரு பாலுராம் மகேஸ்வரி என்பவர் பொதுப் பணிக்கு நன்கொடை வழங்குவதில் ஓர் உதாரணமாக நடந்து காட்டியுள்ளார். தம் ஊரில் ஆண்கள் ஆரம்பப் பள்ளி நடத்துவதற்காக, அவர் ரூ. 25,000 மதிப்புள்ள தம் கட்டடம் ஒன்றை இலாமாக வழங்கினார்; அதில் 19'x16' அளவுள்ள வேகுப்பு அறைகளும், 29'x19' அளவுள்ள ஒரு கூடமும் இருக்கின்றன;

"பஞ்சாயத்து ஆட்சி" இதழிலிருந்து இடம்பெறுபவை.—9, 13, 16, 17, 18, 30, 31, 32 (8 பக்கங்கள்) "யோஜனா" விநிருந்து 31-32

Articles reproduced from "Panchayat Raj" on pages. 9, 13, 16, 17, 18, 30, 31 and 32 (8 pages). ("From Yojana" 31 and 32)



பஞ்சாயத்து அரசுத் துறை

PANCHAYAT GAZETTE

[பஞ்சாயத்து அபிவிருத்தி பற்றிய அரசாங்க ஆணைகள், விதிகள் முதலியவற்றின் சுருக்கம் இந்தப் பகுதியில் இடம் பெறுகிறது.]

பஞ்சாயத்துத் தேர்தல்கள்—சின்னங்களை ஒதுக்குவது பற்றிய உத்தரவு

Elections—Panchayats—Assignment of symbols to candidates—Directions—Issued.

(G.O. Ms. No. 2481, R.D. and L.A., dated 30th November 1964.)

கிராமநகரப் பஞ்சாயத்துக்களுக்கு அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றிய விதிகள் 1964-ன் விதிகள் 14 (1)/10-ன் கீழும், இது விஷயத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகளுக்கெல்லாம் மேலாகவும், பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு சின்னங்களை ஒதுக்குவதில், கீழ்க்கண்ட உத்தரவுகளை, தமிழ்நாடு சுவர்னர், இதன்மூலம் பிறப்பிக்கிறது:

2. பஞ்சாயத்துத் தேர்தல்களில், அபேட்சகர்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய சின்னங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:—

1. வில்லும், அம்பும்;
2. படகு;
3. மலர்;
4. குடை;
5. கைப்பிடிசுள்ள பெரிய ஜாடி;
6. ஒட்டகம்;
7. இரண்டு இலைகளுடன் கூடிய ஒரு சிறு கிளை;
8. பறவை (ஊர்க்குருவி);
9. மோட்டார் வண்டி;
10. நாற்காலி.
11. பூட்டும் சாவியும்;
12. கப்பி, மேடையுடன் அமைந்த ஒரு கிணறு;
13. ஆண் மயில்;
14. புளி.
15. மேஜை;
16. கடிக்காரம்;
17. மணி.
18. கொம்புகள் கொண்ட மான்.
19. மீன்.
20. இரு சக்கர சைக்கிள்

21. குதிரை
22. பாணை;
23. ரயில் என்ஜின்;
24. தராசு;
25. மண்வெட்டி;

3. 'ரிட்டர்னிங் ஆபீசர்' (Returning Officer) திருவுளச் சீட்டுமுறை மூலம், வாக்குச்சீட்டுகளில் சின்னங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள வரிசைப்படி, சின்னங்களை அபேட்சகர்களுக்கு ஒதுக்கவேண்டும். ஒரு பெட்டியிலிருந்து, அபேட்சகர்களின் பெயர்களை ஒன்றுக்குப்பின் ஒன்றாக எடுக்கவேண்டும்; அவ்வாறு செய்வதில், முதலில் எடுக்கப்பட்ட அபேட்சகரின் பெயருக்கு வாக்குச் சீட்டில் முதன் முதலாக அச்சிடப்பட்டுள்ள சின்னத்தை ஒதுக்கவேண்டும். அவ்வாறே, இரண்டாவதாக எடுக்கப்பட்ட அபேட்சகரின் பெயருக்கு, வாக்குச்சீட்டில் இரண்டாவதாக அச்சிடப்பட்டுள்ள சின்னத்தை ஒதுக்கவேண்டும். இம்முறைப்படி சின்னங்களை ஒதுக்கிக்கொண்டே போகவேண்டும்;

4. ஒரு குறிப்பிட்ட வார்டில் அபேட்சகர்களின் எண்ணிக்கை, வாக்குச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள சின்னங்களின் எண்ணிக்கைக்கு குறைவாக இருந்தால், எஞ்சியுள்ள சின்னங்களை சுத்தமாக வெட்டி விடவேண்டும்.

(கிராம நல-தல தீர்வாகத் தறையின் 1964-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 2481.)

[இந்தச் சின்னங்களை என்னென்ன என்பன பற்றிய அறிவிப்பு முன்பே 'கிராம நலம்' செப்டம்பர் மாத இதழில் (பகுதி II-ல்) வெளியிடப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்பட்டுள்ள ஆணையில், இந்தச் சின்னங்கள், அபேட்சகர்களுக்கு எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது பற்றிய விளக்கம் உள்ளது.]

பஞ்சாயத்து வாடுவிலி பராமரிப்பு நிறுவனம்—கிராம அபிவிருத்தி கமிஷனருக்கு கொடுக்கப் பட்டிருந்த அதிகாரங்கள், கூட்டு அபிவிருத்தி கமிஷனருக்கு அளிக்கப்படுகிறது.

Panchayat Radio Maintenance Organisation—Empowering the Joint Development Commissioner to exercise the powers delegated to the Additional Development Commissioner—Orders—Issued.

(G. O. Ms. No. 1889, R.D. & L.A., dated 16th September 1964.)

பஞ்சாயத்து வாடுவிலி பராமரிப்பு நிறுவனம், கிராம அபிவிருத்தி கமிஷனரின் நேரடிக்கட்டுப் பாட்டில் பணிபுரியவேண்டும் என்றும், இந்த நிறுவனத்திற்கு தலைவன் வாடுவிலி அதிகாரி தலைவராக இருந்து அவரும் கிராம அபிவிருத்தி கமிஷனரின் கீழ் பணிபுரியவேண்டும் என்றும் கிராம நல-தல நிர்வாகத்துறையின் 1961-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 2337-ல் அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. ஆகவே, இந்த பஞ்சாயத்து வாடுவிலி பராமரிப்பு நிறுவனத்தைப் பொருத்து, பலதிறப் பட்ட நிர்வாக, பொருளாதார அதிகாரங்கள் கிராம நல-தல நிர்வாகத்துறையின் 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 1331-ல் கிராம அபிவிருத்திக் கமிஷனருக்கு அளிக்கப்பட்டது. கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1963-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 1787-ல் அதற்கென்றே வெளியிடப்பட்டுள்ள விதிகளில், பஞ்சாயத்து வாடுவிலி பராமரிப்பு நிறுவனத்தில் உள்ள வாடுவிலி மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர்களை நியமிக்கும் அதிகாரியாக கிராம அபிவிருத்திக் கமிஷனர் ஆக்கப்பட்டார்.

2. பொதுத் துறையின் 1964-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 1351, மற்றும் அதேத்துறையின் 1964-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதியிட்ட அரசாங்க

அறிக்கை 6703 ஆகியவற்றில் கண்டுள்ள உத்தரவுகள்படி, கிராம அபிவிருத்தி கமிஷனரின் பதவி 1964-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி மாலைபுடன் எடுக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் கூட்டு அபிவிருத்திக் கமிஷனர் என்ற ஒரு தற்காலிக பதவி, ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்திக் கமிஷனரின் பதவி எடுக்கப் பட்டு, அந்த இடத்தில் கூட்டு அபிவிருத்திக் கமிஷனர் என்ற ஒரு புதுப்பதவி ஏற்படுத்தப் பட்டுள்ளதால், கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 1331-ல் கிராம அபிவிருத்தி கமிஷனருக்கு அளிக்கப்பட்டிருந்த நிர்வாகம் மற்றும் பொருளாதார அதிகாரங்கள் எல்லாம் இனி 1964-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதிமுதல் கூட்டு அபிவிருத்திக் கமிஷனரால் பிரயோகிக்கப்படும் என்று அரசாங்கம் ஆணை பிறப்பிக்கிறது. அடுத்து, பஞ்சாயத்து வாடுவிலி பராமரிப்பு நிறுவனம், கூட்டு அபிவிருத்திக் கமிஷனரின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருந்துவரும் என்றும், கூட்டு அபிவிருத்திக் கமிஷனரே பஞ்சாயத்து வாடுவிலி பராமரிப்பு நிறுவனத்தில் உள்ள வாடுவிலி மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள், மற்றும் கணக்காளர்களை நியமிக்கும் அதிகாரியாக இருப்பார் என்றும் அரசாங்கம் மேலும் ஆணை பிறப்பிக்கிறது;

(கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 1889-ன் கருக்கம்).

தன் பேரிலேயே பணம் செலுத்தும் உத்தரவு (Self Pay Orders) முறையினால் கிராமப் பஞ்சாயத்து தொகுப்பு நிதியில் கையாடல் பற்றிய விளக்கம்.

Defalcation—Village Panchayat Consolidated Funds—Self pay orders drawn by Presidents—Instructions—Issued.

(Memorandum No. 165768 R.D. & L. A., dated 30th June 1964.)

ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றத்திலுள்ள சில பஞ்சாயத்துத் தலைவர்கள், பஞ்சாயத்தின் பங்குக்கான நிதி உதவியைச் செலுத்த, தன் பேரிலேயே பணம் செலுத்தும் உத்தரவை (Self Pay Order) எழுதி, பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் சிலரிடம், பணமாகியபின் பஞ்சாயத்து நன்கொடையின் பங்காக, பஞ்சாயத்து யூனியன் மன்றத்துக்கான நிதியில் சேர்க்கச்

சொன்ன விஷயம், அரசாங்கத்துக்கு தெரிய வந்திருக்கிறது. மேற்கொள்ள உத்தரவு பணமாக மாற்றப்பட்டது. ஆனால், பஞ்சாயத்து யூனியன் மன்றத்துக்கான கணக்கில் வரவு வைக்கப் படவில்லை. இத்தகு பணம் கையாடல் செய்யப் பட்டது. இம்மாதிரி பணம் செலுத்துதற்காக உத்தரவுகளை பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர்களிடம் அவைகளை பணமாக மாற்றுவதற்காக

கொடுக்கும் வழக்கம் ஏழுங்கீனமானது, அவை களை ஊக்குவிக்கக்கூடாது என்று அரசாங்கம் கருதுகிறது. ஆகவே, இதற்குத் தகுந்தபடி, பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர்களும், நடந்துக் கொள்ளச் செய்யும்படி அவர்களுக்கு அறிவிக்குமாறு எல்லா பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(2) தன் பேரிலேயே பணம் செலுத்தும் உத்தரவுகளை, பணமாக மாற்ற பஞ்சாயத்து யூனியன்

மன்ற அலுவலர்களிடம் கொடுக்கக்கூடாது என்பதை கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இதிய கண்டுள்ள விஷயங்களை, எல்லா கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(கிராம நல-தலைநிர்வாகத் துறவின் 30-6-1964 தேதிடம் அரசாங்க அறிக்கை எண் 165785.)

கிராம வாடுலவி மன்றங்களின் நடவடிக்கைகளை தீவிரமாக்குதல்.

Radio Rural Forums—Activisation of Forums—Instructions.

(Memorandum No. 137111, R.D. & L.A. dated 17th July 1964)

கிராம வாடுலவி மன்றங்களை அமைப்பது, அவைகளை செயல் முறையில் கொண்டுவருவது பற்றிய விரிவான விளக்கங்கள் கொண்ட 1962-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதியிட்ட கிராம நல-தலைநிர்வாகத் துறை அறிக்கை 13353-ம், மாவட்டங்களிலுள்ள எல்லா பஞ்சாயத்துகளிலும், கிராம வாடுலவி மன்றங்களை அமைப்பது துரிதப்படுத்தவேண்டும் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர்களை, பஞ்சாயத்து அபிவிருத்தி தனி உதவியாளருக்கும், ரெவினியூ கோட்ட அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்களுக்கும் விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட 1963-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ம் தேதியிட்ட கிராம நல-தலைநிர்வாகத் துறை அறிக்கை 159009ம் எல்லா மாவட்ட ஆட்சித் தலைவர்களின் (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தவிர) கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

(2) மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து கிடைத்துள்ள தகவல்களிலிருந்து, 11,500 கிராம வாடுலவி மன்றங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அமைக்கப்படாமல் உள்ள சில நூறு பஞ்சாயத்துக்களில் சீக்கிரமே கிராம வாடுலவி மன்றங்கள் அமைக்கப்பட்டுவிடலாம் என்று எதிர் பார்க்கலாம்.

(3) வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக் கிழமை மாலைவேளையில் ஒலிபரப்பாகும் கிராம வாடுலவி மன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வரும் பல வாடுலவி மன்றங்கள், அகில இந்திய வாடுலவி, திருச்சிராப்பள்ளி நிலையத்திற்கு, விசேஷ ஒலிபரப்புகளின் பேரில், கேள்விகளை அனுப்பிக் கொண்டு இருக்கின்றன. இவ்வாறு முந்தையவாரம் இம்மன்றங்களிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்டதுறைகளிலிருந்து கிடைத்த பதில்களை ஏற்பு வாரத்திற்குள், அகில இந்திய வாடுலவி, திருச்சிராப்பள்ளி நிலையத்தார் ஒலிபரப்பிக்கொண்டு

இருக்கிறார்கள். இந்த விசேஷ கிராம ஒலிபரப்புகளின் பேரில் 681 கிராம வாடுலவி மன்றங்கள் மட்டுமே தொடர்ந்து கேள்விகளை கேட்டு வருவதாக, அகில இந்திய வாடுலவி, திருச்சிராப்பள்ளியிலிருந்து கிடைத்த தகவலிலிருந்து அறியப்படுகிறது. ஆகவே, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்திருந்த 11,500 கிராம வாடுலவி மன்றங்களில் இந்த 681 மன்றங்கள்தான் சுறுசுறுப்பாக வேலைச் செய்கிறது என்று ஊகிக்க முடிகிறது.

(4) கிராம வாடுலவி மன்றங்களை அமைப்பதானது, பொதுமக்களுக்கு பெருமளவில் செய்திகளைத்தரும் இவ்வாடுலவிக்களை பயன்படுத்துவதற்கான முதற்படியேயாகும். மேலும் வாடுலவி மிகவும் புதுமையானதாகவும், மக்களுக்கு அறிவிக்கும் ஒரு சாதனமாகவும் உள்ளது. அரசாங்கத்தின் அன்றாட அபிவிருத்தி திட்டங்களையும், பஞ்சாயத்தின் அபிவிருத்தி திட்டங்களையும் செயலாக்க, கிராம மக்கள் தாங்களே எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், கல்வி அறிவு அற்ற பெரும்பான்மை கிராம மக்கள் அறிந்துக்கொள்ள, வாடுலவியைத் தவிர வேறு ஒரு நல்ல பயனளிக்கும் சாதனம் இருக்க முடியாது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அவர்களுக்கு சீரூண் அதிகாரிகளும், கிராம வாடுலவி மன்றங்களை தகுந்த வழிகளில் அமைப்பது மட்டுமல்லாது, அவைகள் ஒழுங்கான முறையில் நடந்து வருகிறதா என்று பார்த்துக்கொள்ளவும், கிராம மக்களுக்கான ஒலிபரப்புகளை அவர்கள் போதிய உற்சாகத்துடன், தொடர்ந்து கேட்கச் செய்யவேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்படவேண்டும் என்றும் அரசாங்கம் கருதுகிறது. கல்வி வளர்ச்சி அதிகாரிகள் கிராம வாடுலவி மன்றங்களின் நடவடிக்கைகளில், விசேஷ கவனம் செலுத்தும்படி செய்ய வேண்டும். இது விஷயத்தில் அவர்களுக்கு ஏதாவது சங்கடங்கள் ஏற்பட்டால், அவைகளை

பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்களின் கவனத்திற்கு கொண்டுவரும்படி சொல்லவேண்டும். பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் யோசனை பெறலாம். பொதுவான பிரச்சனைகள் ஏதாவது இருப்பின், அவைகளை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகளை கையாள அவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர்கள், ரெவின்யூ கோட்ட அதிகாரிகள், தங்கள் சுற்றுப்பயணங்களில் கிராம வாடனூலி மன்றங்களுக்குச் சென்று, அவைகள் சரியானபடி நடந்து வருகிறதா என்று பார்க்கவேண்டும்.

(5) கிராம நிகழ்ச்சிகள், “ரேடியோ மன்றம்” இதழில் போதுமான காலத்துக்கு முன் வெளியிடப்படுகிறது. கல்வி வளர்ச்சி அதிகாரிகள், ரெவின்யூ கோட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த இதழ்கள் அனுப்பப்படுகின்றன. தங்கள் பொறுப்பிலுள்ள கல்வி வளர்ச்சி அதிகாரிகள், அந்த கிராம நிகழ்ச்சிகளின் விவரங்களை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, கிராம வாடனூலி மன்றங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆணையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பஞ்சாயத்துத் தலைவர்கள் அந்த வாரத்திய கிராம நிகழ்ச்சிகளை, அறிவிப்பு பலகைகளில் எழுதிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படவேண்டும். இவ்வாறு செய்வதில் உள்ளூர் மக்கள் முன்னதாகவே ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ள ஏதுவாகும். இவ்வாறு சில பஞ்சாயத்து யூனியன்கள் செய்துக்கொண்டிருக்கின்றன. இம் முறையில்

கிராம மக்கள் ஒலிபரப்புகளை கேட்பதில் ஊக்கிக்காட்டுவார்கள். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், உள்ளூர் கிராம மக்கள், கிராம நிகழ்ச்சிகளை, அதிலும் முக்கியமாக அரசாங்கத்தின் பல துறைகளின் உதவிகொண்டு தயார் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை கேட்பதில் உற்சாகம் பெறும்படி அவர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும்.

(6) கிராம வாடனூலி மன்றங்கள் செம்மையாக நடைபெறுவதற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆரம்பமாக, ஏற்கனவே நல்ல முறையில் நடந்துவரும் கிராம வாடனூலி மன்றங்களை தவிர்த்து, ஒவ்வொரு ரெவின்யூ கோட்டத்திலும் ஐந்து மன்றங்களை தேர்ந்தெடுத்து, அவைகளை தீவிரமாக செயலாற்றும்படியாக செய்யவேண்டும். மாவட்டவாரியாக தயார் செய்யப்பட்ட, செயல்படும் கிராம வாடனூலி மன்றங்களின் பெயர்கள், 1963-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திய “ரேடியோ மன்றம்” இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மன்றங்களை நல்ல முறையில் செயல்பட்படி செய்ய, அதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும், விசேஷமான முறையில் எடுத்துக்கொள்ளும்படி ரெவின்யூ கோட்ட அதிகாரிகளும், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்களும், கல்வி வளர்ச்சி அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படவேண்டும்.

(கிராம நடை-நிர்வாகத்தறையின் 1964-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதியிட்ட அரசாங்க அறிக்கை எண் 137111-ன் கருக்கம்)

பெண்கள் வாடனூலி மன்றத்திற்கு வாடனூலிப் பெட்டிகள்

Women's Welfare—Panchayat Unions—Organisation of women's listening clubs in select Panchayats—Supply of radio sets for use by women members of the club—Subsidy for—Expenditure from Women's Welfare Grant—Instructions—Issued.

[G.O. Ms. No. 2233, R.D. and L.A., dated 26th October 1964.]

கிராம நடை—தல நிர்வாகத் துறையின் 1963-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதியிட்ட அரசாங்க அறிக்கை 20153-ல் வெளியிடப்பட்டுள்ள விளக்கங்கள்படி, ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலுமுள்ள ஒரு பஞ்சாயத்தில், பெண்கள் வாடனூலி மன்றம் (Women's listening Club) அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பஞ்சாயத்திலுள்ள மாதர் சங்க அங்கத்தினர்களில் சிலர், இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெண்கள் வாடனூலி மன்றங்களில் அங்கத்தினர்களாக சேர்ந்துள்ளனர். கிராமப் பெண்களுக்காக, அகில இந்திய வாடனூலியின் திருச்சிராப்பள்ளி நிலையம் ஒவ்வொரு வாரமும் விசேஷ நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இந்த

நிகழ்ச்சிகளை பெண்கள் வாடனூலி மன்ற அங்கத்தினர்கள் கேட்டு, தங்களுக்குள் அந்நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதித்து, தங்கள் கருத்துக்களை அகில இந்திய வாடனூலி, திருச்சிராப்பள்ளி நிலையத்தின் இயக்குநருக்கு அனுப்பிவைக்க வேண்டும். கிராமப் பெண்களுக்கான இந்த விசேஷ ஒலி பரப்புகளை, பெண்கள் வாடனூலி மன்றங்கள் கேட்க வசதி செய்யும் வகையில், ஒவ்வொரு பெண்கள் வாடனூலி மன்றத்திற்கும், வாடனூலிப் பெட்டிகள் அளிக்கப்படவேண்டும் என்றும், ஒவ்வொரு பெட்டிக்கும் ஏற்படும் செலவில் 50 சதவீதத்தை—ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ 125-க்கு மேற்படாமல்—அரசாங்கம் உதவித் தொகையாக அளித்து ஆந்த

உதவித் தொகை, சமூகக் கல்வி அல்லது பெண்கள் நல மானியத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படலாம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. அரசாங்கம், இக் கருத்தைப் பரிசீலனை செய்தது. பெண்கள் வாடுலை மன்றங்கள் திறமுடன் செயல்புரிய, வாடுலைப் பெட்டிகள் அவசியம். ஆகவே, ஒவ்வொரு வாடுலைப் பெட்டிக்கும் ரூ. 125-க்கு ஆதரவுத் தொகை உட்பட்டு, ஒவ்வொரு பெண்கள் வாடுலை மன்றத்திற்கும், ஒரு வாடுலைப் பெட்டி அளிக்கப் பஞ்சாயத்து யூனியன்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம். மீதித் தொகையை பெண்கள் வாடுலை மன்றங்களின் அங்கத்தினர்கள் அளிக்க வேண்டும். இந்த ஆதரவுத் தொகையான ரூ. 125-ஐ (ரூபாய் நூற்று இருபத்து ஐந்து மட்டும்) பெண்கள் நல மானியத்திலிருந்து, கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1962-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 150-ன் இணைப்பில் கண்டுள்ளவாறு, பெண்கள் நலத்திட்டத்தின் இப்போதுள்ள மாதிரி ஒதுக்கீட்டுள்ளாக, மேற்கண்ட ஆணையின் பாரா 13, மற்றும் பாரா 15-ல் கண்டுள்ள விளக்கங்களுக்கு ஏற்ப, எடுத்துக்கொள்ள வேண்டும்.

(3) கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 1555-ன் பிற்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாடுலைப் பெட்டி மாதல்களில் ஏதாவது ஒன்றை, ஒவ்வொரு பெண்கள் வாடுலை மன்றத்திற்கும் வாங்கி, விவியோக்கி தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேற்கண்டவாறு ஒவ்வொரு பெண்கள் வாடுலை மன்றத்திலும், வாடுலைப் பெட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள விஷயத்தை சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள வாடுலை மேற்பார்வையாளருக்கு, தெரியப்படுத்த வேண்டும். அவர் வாடுலைப் பெட்டிகளை தகுந்தவாறு பராமரித்து வரவேண்டும். பஞ்சாயத்து வாடுலை பராமரிப்பு நிறுவனத்தின்கீழ் பஞ்சாயத்திலுள்ள வாடுலைப் பெட்டிகள் பராமரிக்கப்படுதலுக்குண்டான விதிகளும், வரம்புகளும், பெண்கள் வாடுலை மன்றங்களுக்காக வாங்கி அளிக்கப்படும் வாடுலைப் பெட்டிகளுக்கும் பொருத்தும்.

(கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 2233.)

கல்விக்கான மானியங்கள் அளிப்பது, புள்ளி விவரங்களைச் சேகரிப்பது பற்றிய நடைமுறையில் மாற்றங்கள் கொண்ட உத்தரவின் கருக்கம்.

Elementary Education—Panchayat Union Councils—Release of grants and collection of statistics—Revision of procedure—Orders passed.

(G. O. Ms. 1194 (Education) dated 1st July 1964)

1958-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் 65(e) பிரிவின்படி, ஆரம்பக்கல்வி பள்ளிக் கூடங்களை திறப்பதும், நிர்வகிப்பதும், விநிஷயத்து வதும், அபிவிருத்தி செய்வதும், ஆரம்ப பாடசாலைகளின் தனிப்பட்ட நிர்வாகிகளுக்கு மானியம் அளிப்பதும் போன்ற காரியங்களுக்கு தங்கள் நிதி நிலைக்குட்பட்டு, அதற்கு தகுந்தமாதிரி, பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் நிதி ஒதுக்கீடு செய்வது அவைகளின் கடமையாகும். சட்டப்படிக்கான இக்கடமைகளை பஞ்சாயத்து யூனியன்கள் நிறைவேற்ற, அவைகளுக்கு சட்டப்படிக்கான இரண்டு மானியங்களும், அவையல்லாத இரண்டு மானியங்களும் அளிக்கப்படுகின்றன. அவைகள் முறையே நிலவருவாய் ஒப்படைப்பு மானியம் (Land Revenue Assignment), தல கல்வி மானியம் (Local Education Grant) என்பதும், துணை கல்வி மானியம் (Supplementary Education Grant), விசேஷ அகலிழைப்பு மானியம் என்பனவைகளாகும். மேற்கண்ட மானியங்களில் முதல் மூன்று மானியங்கள்

வருடத்தில் பற்பல சமயங்களிலும், நான்காவது மானியமான ல்சேஷ அகலிழைப்பு மானியம் வருடத்தில் மே, நவம்பர் ஆகிய மாதங்களில் இரு முறைகளும் அளிக்கப்படுகின்றன.

(2) தற்போது பஞ்சாயத்து யூனியன்களின் பொதுவான, மற்றும் ஆரம்பக் கல்விக்கான வரவு செலவுத் திட்டங்கள், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளரால் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ சமர்ப்பிக்கக் கோரப்படுகிறது. அவ்வாறு அவர் செய்யுட்போது, தான் எதிர்பார்க்கும் அதிகப்படி மாணவர்களைச் சேர்ப்பதால், அதிகப்படி தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அடுத்து, ஆரம்பக் கல்வி வரவு செலவுத் திட்டத்தின் நகல் ஒன்றை கிராம அபிவிருத்தி கமிஷனருக்கு நேரடியாகவும், மற்றொரு நகலைச் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கும் அனுப்புகிறது. மாவட்ட கல்வி

அதிகாரிக்ஷு அனுப்பப்பட்ட நகல், அரைால் ஆராயப்பட்டு, அவருடைய குறிப்புடன் கிராம அபிவிருத்தி கமிஷனருக்கு அனுப்பப்படுகிறது. அவைகளில் அடங்கியுள்ள ஆரம்பக்கல்வி வரவு செலவுத் திட்டங்கள், மானியக் கணக்குகள், செலவினங்கள் ஆகியவை கிராம அபிவிருத்தி கமிஷனரால் ஆராயப்பட்டு, தேவை இருப்பின் அவைகளில் மாறுதலும் செய்யப்பட்டு பஞ்சாயத்து யூனியன் ஆணையாளருக்கு அனுப்பப்படுகிறது. இவை பஞ்சாயத்து யூனியன் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுவான வரவு-செலவு திட்டத்தின் அனுமதியை மன்றத்தினிடம் பெருகிறது.

(3) நிலவருவாய் ஒப்படைப்பு மானியம், தலக்கல்வி மானியம், துணை கல்வி மானியம் ஆகியவற்றை அளிக்கும் தொகைகள், கிராம அபிவிருத்தி கமிஷனரால் கணக்கிடப்பட்டு, வரவு செலவுத் திட்டங்கள் நிறைவேறும்போது, இவ்வாறு கணக்கிடப்பட்ட தொகைகளின் பேரிலேயே அவரால் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு கணக்கிடப்பட்ட தொகைகளின் பேரிலேயே அரசாங்கம் மானியங்களை அளிக்கிறது. மேலும், விசேஷ அகவிலைப்படி மானியம் அளிக்கும் நடைமுறைகள் கிராம நல-தல நிர்வாகத்துறையின் 1962-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதியிட்ட அரசாங்க அறிக்கை 234516-ல் கூறப்பட்ட

ஊள்ளன. இந்த மானியங்கள், பஞ்சாயத்து நிதி இயக்குனரால் அனுப்பப்படும் கணக்குகளின் அடிப்படையின் பேரிலும், அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.

(4) அரசாங்கம், இம்மானியங்களை விடுவிக்க தகுந்ததும், நிலையானதுமான ஒரு நடைமுறையை வகுக்க ஆலோசனை செய்தது. அரசாங்கம், கல்வித்துறையின் 1964-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 251-ல் புதிய பள்ளிக்கூடங்கள் திறப்பது பற்றியும், இப்போதுள்ள பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகளை வரையறுக்கவும், ஆரம்பக்கல்விக்கான செலவினங்களை கட்டுப்படுத்த, கல்வித்துறை இயக்குநருக்கு கடமையை ஏற்படுத்தியும், ஒரு நடைமுறையை அரசாங்கம் சம்பந்தத்தில் வரையறுத்தது. மேலும் கல்வித்துறை இயக்குநரே "28. கல்வி" என்ற கணக்குத் தலைப்புக்கு கட்டுப்பாடு அதிகாரியாவார். ஆகவே, ஆரம்பக் கல்விக்கான மானியங்களை விடுவிக்கும் பொறுப்பை, இனிமேல் கல்வித்துறை இயக்குநரிடமே ஒப்படைத்துவிடலாம் என்று அரசாங்கம் கருதுகிறது.

(5) அதற்கேற்ப, மானியங்களை விடுவிக்க, அரசாங்கம் சில நடைமுறைகளை வரையறுத்து ஆணை பிறப்பித்துள்ளது.

(கல்வி, பொதுக் கலாநாயக துறையின் 1-7-1964 தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 1194-ன் கருக்கம்.)

கிராமத் தொழில்கள் வளர்ச்சி திட்டங்களை பஞ்சாயத்து யூனியன்களிடம் ஒப்படைத்தல்—புதிய திட்டங்களை ஆரம்பித்தல் பற்றிய விளக்கங்கள்.

Village Industries-Programme for Development of Village Industries-Entrustment to Panchayat Unions—Starting of new schemes—Technical approval—Instructions—Issued (Memorandum No. 212873/R.D. and L.A., dated 17th July 1964.)

செயல்படுத்தப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் கிராமத் தொழில்கள் அதிகாரிகளால் தொழில் நுட்ப முறையில் ஆராயப்பட்டு, அவர்களின் அனுமதியின் பேரில், அந்தத் திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி பஞ்சாயத்து யூனியன்களால் அளிக்கப்பட வேண்டும் என்று கிராம நல-தல நிர்வாகத் துறையின் 30-5-1962 தேதியிட்ட அரசாங்க ஆணை 1250-ன் பாரா 6-ல் அரசாங்கம் கூறியுள்ளது. இவ்வாறு தகுதியான அதிகாரிகளின் அனுமதியில்லாமல், ஒரு ஆணையாளரால் பாய் முடைதல் பயிற்சி நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்ட சம்பவங்கள் இரண்டு அரசாங்கத்தின்

கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில் நுட்ப அடிப்படையில் அனுமதியைப் பெறாமல், தொழிற்கூடங்களை ஆரம்பிப்பது மிகவும் ஒழுங்கற்றது என்று ஆணையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, எந்தப் புதிய திட்டத்தையும் ஆரம்பிக்கும்பின், தகுதியான அதிகாரிகளிடமிருந்து தொழில்நுட்ப அடிப்படையில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும்படி எல்லா பஞ்சாயத்து யூனியன்கள் ஆணையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

(கிராம நல-தல நிர்வாகத்துறையின் 1964-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதியிட்ட அரசாங்க அறிக்கை 212873.)

பஞ்சாயத்து வாடுலி பராமரிப்பு நிறுவனம்—பஞ்சாயத்துக்களிலும், முக்கிய கிராமங்களிலும், குக்கிராமங்களிலும் வாடுலிப் பெட்டிகளை அமைப்பது பற்றிய உத்தரவு.

[Panchayat Radio Maintenance Organisation—Installation of additional radio sets in Panchayats, main villages and hamlets—approved models and types of radio sets—Orders issued.]

(G.O. Ms. No. 1555, R.D. and L.A., dated 28th July 1964.)

கிராம நல-தல நிர்வாகத் துறையின் 15—2—1962 தேதியிட்ட அரசாங்க ஆணை 365-ல் அமைக்கப்பட்டு, கிராம நல-தல நிர்வாகத்துறையின் 7—2—1964 தேதியிட்ட அரசாங்க ஆணை 271-ல் தொடரப்பட்டது மான கமிட்டியின் அறிக்கையை தலைமை வாடுலி அதிகாரி அரசாங்கத்திற்கு அனுப்புகையில், கிராமங்களிலும், குக்கிராமங்களிலும் அமைப்பதற்கு ஏற்றவாறு சில புதிய வாடுலி மாடல்களையும், விதங்களையும், அவைகளுக்கான விலைகளையும் சிபாரிசு செய்துள்ளார். அரசாங்கம் இக்கமிட்டியின் அறிக்கையை பரிசீலனை செய்து, இவ்வாணையின் இணைப்பில் கண்டுள்ள (இங்கு கொடுக்கப்படவில்லை) வாடுலி செட்டுகளை, அவைகளுக்கு தேரில் கொடுக்கப்பட்டுள்ள விலைகளின்படி பஞ்சாயத்துக்கள் வாங்க அரசாங்கம் அனுமதித்து ஆணை பிறப்பிக்கிறது, கமிட்டியின் சிபாரிசுகளின் பேரில், ஏற்கனவே கிராம நல-தல நிர்வாகத்

துறையின் 26—3—1962 தேதியிட்ட அரசாங்க ஆணை 725, 24—8—1962 தேதியிட்ட அரசாங்க ஆணை 1881, 24—9—1962 தேதியிட்ட அரசாங்க ஆணை 2103, 26—11—1962 தேதியிட்ட அரசாங்க ஆணை 2571 ஆகியவற்றில் சிவ வாடுலி களின் திருத்தப்பட்ட விவகாரம் கூட இப்போது அனுமதிக்கப்படுகின்றன.

[குறிப்பு.—இவ்வாணையும், அத்துடன் கூடிய இணைப்பும், எல்லா மாவட்ட ஆட்சித்தலைவர்கள், ரெவினியூ கோட்ட அதிகாரிகள், தலைவர்கள் மூலமாக எல்லா பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஏனைய விவரங்களைக் காணலாம்.]

(கிராம நல-தல நிர்வாகத்துறையின் 28—7—1964 தேதியிட்ட அரசாங்க ஆணை 1555-ன் சமூகம்.)

கிராமத் தொண்டர் படையினர் உழைப்பு தானம் அளிப்பதை பயன்படுத்துவது குறித்து விளக்கங்கள்.

Village Volunteer Force—Defence Labour Bank—Voluntary Labour Donated—Utilisation of—Instructions issued.

(Memorandum No. 165705, R.D. and L.A., dated 28th September 1964.)

பாதுகாப்பு உழைப்பு பாங்கின் ஆதாரங்களை விவசாயத் திட்டங்கள் மற்றும் அவைகளைச் சார்ந்த காடு, நீர்ப்பாசனம், பஞ்சாயத்துக்களில் சமூக நல திட்ட வளர்ச்சி, கிராம வேலைகள் திட்டம், தல வளர்ச்சி வேலைகள், போக்கு வரத்து போன்ற திட்டங்களில் பயன்படுத்தப்படவேண்டும் என்று கிராம நல-தல நிர்வாகத்துறையின் 2—6—1964 தேதியிட்ட அரசாங்க அறிக்கை 132541-ன் பரரா 2-ல் அரசாங்கம் விளக்கங்கள் வெளியிட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், கிராமத் தொண்டர் படை திட்டமானது, அதன் உழைப்புத் தானத்தைப் பயன்படுத்தி உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒருமுடிப்படுத்தப்படவேண்டும் என்பது 1964-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த சமுதாய வளர்ச்சி, மற்றும் பஞ்சாயத்து ஆட்சியின் வருடாந்திர மகாநாடு செய்தி சிபாரிசுகளில்

ஒன்றாகும். இந்த சிபாரிசுகளை ஒட்டி, இந்திய அரசாங்கமும் கிராமத் தொண்டர் படைத் திட்டத்தில், பாதுகாப்பு உழைப்பு பாங்குக்கு அளிக்கப்படும் உழைப்பு தானமானது உற்பத்தித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம் என்று கூறியுள்ளது. ஆகவே, கிராமத் தொண்டர் படைத் திட்டத்தில், பாதுகாப்பு உழைப்பு பாங்குக்கு அளிக்கப்படும் உழைப்பு தானமானது உற்பத்தித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று, கிராம நல-தல நிர்வாகத் துறையின் 2—6—1964 தேதியிட்ட அரசாங்க அறிக்கை 132541-ன் பரரா 2-க்குப் பகுதி-திருத்தமாக அரசாங்கம் ஆணை பிறப்பிக்கிறது.

(கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதியிட்ட அரசாங்க அறிக்கை எண் 165705.)

தமிழ்நாடு அரசாங்கப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு திருத்தங்கள்.

Amendment to Madras Government Servants Conduct Rules.

(G. O. Ms. No. 1470, Public (Services-A), dated 26th August 1964.)

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 309-வது விதிக்கான ஏற்பாட்டில் அளித்துள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, தமிழ்நாடு அரசாங்கப் பணியாளர் நடத்தை விதிகள் 1960-க்கு, தமிழ்நாடு கவர்னர் இதன்மூலம், கீழ்க்கண்ட திருத்தங்களைச் செய்கிறார்:

திருத்தங்கள்

மேற்கண்ட விதிகளில் 21-வது விதிக்குப் பிறகு, கீழ்க்கண்ட விதிகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவைகளாவன:

“ 21-A. ஆர்ப்பாட்டங்கள் :—இந்தியாவின் ஆட்சியரிமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்வதும், அவைகளில் கலந்துகொள்வதும், நாட்டின் பாதுகாப்பு, வெளி நாடுகளுடன் நேச உறவுகள், மற்றும் பொது அமைதி, ஒழுங்கு அல்லது நேர்மை அல்லது

நீதிமன்றங்களை அவமதித்தல், மாணக்கேடு அல்லது குற்றங்களைச் செய்யத் தூண்டுதல் போன்ற காரியங்களில் அரசாங்கத்தின் எந்தப் பணியாளரும் ஈடுபடக்கூடாது;

“ 21-B. அரசாங்கப் பணியாளர்கள் சங்கங்களில் சேருதல் ;—இந்தியாவின் ஆட்சியரிமை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது அமைதி அல்லது நேர்மை ஆகியவைபற்றி மாறுபாடான கருத்துக்களைக்கொண்டும், அல்லது செயல்புரியும் எந்த ஒரு சங்கத்திலும், அரசாங்கத்தின் எந்தப் பணியாளரும் சேரவோ, அல்லது தொடர்ந்து அங்கத்தினராக இருக்கவோ கூடாது.

(பொருத்தறையின் 1964-ம் ஆண்டு சூலை 26-ம் தேதியில் அரசாங்க ஆணை 1470.)

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தொழில்வரி விதிப்பதுபற்றிய விளக்கம்.

Tax—Profession—Municipalities and Panchayats—Pensioners—Liability—Supreme Court Judgment—Instructions issued.]

[G. O. Ms. No. 2133, R. D. & L. A., dated 13th October 1964.]

சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1919-ன் கீழ், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தொழில் வரி விதிப்பது பற்றி, 1962-ம் ஆண்டு சிவில் அப்பீல் எண் 580-ல் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின்பேரில், நகர ஆணையாளர்கள், பஞ்சாயத்துக்களின் நிர்வாக அதிகாரிகள், மற்றும் டவுன்ஷிப் கமிட்டிகள் ஆகியோர் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தொழில்வரி விதிப்பதின்மீதும் தவிர்த்துக்கொள்ள

வேண்டும் என்றும், காலாவதியான கோரிக்கையாக இல்லாதவரையில், ஏற்கெனவே ஓய்வுபெற்ற ஊழியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொழில் வரிகள் மனுச் செய்துக்கொண்டால் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் ஆணை பிறப்பிக்கிறது.

(பிராம 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதியில் அரசாங்க ஆணை 2133-ன் கருக்கம்.)

பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளின் நிர்வாக தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமிருந்து கோட்ட பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மாற்றுவது.

Public Services—Subordinate Services—Madras Panchayat Subordinate Service—Extension Officers. (Panchayats)—Administrative and Technical control—Transfer to Divisional Panchayat Officer from Block Development Officer—Consequential changes in disciplinary control—Orders issued.

(G. O. Ms. No. 1784, R. D. and L. A., dated 29th August 1964.)

1958-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தை செயல்படுத்தவேண்டி, துணை பஞ்சாயத்து அதிகாரிகள், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளாக மாற்றப்பட்டு, அவர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி-பஞ்சாயத்து ஸூபியன் ஆணையாளரின் நிர்

வாகப் பொறுப்புகளின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்: சில தனிப்பட்ட இடங்களைத் தவிர தமிழ்நாடு யூராவும் பஞ்சாயத்துக்கள் அமைக்கப்பட்டுவிட்டதால், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளுக்கு வேலைகள் அதிகமான அளவில் இல்லை;

இப்போது பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளுக்கு பஞ்சாயத்துக்களை தணிக்கை செய்வதுதான் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. பஞ்சாயத்துக்களைத் தணிக்கைச் செய்யும் காரியத்தைப் பொறுத்த வரை, பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளின் வேலைகளை மேற்பார்வையிடுவது கோட்ட பஞ்சாயத்து அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மதிய உணவுக்கணக்குகளையும் தணிக்கை செய்வது என்று அரசாங்கம் முடிவு செய்து, அந்தக் காரியத்தையும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியிடம் அரசாங்கம் ஒப்படைத்தது. ஆகவே, தணிக்கை செய்யும் காரியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியின் நிர்வாகக் கட்டுப்பாடுகளை, கோட்டப் பஞ்சாயத்து அதிகாரிக்கு மாற்றிவிடலாமா என்பது பரிசீலனை செய்யப்பட்டது; பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு, பஞ்சாயத்து வளர்ச்சி சம்பந்தப்பட்ட வேலைகள் அறவே இல்லாததாலும், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியின் நிர்வாக தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை கோட்டப் பஞ்சாயத்து அதிகாரிக்கு மாற்றப்பட்டுவிட்டால், தணிக்கை வேலைகள் திறமடைய அவரால் மேற்பார்வை செய்ய வசதி ஏற்படும் என்பதாலும், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியின் நிர்வாகத் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை வட்டார வளர்ச்சி அதிகாரியிடமிருந்து கோட்டப் பஞ்சாயத்து அதிகாரிக்கு மாற்றி அரசாங்கம் ஆணைபிறப்பிக்கிறது. பஞ்சாய

த்து வளர்ச்சி அதிகாரி வட்டாரவளர்ச்சி அலுவலகத்திலேயே தொடர்ந்து பணி புரிவார்; அவரின் சம்பளமும், வட்டார வளர்ச்சி அதிகாரியாலேயே வழங்கப்படும்.

2. இனிமேல் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியின் இருகைய பதிவேட்டை (Confidential report) கோட்டப் பஞ்சாயத்து அதிகாரி ஆரம்பித்த அதை வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்; அதில் வட்டார வளர்ச்சி அதிகாரி தன்னுடைய குறிப்புகளையும் சேர்த்து, அப்பதிவேடுகளை ரெவினியூ கோட்ட அதிகாரிக்கு சமர்ப்பிப்பார். அதன் பிறகு ரெவினியூ கோட்ட அதிகாரி, தன்னுடைய குறிப்புகளையும் சேர்த்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சோதனை செய்வதற்காகவும், அவைகளை தகுதியாக வைப்பதற்காகவும், அனுப்பி வைப்பார். கோட்ட பஞ்சாயத்து அதிகாரியே ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கிவைத்து அவைகளை ரெவினியூ கோட்ட அதிகாரிக்கு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சமர்ப்பிப்பார். கிராம நல-தல நிர்வாகத் துறையின் 20-3-1963 தேதியிட்ட அரசாங்க ஆணை 692, மற்றும் அதே துறையின் 24-9-1962 தேதியிட்ட அரசாங்க ஆணை 2098 ஆகியவை மேற்கண்டவற்றை பொறுத்தவரை திருத்தப்படுகிறது.

(கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு சூலை மாதம் 29-ந் தேதியிட்ட அரசாங்க ஆணை 1784-ன் சுருக்கம்.)

தாய் சேய் நலம்—அதிகமாக பிரசவ விடுதிகளை திறப்பதற்கான உத்தரவு.

Women and Children's Welfare—Panchayat Unions—Starting of maternity centres—Permission to start additional centres for fraction of population—Orders issued.

(G. O. Ms. No. 1716, R. D. and L. A. dated 19th August 1964.)

ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனும் ஒவ்வொரு 10,000 மக்கள் தொகைக்கு, ஒரு பிரசவவிடுதி வீதம் 10 பிரசவவிடுதிக்கு மேற்படாமல், திறந்து நடத்தவா என்பதும், அவ்வாறு செய்வதில், ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனும், ஒவ்வொரு விடுதிக்கும் அதன் பராமரிப்புச் செலவில் 2/3 பங்கு மானியம் கோரலாம் என்பதும் கிராம நல-தல நிர்வாகத் துறையின் 17-1-1962 தேதியிட்ட அரசாங்க ஆணை 150-ல் அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவாகும். மேற்கண்ட மக்கள் தொகை விகிதாச்சாரப்படி, தங்கள் வரம்பிலுள்ள பிரசவ விடுதிகளின் குறைவான எண்ணிக்கையை போக்க, அதிகமான விடுதிகள் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் திறக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் சில பஞ்சாயத்து யூனியன்கள் இந்த வகியத்தை அடையவில்லை என்றும், மிகுந்த (fraction) மக்கள் தொகையில், 5,000க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இடத்தில்கூட கூடுதலாக இவ்விடு

திகள் திறக்க இந்த பஞ்சாயத்துக்கள் ஆவலாக இருப்பதாகவும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும், மிகுந்த மக்கள் தொகையில் 5,000-க்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு, கூடுதலாக இன்னும் ஒரு பிரசவ விடுதி திறக்கலாம் என்று அரசாங்கம் குறிப்பாக ஆணை பிறப்பிக்காததால், பல பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் அவ்வாறு ஆணை பிறப்பிக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

2. அரசாங்கம் இவ்விஷயத்தை பரிசீலனை செய்தது. ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் இந்த மிகுந்த மக்கள் தொகையில், 5,000-க்கு மேற்பட்ட மக்களுக்கு பிரசவ விடுதிகள் ஏற்படுத்தப்படவிட்டால், அவைகளின் மூலம் கிடைக்கும் நன்மைகள் இம்மக்களுக்கு கிட்டாது போய்விடும் என்றும், இந்த மிகுதி மக்களுக்கும்

பஞ்சாயத்து யூனியனில் மற்ற மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது போல், பிரசவ விடுதிகளின் நன்மைகள் கிட்டச் செய்வது அவசியம் என்றும் அரசாங்கம் கருதுகிறது. ஆகவே ஒரு வகைத்திற்குப் பட்ட மக்கள் தொகையைக் கொண்ட பஞ்சாயத்து யூனியன்கள், கீழ்க்கண்ட வரம்புகளுக்கட்பட்டு, கூடுதலாக இன்னும் ஒரு பிரசவ விடுதி திறக்க அரசாங்கம் அனுமதி தருகிறது:

அந்த வரம்புகளாவன:—

(1) பஞ்சாயத்து யூனியனின் மிகுந்த மக்கள் தொகை 5,000-க்கு மேற்பட்டும் 10,000-க்கு குறைவாகவும் இருக்கவேண்டும்

(2) பஞ்சாயத்து யூனியன்களிடம் பராமரிப்புக்காக மாற்றப்பட்டுள்ள ஆகார சுகாதார நிலையங்கள். அவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள துணை நிலையங்கள் உள்பட மொத்த பிரசவ விடுதிகள் எக்காரணத்தை முன்னிட்டும் 10-க்கு மேல் இருக்கக்கூடாது:

(3) இவ்வாண்டு கூடுதலாக திறக்கப்பட்டுள்ள பிரசவ விடுதிக்கு 2/3 மானியத்தை நடப்பு ஆண்டு முதற்கொண்டு கோரலாம்;

(இராம நல-தல நிர்வாகத் துறையின் 11-2-1964 தேதியிட்ட அரசாங்க ஆணை 1718-ன் கருக்கம்.)

பஞ்சாயத்திலுள்ள மரங்களை வெட்டுதல் பற்றிய நடைமுறைகள்.

Trees—Cutting of avenue trees vesting in Panchayats—Compounding of forest offences—Procedure—Orders—Issued.

(G. O. Ms. No. 2158. R. D. & L. A., dated 16th October 1964.)

பஞ்சாயத்துக்களின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் உள்ள மரங்களை சட்டத்திற்கு புரம்பாக வெட்டப்படுவது குறித்து, பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து யூனியன் மன்றங்களும் எடுத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒரு நடைமுறையை வகுக்கும் பிரச்சனையை வருவாய்த் துறை சமூகத்துடன் (Board of Revenue) அரசாங்கம் ஆலோசனை செய்து, கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது:—

(i) தமிழ்நாடு வனவள சட்டத்தின் கீழ், சாலை யோர மரங்களை வெட்டுவது, கடுமையான தண்டனைக்குரியதாகும்.

(ii) சட்டத்திற்கு விரோதமாக மரங்களை வெட்டுவதானது, அம்மரங்களை தேடிக்கண்டு பிடிப்பது முதற்கொண்டு, அவைகளை கைவசப்படுத்தி, அவைகளுக்கு தீர்வு காணும் வரை அவைகளைப் பத்திரப் படுத்தி வைத்திருப்பது வரை, முழுமையான விசாரணைக்கு உரியதாகி விடுகிறது. சில சமயங்களில் எழக்கூடிய மேற்கண்ட விசாரணைகள், களைக்குகள் கீழ்த்தல், மற்றும் வழக்குகள் தொடர்தல் ஆகியவற்றில் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள், கிராம சேவக்குகள் ஆகியோர் தங்கள் நேரங்களை இந்த வகையில் திருப்ப முடியாது. பஞ்சாயத்துத் தலைவருக்கும், வருவாய் மேற்பாவையாளர் (Revenue Inspector) போன்ற நிர்வாக அதிகாரிகளின் உதவி மேற்கண்ட விசாரணைகளைச் செய்வதில் கிடைப்பதில்லை. ஆகவே, சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படும் விஷயங்களில் விசாரணைகள் நடத்தும்படி பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து யூனியன் மன்றங்களும், அழைக்கப்பட்டகூடாது.

(iii) பஞ்சாயத்துக்களில் உள்ள மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்படுவது, வருவாய் துறை அதிகாரிகளால் கவனிக்கப்பட வேண்டும்.

(iv) சட்ட, விரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது தன்னுடைய கவனத்திற்கு வந்தவுடனே, பஞ்சாயத்துத் தலைவர், தாசில்தாருக்கு ஓர் அறிக்கையை அனுப்ப வேண்டும்.

(v) சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது குறித்து அறிக்கைகளை தாசில்தாருக்காவது, அல்லது துணைத் தாசில்தாருக்காவது அனுப்பப்பட வேண்டிய பொறுப்பு கிராம அதிகாரிகளின் வேலைகளில் ஒன்றாகி, அவர்களுே இதற்கு பொறுப்பாளியாவார்கள்.

(vi) தாசில்தார் அல்லது துணைத் தாசில்தாரிடமிருந்து உத்தரவுகளைப் பெற்றவுடன், வருவாய் மேற்பார்வையாளர் விசாரணைகள் நடத்தி, தன்னுடைய அறிக்கைகளை தாசில்தார் அல்லது துணைத் தாசில்தாருக்கு அனுப்ப வேண்டும். இவர்கள் விசாரணைகள் நடத்தி, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதுடன் தேவையான இடங்களில் வழக்குகளும் தொடருவார்கள்.

சட்டத்திற்கு புரம்பாக மரங்கள் வெட்டப்படுவது குறித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான அதிகாரங்களும், விதிகளும் பஞ்சாயத்துக்களுக்கும் பஞ்சாயத்து யூனியன் மன்றங்களுக்கும், ஏற்படுத்துவது பற்றிய பிரச்சனை மேற்கண்ட நிலைமையை ஓரானடிநிற்கு கவனித்த பிறகு, ஆலோசிக்கப்படும். (இராம நல-தல நிர்வாகத் துறையின் 16-10-1964 தேதியிட்ட அரசாங்க ஆணை 2158-ன் கருக்கம்.)

கிராம சேவக்குகளை விவசாய சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துதல் பற்றிய விளக்கங்கள்.

Grama Sevaks—Utilising them exclusively for agricultural work—Further orders issued.

(Memorandum No. 194903, R.D. and L.A., dated 28th October 1964.)

ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள ஹரிஜனக் குடும்பங்களுக்கு வீட்டு வசதி, போக்குவரவு, தண்ணீர் வினியோகம் போன்றவை பற்றி இப்போதுள்ள செளகரியங்களையும், இவர்களின் நலனுக்காக தகுந்த திட்டங்கள் உருவாக்க, இதற்கும் மேலாக, ஹரிஜனங்களுக்கு தேவைப்படுபவன பற்றியும் ஒரு தகுந்த சர்வே செய்யும் காரியம் கிராம நல-தல நிர்வாகத்துறையின் 1962-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதியிட்ட அரசாங்க அறிக்கை 16336-ல், கிராம சேவக்குகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட அறிக்கையின் முதல் பாராவில் கண்டுள்ள விளக்கங்களுக்கு திருத்தமாகவும், கிராம நல-தல நிர்வாகத்துறையின் 1964-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதியிட்ட அரசாங்க

ஆணை 949-ன் படி கிராம சேவக்குகள் விவசாய சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்ற உத்தரவின்படியும், மேற் சொன்ன சர்வே செய்யும் காரியம், பஞ்சாயத்து யூனியனிலுள்ள கல்வி வளர்ச்சி அதிகாரிகளிடம் இனி ஒப்படைக்கப்படவேண்டுமென்று, அரசாங்கம் ஆணை பிறப்பிக்கிறது. இந்த சர்வேயின் முடிவுகள், நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட நல அதிகாரி மூலமாக, ஹரிஜன நல இயக்குநருக்கு அனுப்பப்படவேண்டும்.

(கிராம நல-தல நிர்வாகத்துறையின் 28-10-64 தேதியிட்ட அரசாங்க அறிக்கை 194903.)

பஞ்சாயத்து யூனியன்களுக்கு புத்தகங்கள் வாங்குதல்.

Books and Publications—Purchase of books for Panchayat Unions—Instructions
(Circular Memorandum No. 212030, R.D. and L.A., dated 27th October 1964.)

கிராம நல-தல நிர்வாகத்துறையின் 1962-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 300-ல் சமுதாய கல்விக்கான மாநிலத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பஞ்சாயத்துக்களால் நடத்தப்படும் கிராம நூல் நிலையங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ. 200 ஈடுமான்யம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டார தலைமையிடங்களில், செய்தி நிலையங்களை பராமரிப்பதற்காக, ஒர் ஆண்டுக்கு ரூ. 400 செலவழிக்கலாம் என்றும் அதில் வகை செய்யப்பட்டுள்ளது. வட்டார செய்தி நிலையங்களுக்கும், கிராம நூல் நிலையங்களுக்கும் புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள், ஆசிரியற்றறை சில வரம்புகளுக்கு உட்பட்டு, தங்கள் கீழ்ப்படி வாங்க, பஞ்சாயத்து யூனியன்களுக்கு, கிராம நல-தல நிர்வாகத்துறையின் 1963-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதியிட்ட அரசாங்க அறிக்கை 180865-ல் அரசாங்கம் உத்தரவுகள் பிறப்பித்தது. இவைகளின் விளைவாக, கிராம நூல் நிலையங்களில் பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாங்கப்பட்டு வருகின்றன.

படுகின்றதா என்பது குறித்து நம்மை திருப்தி செய்துக் கொள்ள இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, அவசரமாக செய்ய வேண்டிய பல சமுதாய நற்காரியங்களுக்கும், இன்னும் பல வேலைகளுக்கும் பொருளாதாரத் தேவை எழுந்துள்ள சமயத்தில், இவ்வாறு அதிக தொகைகள் புத்தகங்கள் வாங்குவதில் செலவழிப்பதையும் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, பஞ்சாயத்து யூனியன்களுக்கு புத்தகங்கள் வாங்கும் முழுப் பிரச்சினையும் பற்றி, ஒரு பொதுப்பேராளோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பேராளோசனை செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை, எல்லா பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்களும், இந்த உத்தரவு கடைசிக்கப்பட்டு, அரசாங்கத்தால் உறுப்பாக வாங்கிக் கொள்ளப்படி அனுமதிக்கப்படாத புத்தகங்களைத் தவிர, வேறு எந்த புத்தகங்களும், வெளியீடுகளும் வாங்கக்கூடாது. இவ்வாறையே மீறி நடப்பவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

2. இந்தப் புத்தகங்களைக் கண்கிட்டு, இந்தப் புத்தகங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்

(கிராம நல-தல நிர்வாகத்துறையின் 27-10-1964 தேதியிட்ட அரசாங்க சுற்றறிக்கை 212030.)

கிராம, நகரப் பஞ்சாயத்துத் தேர்தல்கள்—தேதி அறிவிப்பு.

Elections—Ordinary—Panchayats (Village and Town)—Programme of dates—Approved.

(G. O. Ms. No. 2409, R. D. and L. A., dated 18th November 1964.)

மாநிலத்திலுள்ள கிராம, நகரப் பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்துவதற்கு இவ்வாறையினை இணைப்பில் கண்டுள்ள தேதிகள் சென்னை, தலைமை தேர்தல் அதிகாரியால் (Chief Electoral Officer) அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.

இணைப்பு

தேர்தலுக்கான தேதிகள் பற்றிய விவரம்.

நகரப் பஞ்சாயத்துக்கள்:

	முதல் பகுதி.	இரண்டாம் பகுதி.	மூன்றாம் பகுதி.
	(1)	(2)	(3)
1. தேர்தல் அறிவிப்பு ..	2—1—1965 (சனி)	7—1—1965 (வியாழன்)	9—1—1965 (சனி)
2. அபேட்சை மனுக்களைத் தாக்கல் செய்தல்.	11—1—1965 (திங்கள்)	16—1—1965 (சனி)	18—1—1965 (திங்கள்)
3. தாக்கல் செய்யப்பட்ட அபேட்சை மனுக்களின் பட்டியலை வெளியிடுதல்.	11—1—1965 (திங்கள்)	16—1—1965 (சனி)	18—1—1965 (திங்கள்)
4. அபேட்சை மனுக்களை பரிசீலனை செய்தல்.	12—1—1965 (செவ்வாய்)	18—1—1965 (திங்கள்)	19—1—1965 (செவ்வாய்)
5. அபேட்சை மனுக்களை திரும்பப் பெறுதல்:—			
அப்பீல் இல்லாவிட்டால் ..	15—1—1965 (வெள்ளி)	21—1—1965 (வியாழன்)	22—1—1965 (வெள்ளி)
அப்பீல் இருந்தால் ..	16—1—1965 (சனி)	22—1—1965 (வெள்ளி)	23—1—1965 (சனி)
6. தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை வெளியிடுதல்:—			
அப்பீல் இல்லாவிட்டால் ..	16—1—1965 (சனி)	22—1—1965 (வெள்ளி)	23—1—1965 (சனி)
அப்பீல் இருந்தால் ..	18—1—1965 (திங்கள்)	23—1—1965 (சனி)	25—1—1965 (திங்கள்)
7. தேர்தல் நாள் ..	28—1—1965 (வியாழன்)	30—1—1965 (சனி)	2—2—1965 (செவ்வாய்)
8. வாக்குச் சீட்டுகள் எண்ணிக்கை ..	29—1—1965 (வெள்ளி)	31—1—1965 (ஆறியிறு)	3—2—1965 (புதன்)

கிராமப் பஞ்சாயத்துக்கள்:

1. தேர்தல் அறிவிப்பை வெளியிடுதல்	16—1—1965 (சனி)	18—1—1965 (திங்கள்)	20—1—1965 (புதன்)
2. அபேட்சை மனுக்களைத் தாக்கல் செய்தல்.	27—1—1965 (புதன்)	29—1—1965 (வெள்ளி)	1—2—1965 (திங்கள்)
3. அபேட்சை மனுக்களைத் திரும்பப் பெறுதல்.	27—1—1965 (புதன்)	29—1—1965 (வெள்ளி)	1—2—1965 (திங்கள்)
4. தேர்தல் நாள் ..	28—1—1965 (வியாழன்)	30—1—1965 (சனி)	2—2—1965 (செவ்வாய்)

(கிராம நல-தலைநிரலாகத் துறையின் 1964-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை: 2409.)

வெளியீடுபவர்:

ஆசிரியர்:

திரு என். அனந்தபத்மநாபன், ஐ. ஏ. எஸ்.


திரு எஸ். வேங்கடசாமி, எம். ஏ.



நோபல் பரிசு பெற்ற காந்தி பக்தர்
சென்னை விஜயம்

(ஐந்தாண்டுகளுக்கு முன்)

விவரம் 7-ம் பக்கம் பார்க்க



தமிழ்நாடு அரசாங்கத்தின்
தலைமைச் செயலாளராக
(Chief Secretary to Government)

1964, டிசம்பர் 2-ல் பொறுப்பேற்றுள்ள
திரு T. A. வர்கீஸ் I. C. S.


REGD. NO. M. 7277

©

தமிழ்நாடு அரசாங்கம் 1964



'தீரகடல் ஓடி தீரனியம் தீரட்டுவோம்'



தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகத் திட்ட வேலை துவக்கம்